

வ.

கணபதி துணை.

திருக்கைலாசபரம்பரைத் திருவாவடுதூரையாதீனத்துச்

**சி வ ஞா ன சு வா மி க ள்**

அருளிச்செய்த

தொல்காப்பியச்சுத்திரவிருத்தி,

**இலக்கணவிளக்கச்சுரூவளி.**

இவ்விரண்டும்

மேற்படிஆதீனத்து

**ஸ்ரீ (०) ஸ்ரீ**

**சுப்பிரமணியதேசிகசுவாமிகள்**

கட்டளையிட்டருளியபடி,

யாழ்ப்பாணத்து நல்லூர்

**ஆற்றுமுகநாவலரவர்களால்**

பலயிரதிருபங்களைக்கொண்டுபெரிசோதித்து,

மேற்படியூர்

**சதாசிவப்பிள்ளையால்**

சென்னைப்பட்டணம்:

வித்தியாநுபாலனயங்கிரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.

**இரண்டாம் பதிப்பு.**

விசிர்தி ஹெ பங்குணி மீர்.

(Copyright Reserved.)



கணபதி துணை.

## தொல்காப்பியச்சுத்திரவிருத்தி.

தற்சிறப்புப்பாயிரம்.

எங்கு மாய்னிலைந் தொளிர்முதற் கடவுளை யினைஞ்சிப்  
பொங்கு பேரருட் சூரவனைப் புந்தியி னிறுவித்  
துங்க மல்குதொல் காப்பியச் சூத்திர விருத்தி  
யிங்கு வாழியற் றமிழ்வலோர் மகிழ்தர விசைப்பாம்.

## சிறப்புப்பாயிரம்.

“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்—வான்யா நன்ன தூய்  
மையும் வான்யாறு—சிலம்படர்க் தன்ன கலம்பட ரொழுக்களும்—  
திங்களன்ன கல்வியுக் திங்க ளோடு—ஞாயி நன்ன வாய்மையும்  
யாவது—மஃகா வணபும் வெஃகா வள்ளமுங்—துலைநா வன்ன சம  
னிலை யுளப்பட—வெண்வகை யுறுப்பின ராகித் திண்ணினின்—  
வேளாண் வாழ்க்கையுக் தாஅ ளாண்மையு—முலகிய வறிதலு  
நிலையை தோற்றமும்—பொறையுங் ம் ம் பொச்சாப் பின்மையு—  
மறிவு முருவ மாற்றலும் புகழுஞ் சொற்பொரு ஞார்த்துஞ்  
சொல்வன் மையுங்—கற்போர் நெடு காமுறப் படுதலு—மின்  
ஞே ரன்ன தொன்னெறி மரபினர்—பண்ணகுஞ் சிறப்பி னல்லா  
சிரிய—ரறனே பொருட்பய னின்பெனு முன்றின்—றிறன்றி பனு  
வல் செப்புக் காலை—முன்னர்க் குறிய வெண்வகை யுறுப்பினு—  
கோற்பன ஏடைய ராகிப் பாற்படச்—சொல்லிய பொன்றுமை  
சொல்லியாங் ஞார்த்தலுஞ்—சொல்லிய பொருளோடு குழ்க்குள்ளன்  
குணர்தலுங்—தன்டெனு ரன்னேர்க்குத் தான்பயப் படுதலுஞ்—கெய்  
நன்றி யறிதலுங் கீச்சாங் பின்மையு—மடிதடு மாற்ற மானம்பொச்  
சாப்புக்—கடுகோய் கீற்றதி களவே காம—மென்றினை யின்மை  
யுஞ் சென்றுவழி படுதலு—மறத்துறை வழாமையுங் குறிப்பறிக்  
தொழுதலுக்—கேட்டெலை சினைத்தலும் பாடம் போற்றலு—மீட்  
டக்கல் விளைவும் விடுத்தலும் முகைத்தலு—முடைய ராகி ஏடைய  
றிக் கியதூர்—ஙன்மா அக்க ரென்ப மன்மிசைத்—தொன்னோற்  
புலமைத் துணிபுனர் வோரே.” என ஆக்கிரையன் பேராசிரியன்  
கறிய பெருப்பாயிரத்தாண் பண்ணகுஞ்சிறப்பி னல்லாசிரியனை

முணர்ந்து வழிபட்டு ஒருநால் கேட்பான் புகுங்க என்மானுக்கங்க்கு, அந்தாலானுவலப்படும் பொருளும், நால்கேட்டலாற் பெறப்படும் பயனும், கேட்டற்குரிய வதிகாரிகளோவாரிவரென்பதூடும், இன்னது முற்றிய பின்னர் இந்நால் கேட்கற்பாற்றென்னு மிழைபு முணர்ந்தன்றி நால்கேட்டற்கண் மனதுக்கஞ் செல்லாமையின், சின்றியமையாச் சிறப்பினவாய இங்கான்கும் ஒருதலையாக முன்னருணர்த்தல்வேண்டும்; இங்கான்கு முணர்ந்தவழியும், கற்றுவல்ல சான்றேரல்லாராற் செய்யப்பட்ட நாலாயிற் கூறியதூறன் முதலிய குற்றமுடைத்தாமன்றேயெனவும், கற்றுவல்ல சான்றேரும் மற்றேர் கேர்ப்பாடுபற்றிச் செய்யின் முனைவனுவொடு முரணும் நேரெயெனவும் ஜூயற்று ஊக்கஞ் செல்லாமையின், அவவையாக்கு தற்பொருட்டு, ஆக்கியோன் பெருமையும், நாற்பெருமையும், அந்தால்வழங்குங்கிலமும், அதன் முதனுாலும் இவையென்பது தோன்ற, ஆக்கியோன்பெயருய வழியும் எல்லையும் நாற்பெயரும் உணர்த்தல் வேண்டும். ஆகவீன், இவ்வெட்டுங் தெரிப்பதாகிய சிறப்புப்பாயிரம் இந்துற்குப் பண்டபாரானாற் கூறப்பட்டது.

வடவேங்கடங் தென்குமரி—யாயிடைத்  
தமிழ்க்குறு கல்லுல கத்து  
வழக்குஞ் செய்யுள் மாயிரு முதலி  
னெழுத்துஞ் சொல்லும் பொருஞ் நாடிச்  
செந்தமிழியற்கை சிவனிய நிலத்தொடு  
முந்துநால் கண்டு முறைப்பட வென்னிப்  
புலங்தொகுத் தோனே போக்கறு பஜுவ  
னிலக்தரு திருவிற் பாண்டிய னவையத்  
தறங்கரை நாவி ணன்மறை முற்றிய  
வதங்கோட்டாசாற் கரிறபத் தெரிந்து  
மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி  
மல்குநீர் வரைப்பி ணெந்திர நிறைந்த  
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்  
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

இதன்பொருள். வடவேங்கடச் தென்குமரியாயிடை—வடக் கண் வேங்கடமுங் தெற்கட் குமரியு மெல்லையாகவுடைய அவ்விடமாகிய, தமிழ் கூறு கல்லுலகத்து—தமிழ்மொழியைக் கூற நல்லவுலகத்தின்கண் வழங்கும், வழக்குஞ்செய்யுளுமாயிருமதலின்- வழக்கிணையுஞ் செய்யுளிணையுமாராய்ந்த பெரிய காரணத்தானே.

எழுத்துஞ் சொல்லும் பொருள் நாடிச் செந்தமிழ் பியற்கை சிவ ஸ்ரீய—அவற்றின்கண்ணவாகிய எழுத்திலக்கணமுன் சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமு மாராய்க்கு செந்தமிழி ஒண்மையைப் பொருங்கி யுணரும்பொருட்டி, நிலத்தொடு முந்து நால்கண்டு—அச்செந்தமிழி நிலத்து மொழியோடு முந்பட்டுத்தோன்று நாலினே கோக்கி, முறைப்பட வெண்ணிப் புலநதொகுத்தோன்—அந்தாலிற்கிடந்த விலக்கணம் பிற்காலத்தா ருணரு முறைமைப் படக் கருதி நாலைத் தொகுத்துச்செய்தான், போக்கறு பறுவல்—அங்களாஞ்செய்த குற்றமறந்தாலினே, நிலந்தரு திருவிற் பாண்டிய னலவயதூ—மாற்றாது நிலத்தைத் தனக்கு நல்கும் போர்த்திரு வினையுடைய பாண்டியன் மாகிர்த்தியவைக்களத்தின், அறங்கரை நாலினான்மறை முற்றிய வதங்கோட்டாசாற் கரிஹபத் தெரிந்து—அறமேகூறு நாலினகத்து நான்மறையு முற்றப்பயின்ற அதங்கோடென்னு முரினு சிரியனுக்குக் குற்றமறத் தெரிவித்து, மயங்கா மரபி னெழுத்து முறை காட்டி—இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழும் முன்னாலுட்போல விரவாததன் மையானே இயற்றமிழை வேறுபரித்து முறையானே யுலகிற்கறிவித்து, மல்கு நீர் வரைப்பினைக்கிர நிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி—கடல்குழந்த நிலவுலகத்தில் ஜங்கிரவியாகரண நிறைய வுணர்ந்த தொல்காப்பியனெனத் தன்பெயரைத் தோற்றுவித்த லால், பல்புகழ் நிறுத்தீபழிமையோன—பலபுகழையு மிவவுலக த்தி னிலைபெறுத்தின தவவொழுக்கத்தினையுடையான் என்றவாறு.

வேங்கடங் குமரியெனவே திசை பெறப்படுமாயினும், எல் ஸைக்கறப் புகுத்தாகவின், அதற்கேற்பத் திசைக்கு யெல்ஸைக்கற தன் மரபென்பதுபற்றி, வடவேங்கடங் தென்குமரியென்றா.

தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையுளவாக வேங்கட தநை யெல்லையாகக் கூறினார், அகத்தியனுரக்குத் தமிழைச் செவி யநிவருத்த செந்தமிழ்ப் பரமாசாரியனுகிய அறமுகக்கடவுள் வகூரப்பென்னு மியையுபற்றியென்பது. தெற்கட் குமரியாறுக வின், அதுவே யெல்லையாயிற்று. கிழக்கு மேற்குக் கடவெல்லையாகவின், வெறெல்லை கூராயினார். “வடத்திசை மருங்கின் வடு குவரம் பாதுத—தென்றிசை யுள்ளிட்டென்சிய மூன்றும்—வரை மருள் புள்ளியொடு பொருது கிடந்த—நாட்டியல் வழக்க நான்மையின் குறுத்தகள்—யாப்பின திலக்கண மறைகுவன் முறையே.” எனக் கிறுநாக்குப்பாதுகளியர் தெற்குங் கடவெல்லை கூறியது, குமரியாறு, டெல்லெகாண்ட பிற்காலத்துச் செய்ததெனவறிக.

வடவேங்கடம் தென்குமரியென்பன அன்மொழித்தொகையாய் அவற்றை யெல்லையாகவுடைய நிலத்தையுணர்த்தின். இஃப் தறியாதார் ஆயிடையென்புழித் தளித்து நின்று பொருளுணர்த் தலாற்றுத் அகரச்சுட்டினை ஆகுபெயரென்றும், அவற்றுக்குள் வென உருடு விரித்துயிடர்ப்படுப.

தமிழ்க்குறு நல்லுலகத்தென இடத்தினிழம்பொருளின் ஞெழி ஒம் பண்பும் இடத்தின்மேனின்றன.

ஆயிடையாகியவுலகத்தென்க.

இருமுதலென்னும் பண்புத்தொகை ஒட்டியொருசொல்லாய் நின்று, பின்னர் ஆயென்பதனாலும் தொக்கு, வினைத்தொகையாயிற்று. கூர்த்தவுணர்வமுதலிய பிறகாரணங்களினும் இஃப்தின்றிய மையாச் சிறப்பிற்றென்பார் இருமுதலென்றார். “நின்முகங்கானுமருங்கினேன்” என்புதிப்போல, ஆயிருமுதலென்புழி ஆராய்ச்சி கை முதலென்றதாகவின், ஆண்டு வினைகொண்டு முடிந்தது. ஆய்தல்-ஈண்டவிருவகை மொழிகளையுங் கற்றுளங்கொளப் பயிற்ல.

இச்வனம் வழக்குஞ் செய்யுனும் பயின்றார்க்கு, அவற்றின் கலைஞருகிரனவாய் சொற்களுள் ஒன்றேருடோன் ஞெழவானுள வாகிய செய்கை வேறுபாடுகளுஞ் சொன்முடிபு பொருண்முடிபு வேறுபாடுகளு கோக்கும்வழி, இவையெல்லாம் வழங்கிலையோ, சில வழுவமைதியோ, வழுவோ, கட்டிலையில்லையோவனவழா சங்கை நிகழுமன்றே, அவவாசங்கை நீங்க ஏழுத்து முதனுமூன்று மாராயங்து செந்தமிழியந்கை சிவஜூதந்து, இந்நாலெஞ்சுதலையான் வேண்டப்படுமென்பதுஉம், அவை பயிலாதார்க்காசங்கை யே நிகழுமையின் இந்நால் பயன்படாதென்பதுஉம், விளக்கிய, ஆயிருமுதலினுடிச் சிவனிய கண்டெண்ணித் தொகுத்தானென்றார். எனவே வழக்குஞ்செய்யுனுமாராய்க்க பின்னர் இந்றால் கேட்கற்பாற்றென்பது பெறப்பட்டது. இக்கருத்தறியாத நக்கினார்க்கினியார் முதலென்பதைனைப் பெயராதியிற் பிறந்த முதனிலையைப் பெயராகக்கொண்டு, முதலூதலினுலைவுக்கரைப்பர். இருமுதலென்னும் தொகைச்சொல் அங்வனம் பக்கிகைத்தல் பொருந்தாமையற்கி. இன்னுமவர்மூல்லாசிரியருடைய வழக்குஞ் செய்யுனுமே னவுக்கரைனார். “வழக்கெனைப் படுவ துயர்க்கோர் மேற்கோ—நிச் சூச்சி ய்வர்கட்டாக லான்” என மூரபியதுட்கறுதலின், வழக்கெனவே உயர்க்கோர் வழக்கென்பதுஉம், அதனேடுடெனென் கைப்படுதலிற் செய்யுனும் அவர்செய்யுளைப்பதுஉம், தாழேப்பற-

படுதலின், அது மிகையாமென மறக்க. வழக்கெனவே செய் யுளுமடக்குமாயினும், தலைமை தோன்ற வேறுக்கினார், ‘முனிவர்வங்தார் அகத்தியனும் வந்தான்’ என்புழிப்போல. உலகமொழியும் ‘வேதமொழியமெனப் பகுத்த மாபாடியத்திற்குக் கையடாக்குமில்வாறேயுரைத்தார்.

ஈண்டுப் பொருளென்றது அகம் புறமென்னும் இருக்கற்றுப் பதினாற்றினைப் பகுதியவாய்ச் செய்யுளிற் பாடுதற்குரிய இன்பமுதலிய ஏலகியற்பொருளை, மொழித்திற முணர்தற்பொருட்டுச் செய்யுளாராய்ச்சிக் கொருதலையான் வேண்டப்படுதல் பற்றி இயற்றமிழூழிபாகக் கொண்டோதற்பாலன அவையேயாகவின். அற்றேல், இஃதெழுச்துஞ் சொல்லும்போலச் செக்தமிழியற்கை சிவ ஆனதற்கேதுவாகாமையானும், வடமொழியார் வேறேருதுவதல்லது சுத்தநுலுளோதாமையானும், ஈண்டோதல்லேண்டாம் பிறவெனின்;—ஈண்டுக்குறும் பொருட்பாகுபாடுகள் பொதுவாகாது தமிழிற்கே சிறந்து வேறேற்றிற்குறுத் பெறப்படாமையன், இப்பொருள்பற்றி வரும் பரிபாடல், கலி, அகநானாறு, புநானாறு, ஐங்குறநாறு, நற்றினை, குறந்தொகை, ஆற்றுப்பஸ்ட, பதிற்றுப் பத்து முதலிய செய்யுளாராயப் புகுந்தார்க்கு இப்பொருட்பாகுபாடுகளாக்காற் /குன்றமுட்டிய குரீஇப்போல விடர்ப்பட்டுச் செய்யுண்மொழித்திற முணரமாட்டாமையிற் செய்யுண் மொழித்திற முணர்க்கு செக்தமிழியற்கை சிவஜூதற்கு ஒருதலையானேதல்வேண்டுமென்க.

செக்தமிழியற்கைவஜுதல் /மொழித்திறத்தின் முட்டறுத் தல். முட்டு—வழு.

\* நாடிச் சிவணியவென்பது ‘ஒதியுணர்ந்தான்’ என்பதுபோலக்காரணகாரியப்பொருட்டாய் நின்றது. சிவணியவென்பது செய்யயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். குஃதுணரமாட்டாதார் நாடிக்கண்டெண்ணித் தொகுத்தானெனக்கட்டி, ஒருவினைமுதல் வினையாக்கி, நாடியவாராய்ச்சியிற் குறைபாடுடையவற்றிற்கு மூந்து நால்கண்டென்றும், ஆயிருமுதலிற் செக்தமிழியற்கைசிவணியவெனக் கெழுண்டுகட்டியிடர்ப்படுப.

செக்தமிழ்முன்பதலை நிலமென்பதனேஉங்கட்டுக. நிலமென்பது ஆகுபெயர்.

செக்தமிழ்சிலத்து மொழியோடு முந்பட்டுத் தோன்றுவதை, அம்மொழி தோன்றுங்காலத்துடன்றேன்றிய நுலை

அதன்மேற்கொண்டும் கூறியவாரூயிற்றென்பது. எனவே, அகத்திய மெண்பது பெற்றும். அந்தேல், முந்துதால் கண்டெனப் பொதுப்படக் கூறுதலானும், அகத்தியவினைக்கு தொல்காப்பிய வென்னுமையானும், நூலுள்ளும், “கடிநிலையின்றேயாசிரியர்க்கு” எனப் பிரூண்டும் பொதுப்படக் கூறுதலானும், அகத்தியமே முதனுவென்பது துணியப்படாதாம் பிறவெனின்;—நூலெனப் பொதுப்படக் கூறுது விலத்தொடு முந்து நூலென விசேஷத்தவின், செங்கமிழ்நிலத்து மொழி தோன்றுங்காலத்து உடன்றேன்றிய நூல் அகத்தியமொன்றேயாகலானும், ஏனை நூல்களெல்லாம் அகத்தியத்தின் வழித் தோன்றியனவேயாமாகலானும், ஐந்திரநோக்கித் தொகுத்தானென்னின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்டபடுஞ் செய்கை களும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்த்தினை அஃத்தினை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறமென்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய தினைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பாருமுதலிய செய்யுளிலக்கணமும், இன்னேரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படானையானும், இவை யெல்லாந்தாமே படைத்துக்கொண்டு செய்தாரெனின், முந்துதால் கண்டென்பதுனேடு முரணுதலானும், முற்காலத்து முதனுவே அகத்தியமென்பதும் அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதுஉங் துணியப்படுமென்க.

அந்தேல், சொல்காப்பியனர் அகத்தியனுரோடு மாறுகோட வின் அகத்தியத்தொடு பிறநுவும் பிற்காலத்து வீழ்ந்தன சில முந்து நூல் கண்டு அவற்றின் வழிநூல் செய்தாரெனக் கொள்ளாமோ வெனினை;—அஃத்தான்றேர் வழக்கொடு மாறுகொள்ளுவார் இக்காலத்துச் சொல்லினும், அடிப்பட்ட சான்றேர் சொல்லாராகவுத் தொள்ளாமென்பது. அல்லதும், கடைச்சங்கத்தாருட் களவியா பொருள் கண்ட கணக்காயனர் மகனூர் கங்கீரர் இடைச்சங்கத்தாங்குங்கி கடைச்சங்கத்தார்க்கு) நூலாயிற்றுத் தொல்காப்பியமென்று கொரசெய்தாராகவின், இடைச்சங்காண்முதலின்றுகாறும் வழங்கி வருதலானும், ஆருந்தவக்கொள்கையகத்தியனுரோடு மாறுகொண்டு நூல்செய்தாராயின் இவ்வாறு நிலைபெற்று வழங்காதாதலானும், “ஈருறிய குன்றிலு முதனுவே கூட்டித்—தோயின் றஜார்த ரூல்காப்பியன்ற—ஞைணயின் றமிழுரிச் தோர்க்குக் கடனே.” எஃ. ‘வீங்குகட அடித்த வியண்கண் ஞாலத்துத்—தாங்கா கல்லினசை தமிழ்க்குவிளக்காகென—வானே ரேத்தும் வாய்மொழிப்பல்புசு— சானுப் புலமை யகத்திய வென்னு—மருந்தவ முனிவ ஞக்கிய முத-

னூல்—பொருக்கக் கற்றுப் புரைதப வணர்ந்தோ:—தல்லிசை நிறுத்தத் தொல்காப்பியன்.” எ.ம. | “பன்னிய சிறப்பின் வானேர் வேண்டத்—நிதன்மலை யிருங்க சீர்சான் முனிவரன்—ரன்பாற் தென்ற மித் தாவின் றணர்ந்த—துன்னருள் சீர்த்தித் தொல்காப்பியன் முதற்—பன்னிரு புலவரும்.” எ.ம. எல்லாவாசிரியரும் அகத்தியானாக்கு முதன்மானுக்கராயினுரென்பது பற்றியே தொல்காப்பியனுர்க்குப் பெருமை ட்ரி அகத்தியமே தொல்காப்பியத்திற்கு முதனு வெனக்கூறினாராகலானும், அகத்தியனுரோடு முரணிச் சமித்தாராயின் அதுபற்றியே பெருமை கூறத்தகும் அவவாரேராசிரியருங்களுமையானும், அது வேதவழக்கோடும் ஆன்ரேர் வழக்கேடுமே மாறுகொள்ளுவார் கூற்றேயாமென மறுக்க.

அற்றேல், அகத்தியங்கிறைந்த ஏதால்காப்பியனென்னானுது ஜந்திரங்கிறைந்த தொல்காப்பியனென்றதென்னெயனின்;—அகத்தியங்கிறைந்தமை யெல்லாரானுங் தெளியப்பட்டமையின் வடமொழியினும் வல்லனுயினுணென்பது விளக்கிய, அங்ஙனங்குறினுரென்பது. இவ்வாறன்றி ஜந்திரத்தின் வழித்தோன்றிய நூலென்பது விளக்கிய ஜந்திரங்கிறைந்த தொல்காப்பியனென்று ரென்பாரை, ஜந்திரங்கிறைந்த தொல்காப்பியனெனவே ஜந்திரம் முதனுவென்பதமைக்கிறுப்பு முந்துநால்கண்டெனக்கூறியதற்குக்கெனவுங்குறி மறுக்க.

முறைப்படவெண்ணிப் புலங்கொகுத்தலாவது முதனால் பரந்து கிடக்கலின் இக்காலத்துச் சில்லாழ்நாட் பல்பினிச் சிற்றறிவினேர்க்கறியலாகாமையின் அவர்நியுறைப்படவெண்ணி அதற்கேற்பத் தொகுத்துச் செய்தல். இனிச் சார்புநால்போலத் திரிபுவேறுடைத்தாகச் செய்யாது முன்னேர்நூலின் முடிபொருங்கொப்பக்கருதித் தொகுத்துச் செய்தலெனினும்மையுமென்க. எனவே, இது வழிநுவென்பதும் பெறப்பட்டது.

“மரபுவிலை திரியா மாட்சிய வாசி—யுரைபடு நூரூ யிருவகையியல—முதலும் வழியுமென நுதலிய நெறியின்” என மரபியலகத்து நூலின்டென வோதியிருப்பச் சார்புநாலெனவொன்று கூறியதென்னெயனின்;—ஒன்றன்வழியாகச் செய்வனவெல்லாம் வழியேயாமலும் அவை முன்னேர்நூலின் முடிபொருங்கொத்தலுக்கிரிபுவேறுடைத்தாதலுமென இருவேறுவகைப்பட கீழ்க்கிணறமையின், அதுபற்றிச் சார்புநாலென வேறுகோட்டுமையுமென விடுக்க. அங்ஙனக் கிரிபுவேறுடையதும் பொருளானுருங்கொத்தலின், மரபுவிலை திரியாமையின், வழிநுவென்றற்கேற்டுடைத்தாதலுமறிக.\* கிரிபுடையவாயினும் மரபுவிலைதிரியாதன யாவையெனின்;-

செப்புளியலுட்குறிய வொற்றளவெடையை அளவெடையதிக்காப் பட்டமை நோக்கி உயிரளவெடையைச் சாரவைத்துக் கூறுதலுப், தனிச்சில முதனிலை இடைநிலை ஈரெணுங்கால்வகையிடத்தை முன்றி டெமனவடக்குதலும், “மெல்லெழுத்து மிகுத லாவயி னுன” என் நவாறே தங்கை நங்கை செவிதலை புறம் என மகாரங்கே ட்டு இனமெல்லெழுத்து மிகுமென்னது மகரமேயினமெல்லெழுத்தாய்த் திரியுமென்றலும், “அகமென் கிளவிக்குக் கைமுன் வர்ணேமுதனிலை யொழிய முன்னவை கெட்டு” மெல்லெழுத்து மிகும் என்னது அங்கையென்பழிக் கரவகரங்கெட்டு மகரங்கிரிந்து முடியுமென்றலும், “முதல் ரெண்ணி வெற்று ரகரமாகும்.”; “இடைநிலை ரகர மிரண்டெனன் வீற்கு—நடை மருங்கின்று.” என்ற வாறே கூருது இரண்டு வெற்றுமிரேக நின்ற ரகரவொற்றின்பேல் உகரம் வந்து செய்கைப்பட்டு முடியுமென்றலும், நாகியாதென யகரம் வரும் வழி உகரங்கெட்டிகரங்கோவை ருமென்னது உகரமே இகரமாய்த் திரியுமென்றலும், செடுமுதல் குறுகுமொழிகளின்புண் பொதுப்பட ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் அகரவிலையுபெனக் கூறி “ஆற னுருபி னகரக் கிளவி—யீரூ கரமுளைக் கெடுதல் வேண்டும்.” என்னது “குவ்வினவ்வரும்” என்றெழுத்தலும், ஆட்ச்குக் கொண்டான் என்பழி இக்குச் சாரியையென்னது குச்சாரியையெய் என்றலும், வற்றுச்சாரியை வகரங்கெட்டு அந்தென நிற்குமென்னது அந்றுச் சாரியையென்றேகோடலும், இன்னென்சாரியை இந்தெனத் திரியுமென்னது இந்தென்பது வேறு சாரியையெனக் கோடலும், அக்கென்சாரியை மெய் மிசையொடுங் கெடுமென்னது அகரச்சாரியையெனக்கோடலும், அஆவ என்முன்றும் பலவறிசொல்லென்னது உண்குவ உறங்குவ என்பழி வகரத்தை வேறு பிரித்து இடைநிலையெனக்கொண்டு அகரவிகுதியென்றெழுத்தலும், அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முன் வேறுபாடுநோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் எனான்காகப் பகுத்தலும், வெட்சித்தினை உழிழ்குத்தினைகளின் மறதலைவினையை வீற்று விளையாதலும் வேற்றுப்புச் சூதலுமாகிய வேறுபாடுபற்றி வேறுதினையாகவைத்தென்னுதலும், இன்னே ரண்னவை பிறவுமாம். இவையின்வணம் வேறுபடிலும், புணர்ச்சிமுடிபுஞ் சொன்முடிபும் பொருண்முடிபும் வேறுபடாமல்யின், மரபுக்கீல திரியாவாயின். இவ்வணமையுணராதார் பன்னிருப்படலமுதலிய தால்களை வழிதியினவென்றிகழ்ந்து, பன்னிருப்படலத்துள் வெட்சிப்படலங் தொல்காப்பியானுரசுறியதன்தெனவும், தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தழிக்கு வேண்டியவாறே கூறுப்.

(८) இனிச் | “சார்ந்துவரன் மரபின் மூன்றலக் கடையே.” எ-ம். “சார்ந்துவசி னல்லது தமக்கியல் பிலவெனத்—தேர்ந்துவெளிப் படுத்த வேண மூன்றும்.” எ-ம். வரையறுத்தோதியவாரே சார்பெ மூத்து மூன்றென்னது சிலவுயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக் களையும் உடன்சேர்த்தென்னுதலும், தன்னைச்சொல்லை உயர்தி ஜெயென்னது விடவுத்தினையெனச் சாதித்தலும், “உடுவெண்ட தினை” என்னுஞ் சூத்திரவிதியோடு மாறுகொளப் பாலைக்கு சிலம் பகுத்துக்கோடலும், இன்னுமிலவேபோல்வனவும், மரபுநிலைதிரித விள்; வழிதூல் சார்புதாலாதற்கேலாவாயிலுக்குப்படுமென்பது. அந்தேல், ஒன்றன்வழியேயன்றியுங் தாந்தாமறிந்தவாற்றுனே நல் செய்யப் பெருரோவெனின்;—அது மரபன்றென்பது நோக்கிய னரே ஆசிரியர் “மரபுநிலை திரியிற் பிறதுபிற் தாகும்” என்னுஞ் சூத்திரவீசு நூலிற்குமெய்துவித்து, நூலின்மரபு கூறப் புகுந்தாரே எக. கால்ஸ்தோறும் வழக்கு வேறுபடுதலின், அதுபற்றிச் செய்ய நாலும் வேறுபடவுமையும் பிறவெனின்;—முந்காலத்து வழக்கு வீழ்ந்ததனை வழுவென்று களையப்படுமாயினான்றே பிற்காலத்து வேறுபடப் பிறந்த வழக்கு இலக்கணபெனத் தழுவிக்கொள்வது. தொல்லாசிரியர் வழக்கே வழக்குப் பிற்காலத்து வேறுபட வழக்க ப்புமாயின் அவ்வழக்கு இலக்கணத்தோடுபொருந்தாதென விலக் குதற்கண்றே, “வழக்கெனப் படுவ துயங்க்தோர் மேற்றே—நிகழ்ச்சி யவர்கட்டாக வரன்.” என்றாராவின், அமையாதென்க. புதியன பணர்த்தல் பழையவந்றேடு முரணுதவழியேயெனவன்றக், ‘வழியி, சென்றியே நாவ்வகைத் தாகும்’ “தொகுத்தல் விரித்த ஞானகைவிரி மொழிபெய்த்—ததர்ப்பட யாத்தலோ டைனமர பினவே.” என்னு மரபியற்குத்திரங்களான் வழிதூல் நான்குவகையுள் ஒன்றானியாக் கப்படுமாவின். அவற்றுள் இது தொகுத்தியாத்தானென்பார் புலக் தெருகுத்தோனென்றார்.

புலம்-தூல். அஃதாவது ஒருபொருளுடைய குத்திரமும், இன மொழி கிளக்கவோத்தும், பொதுமொழிகிளக்க படலமுமென்னும் மூன்றுறப்படக்கிய பிண்டம். அவற்றுட் சூத்திரமென்னுமோருற ப்பேயடக்கிய பிண்டம் இறையனுர் களவியல்; சூத்திரமோத்து மென்னுமிழுண்ணிறப்படக்கிய பிண்டம் பண்ணிகுப்படலம்; மூன்றுற ப்படக்கிய பிண்டம் தொல்காப்பியம். இவை மூறையே சிறுதுல், இடைநால், பெருநூலெனப்படும். இனி அத்தியம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழென்னுமூன்றுறப்பினையுமடக்கிச்சீற வின், அது பிண்டத்தினையுடக்கிய வேறேர்ப்பிண்டமென்றார் நச்சி னாக்கினியார்.

போக்காவன கூறியது கூறன்முதலியன். போக்கறுபனுவ்வெனவே, அவற்றையெதிர்மறுத்தணரப்படுகுணங்களும், முப்பத்தி ருவகை யுத்தியுமடைய பனுவலென்பதாகும் பெறுதும். உத்தியை வடதாலார்/பரிபாண்டியென்பர். “நந்டுங்கழலா ஸிருதிங்கணயக்கா வாறுங்—கற்பா டழித்த கணமாமணி த தூண்செய் தோளான்—வெற்கு டறுத்து விரைவின் ஜெரிக்கொண்ட வாறும்.” என்பழிப்போலப் போக்கறு பனுவலென்றது கட்டுப்பொருட்டாய் சின்றது.

ஒருவராக் செய்யப்பட்டதால் ஒருவேந்தனவைக்களத்தில் ஒருபுலவனுக்கேற்பித்தரங்கேறின் அது சிறக்குமாகவின், பாண்டிய னாவையின் அதங்கோட்டாசாற்கரிறபத் தெரிவித்தாரென்பது. இக் கருத்தே பற்றிக் கீருசாரார் ஆக்கியோன்பெயர் முதலிய வெட்ட ஞேடு களமும், அக்களத்தினரங்கேறிய காலமுங்கட்டியென்னி, அல்செம்கற்கேதுவிள்தென்னுங்காரணமும் உடன்சேர்த்துப் பதி நெருவகைத் துச் சிறப்புப்பாயிரமென்றுரெனவுணர்க. ஆயின் இக் நால் மாதுகாரணக்காற் செய்யப்பட்டதோவெனின், சின்னுட்பல் பிணிச் சிற்றவிலினேர்நியுமுறைமைப்படவெண்ணியெனவே, பானுக்கர் மாட்டிரக்கங் காரணமாகச் செய்யப்பட்டதென்க.

‘எனப்படுவானென்றபாலது’ “இல்ல” முவானென்பான்” என் பழிப் படிவிகுதி தொக்குநின்றூற்போலத் தெரிவித்தென நிற்கற்பாலது தெரிக்கென விவவிகுதி தொக்குநின்றது. இங்ஙனம் வருவன ஏற்றை வடதாலார் அந்தர்ப்பாவித்தனிச்சென்பர். “குடிபடிக்கு குற் றம்பெருகும்” “குடிபொன்றிக் குற்றமுயாங்கே தரும்” “உரற்கால் யாளை யொழுத்துண் டெஞ்சிய யா” “கோழிக்கலிப் போது புலர்க்கத்து” என்பனவும் அப்பொருளாவாய் நின்றன. அரசனெடுத்தவால யமென்பதுமது. இஃதணராத பந்துமலழகியார் “இருணீங்கியின் பம் பயக்கும்” என்பழி கீக்கியென்பது தொடைநோக்கி டெயின்து நின்றதெனவுப், நிங்கவென்பதன்றிரிடெனினுபமையுமெனவு முரைத்திடர்ப்படுவர். உரையாசிரியரும் பரிமேலமழகியாரும் “முதனிலை மூன்றும் விளைமுதன் முடிபின்” என்னுஞ் கூத்திரத்தோடு முரணுதலையற்றிச் செய்தென்னும் வாய்பாட்டாளினின்று பிறவினை முதல் வினை கொண்டனவெல்லாஞ் செயவெனச்சத்தினிடெடுன்றே கொள்வர். அதனை மறுத்து நிகழ்காலத்துக்குரிய செயவெனச்சம் காரணப்பொருண்மையுணர்த்தும் வழியல்லது இறங்காலமுணர்த்தாமையிற் காரணகாரியப்பொருட்டாய்ப் பிறவினைமுதல்வினைகொண்டு முடிந்தவழியே செய்தெனச்சன் செயவெனச்சத்தின்பென ப்படுமெனக் கொண்டு சேனுவரைய “ஒடித்துண் டெஞ்சிய யா”

ஏ ரபுழி என்கவித்தவெனப் பொருள்கொள்ளவற்றியாது செய்தோடு எனச்சம் பிறவினைமுதல்வினைகொண்டு முடிந்ததெனக்கருதி, இன் நேரன்னவற்றை “வினையெஞ்சுக்கிளவியும் வேறுபல்குறிய” என்றும் குத்திரத்தால்வைமத்தார். நச்சினார்க்கிளியார் “அம்முக்களை” என்னும் குத்திரத்தை யிடர்ப்படுத்தி நலிந்து பொருள்கொண்டு, செய்தேனச்சம் தன்வினைமுதல்வினைகொண்டு முடிவனவழுள பிறவினைமுதல்வினைகொண்டு முடிவனவழுளவெனத் தமக்கு யே ஸ்தியவாறே கூறினார். அது “முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபினா.” ம் “அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றின்” ம் “வை யெச்சம்” என்பனவற்றைப் பயனில்கூற்றுக்கூற செய்யுமாறாக. “கருப்பார் தோன்முத்தங் கழன்று செவ்வார் விளர்த்துக் கண்பசலை பூத்த காமம்—விருப்பார் மூலைக்கண் கரிந்து திங்கள் வெண்க திர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோ—வரும்பால் பரந்த நகப்புங் கண்ணின் புலனுயிற் ரூய்க் கணிச்ச மாலை—பெரும் பாரபாய்ப் பெரிது நெங்கு நற்குற் சலஞ்சலம்போ னங்கை நலங் தொலைந்தே.” என்புழிக் காரணகாரியப்பொருண்ணயெயுணர்த்தாது பிறவினைகொண்டனவாலெனின்; செய்வெனச்சங்கந்தனக்குரிய நிகழ்காலமுணர்த்தும்வழிக் காரணகாரியப் பொருள்பட வரவேண்டாமெய்ன், இச்செய்யுளின் வரும் வினையெச்சமெல்லாம் நிகழ்காலமே குறித்து வருதல்வன், அவை செய்வென்பதன்றிரிபேயாமென்பது. ‘இவனுமிவனுஞ் சிற்றிவிழூத்துஞ் சிறுபறையறைந்தும் விளையாடுபே’ என்பது பொதுவினையாயினும், வினைமுதல்வினையாதலும் டைமையின், அவை வினைமுதல்வினைகொண்டனவேயாம், “வினைமுதன் முடிபினா” என்புழிப் பொதுவாகாது வினைமுதற்கே வினையாதல்வேண்டுமென்றும் வரையறையின்றி வினைமுதல் வினையென்றும் துணையேயாய் நிற்றலின். இது சேனுவரையருரையாலும் ணீர்த்து “தானுங் தேரூம் பாகனும் வக்கெதன் னலனுண்டான்” என்புழி உண்டானென்பது சிறப்புவினையாயினும், வக்கெதன்பது வினைமுதல்வினைகொண்டு முடிந்ததேயாம், “வினைமுதன் முடிபின்” என்ற நுணையல்லது வினைமுதற்கெல்லாம் வினையாதல்வேண்டுமென்றும் யாப்புறவின்மையின். இன்னும் வேறுபட வரும் வினையெச்சமெல்லாம் இவ்வாரேர்ந்து முடியுமியல்பற்றிந்து முடித்துக்கொள்க, செய்தேனச்சம் யான்டுக் தன்வினைமுதல்வினைகொண்டே முடியுமென்பது தொல்லாசிரியர்துணிபாகவின்.

மயங்காமரபினைமுத்தமுறைகாட்டியென்புழி எழுத்தென்ற தியற்றமிழை. அஃது “எண்ணென்ப வேளை யெழுத்தென்ப விவரண்டு—கண்ணென்ப வாழு முயிர்க்கு.” ம் “எழுத்தறியத் தீரு

மிழிதல்கைம்.” என்பவற்றானுமணர்க். எழுத்து, இயற்றமிழ், சத்த நாலெண்பன ஒருபொருட்களை. அதைதியக்குதன் முத்தமிழும் விரவிக்கூறப்பட்டன. அவற்றுள் இயற்றமிழை வேறுயிரித்து வழிப்படுத்தார் தொல்காப்பியர் முதலாயினார், இசைத்தமிழை வே நுபிரித்து வழிப்படுத்தார் பெருங்காரை பெருங்குருகு முதலிய நாலூடையார், நாடகத்தமிழை வேறுயிரித்து வழிப்படுத்தார் முற ஏல் சயந்தம் குணநால் செயிற்றியமுதலிய நாலூடையாரென வணர்க. இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற் பொருண்ணுண்றின யும் முன்னாலுட்போல விரவக் கூறுது முன்னெரமுத்துணர்ததிப் பின்னர்ச் சொல்லுணர்த்தி அதனபின்னர்ப் போருஞ்சுணர்த்தினு என்பார், காட்டியென்றே ஸியாது முறைகாட்டியென்றார்.

அந்தேல், பொருளாதிகாரத்துக் கூறும் பொருளாவது பெரும் பாலுங் காமச்சவையும் வீரச்சவையும் பற்றி யோனியென்னு முறப்புத் தழுவி நாடகவழக்கேடொத்து வரும் புலநெறி வழக் காகலின், அது நாடகத்தமிழுளோதற்பாலதல்லது இயற்றமிழோ டியைபின்மையின், ஆசிரியா நாடகத்தமிழுமட்டுமேதினுரெனு மோவெனின்;—என்னும்: என்னை? இது நாடகத்தமிழுளோதற் பாலதாயினும் கலித்தொகை முதலிய செய்யுளாராய்ச்சிக்கு இன் றியமையாது வேண்டப்படுதலின், அதுபற்றி மியற்றமிழூழிபா ய்க்கொண்டு ஈண்டைக்கு வேண்டுத்தேனையே யோதினுரல்லது, நாடகத்தமிழினுதப்படுங் கத்துவிகற்பறும், அவினயவிகற்பறும், தோரியமகளிர் \* முதலிய கூத்தியரிலக்கணமும், தலைக்கோலியல் பும், ஆடலாசிரியர் முதலியோரிலக்கணமும், ஆடரங்கினிலக்கண முமாகிய இன்னேரண்ணவற்றையோதாயையின்.

அந்தேலவுக்காக, “என்னெண்ப வேண யெழுத்தென்ப.” எ.ம. “சத்தமுன் சோநிடமும்.” எ.ம. இயற்றமிழோடு சிறங்கெடுத்தெண்ணப்படுஞ் சோநிடமுதலிய பிறகலைகளுள்ளாக முத்த மிழுங்குத் தமிழாசிரியரெல்லாம் இவற்றையே விதக்கொண்ட தென்னையோவெனின்;—அஃதொக்கும்: சோநிடமுதலிய பிறக ஸைகளெல்லாம் ஆரியத்தினுங் தமிழினும் எண்மொழிகளினும் வேறுபாட்டியைப்ப சிகங்கலின் அவற்றை வேறுவிவிக்கவேண்டாமையாதும், இபலினச் நாடகமென்னு முன்றாந்தமிழ்கிலத்துக் கிலவேறுபாடுடையையின் அவற்றை வேறுவிதிக்கவேண்டலா னும், அதுபற்றி அதைத்தியத்துள் இம்முன் றமேயெடுத்தோதினுரா கலின், முத்தமிழுள் வழங்கப்பட்டதாகவுள்ளது,

\* தோரியமகளிர் - ஆடமுதிர்க்க யானிர்,

‘தமிழ் வழங்கு நிலமேயன்றி நிலவுலகமுழுதுங் தன்பெயர் தோற்றுவித்தானென்பது விளக்கிய, மல்குநீர்வரப்பென்றார்.

பாணினீயமுதலிய வியாகாணங்களுமுளவாக ஜங்கிரங்கைந்த தொல்காப்பியனென்றார், “பெயரது விகாரமென் ரூதிய புலவனு முளன்.” எனப்பிற்மதங்களில் “இந்திர ஞெட்டாம் வேற்றுமை யென்றனன்.” எனவிந்திரமேதனைத் தக்துணிபாக்கொண்ட அகத்திபனார் து ஜங்கிரபேயுடன்பாடென்பது பெறப்படுவதன், ஆதலே தொல்காப்பியனார்க்கு முடன்பாடென்பதுபற்றிப்போலும் மென்க. எனவே, தொல்காப்பியனார்க்கு வடநூலிலுறுத்தவாசியிரும் அகத்தியனுமென்பது பெற்றால்.

பல்புகழாவன முறைப்படிவென்னித் தொகுத்தலானும், பாண்டியன்வையத் ததங்கோட்டாசாந்துத் தெரிவித்தலானும், ஜங்கிரங்கைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றுவித்தலானும், சூடம்பொடிபுணர்த்துக் கூரிய படிமையானும் வருவன.

தேற்றி நிறுத்தவென்பது காரணகாரியப்பொருட்டாய் கீன்றது.

தொகுத்தோன் படிமையோனெனக் கூட்டுக் காரமிரண் டும் ஈற்றங்க.

தொகாப்பியனெனவே ஆக்கியோன்பெயரும், அதனுற்பெறப்பட்ட ஏற்பெயரும், முக்குநால்கண்ணெடனவே வழியும், வடவேங்கடங் கெதன்குமரியெனவே எல்லையும், வழக்குஞ்செப்பின்யாயிருமதவி னனவே இவையாய்ந்தபின்னர் இது கேட்கந்பாற் றென்றும் யாப்பும், இவையாய்ந்தோர் இது கேட்டந்குரியென்ன ஆவ் கேட பொரும், ஏழுத்துமுறைகாட்டியெனவே நுதவியபொருஞும், ஒங்கமிழியற்கை சிவணியவெனவே பயஜூயாகியவெட்டும் பெற பட்டன. ஏனைக்காலமுங் களனுங் காரணமும் முன் னர்க்காட்டப்பட்டன.

காலமுதலியமுன்றும் நால்செய்தார்காலத்து கிகழ்ந்தன. ஆக்கியோன் பெயர்முதலியவெட்டும் நால்செய்தார்காலத்தும் நால் வழங்குங்காலத்து மொப்பக்கழ்வன. இவை தம்முன் வேற்றுமை. கழிக்கவுந்தறுபுணர்தலாற் பெரும்பயனின்மையின், அலையோரு சாராராற் கொள்ளப்பட்டன. ஆக்கியோன் பெயர்முதலியன ஒரு தலையானுள்ளாரவேண்டுதலின், அலையெல்லாவாசிரியரானுங் கொள்ளப்பட்டன.

இங்கெட்டுத்துங்களும் ஆக்கியோன் பெயர்முதலிய நான்கும் ஐயமறுத்தற்பொருட்டன்றி ஒருதலையானுரை வேண்டங்கமலா

ஆர், “இதைவில் வென்ப முதல்வன் கண்ணே” என்பதோத்தாக வின் முதனுற்கணையமின்மையின் ஜயமறுத்தல் வழிதூண்மாத்தி ரைக்கே வேண்டுதலானும், அவற்றுள்ளும் வழியென்பது முதனுற்கண்மையானும், ஆக்கியோன்பெயரும் நூற்பெயரும் டூயி ரததானேயன்றி நான்முதலிடை கடையினமுதப்படுதலானும், உலகத்திற்கோற்றத்தானும் அறிவுபட்படுமாகலானும், எல்லை நாட்டெல்லையே நூற்கல்லையாக வன்றப்படுமாகலானும், யாப்பமுதலியபோல வின்றியமையாச் சிறப்பினவன்மையின் அங்கான்கிளை யுமன்னர் வைத்து இன்றியமையாச் சிறப்பினவாகிய யாப்பமுதலிய நான்கிளையுமிறுதிக்கண் வைத்து, ।“ஆக்கியோன் பேயரே வழியே யெல்லை—நூற்பெயர் யாப்பே நூலிய பொருளே—கேட்போர் பயனே டாபெண் பொருளும்—வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.” எனச் சூத்திரஞ்செய்தவாறு. இக்கருத்தே பற்றி வடநூலாரும் யாப்பமுதலிய நான்கு முணர்த்துவதே பாயிரமெனக்கொள்ப. இவற்றுள்ளும் பயன் இன்றியமையாது சிறங்கமயின் இறுதிக்கண் வைக்கப்பட்டது. ஒனையவுமின்வாறேயோர்க்குணர்க.

வடநூலர் யாப்பை ஆனந்தரியமென்றும், நூலிய பொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோகனமென்றுங் கூறுப. அவருளொருசாரார், ஆனந்தரியப் பொருள் நூலைப் பயப்பித்தற்குக் காரணமாய்க் கேட்போரை விசேஷத்து நிற்றலின் வேறுகூறவேண்டாவென்னுங் கருத்தால், ஆனந்தரிய நீக்கிச் சம்பந்தமொன்று கூட்டி நான்கென்பாராயினார். சம்பக்கதமென்பதூங்ம் யாப்பென்னும் பெசுதுச்சொல்லாற் கொள்ளப்படும். அது புலங்தொகுத்தோனென்வே நூற்கும் நானுதலியபொருட்கும் தொகுப்பதூங்ம் தொகுக்கப்படுவதூங்மாகிய சம்பந்தமென்பது பெறப்பட்டது. யாப்பு, இதைபு, தொடர்ச்சி என்பன்று பொருட்களாலி.

“என்குக் கேட்டல் பாடங்கேட்டல். அது “கேஞ்சி வியரிசம் பாவனை” என்பதனுமும் “கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்” ம் “ஒருகுறி கேட்போ னிருதாற் கேட்பின்” என்புவற்றூஜு முணர்க.

இவ்வெட்டுமுணர்த்தற்குப் பயன் நாவ்பயிருதற்கணக்கு முண்டாதல். ஊக்கம்—உள்ளக்கிளர்ச்சி.

இனி வாய்ப்பக்காட்டவென்பதனுனே இத்துணைச் சிறப்பில் வாய் அவ்வாற்றிற்கினமாய்க் காட்டப்படுவனாலுமாகவே என்பது பெ

ந்றும். அவை ஆக்கியோன்பெயரேயன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும், வழியேயன்றி அதன்வகையாகியதொகுத்தன்முதலிய நான்கினுளொன்றுமாறு கூறுதலும், தன்முதனுற்கு வழி கூறுதலும், ஆது வந்த மரபுவழி கூறுதலும், பொதுவெல்லைக்கூறுதலேய ஸ்திச்சுசெந்தமிழ் முதலியவற்றின் சிறப்பெல்லை கூறுதலும், நூற்பெயரேயன்றிப்படலப்பெயர் ஒத்தின்பெயர் கூறுதலும், நூற்கியைபுகூறுதலேயன்றி நூலினுட்ப்படலமுதலியவற்றிற்கியைபுகூறுதலும், சம்பந்தங்காட்டுவார் மதத்தில் நூற்கும் நூனுதலிய பொரும்குங் கிழமைகூறுதலேயன்றி நூனுதலியபொருட்கும் பயனுக்குங் கிழமைகூறுதலும், நூற்கும் நூல்செய்தோனுக்குங் கிழமைகூறுதலும், நூற்கும் நூலியதுவேயன்றிப்படலநுதலியதுஉம் ஒத்துநுதலியதுஉம் குத்திரநுதலியதுஉங் கூறுதலும், கேட்போரேயன்றிக் கேட்பிப்போரைக் கூறுதலும், பயனேயன்றிப் பயனுக்குப் பயன்கூறுதலுமாம்.

பயனுக்குப் பயனுவது “எழுத்தறியத் திரு மிழிதகைமை திர்ந்தான்—மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகு—மொழித்திறத்தின்—முட்டறுத்த கல்லோன் முதனுற் பொருளுணர்க்கு—கட்டறத்து வீடு பெறும்.” என்பதனுற்காண்க. எனவே, முதனுறபொருளுணர்த்து முறையானே இது கருவிநூலென்பது பெறப்பட்டது. முதனுல்—வீட்டுநூல். எண்டுக் கேட்பிப்போர் இயற்றமிழ் வல்லவாசிரியர் படலநுதலியது இவவதிகாரமென்னுதலிற்கிருவெனினென்பது. எழுத்துஞ் சொல்லும் பொருள் நாடியென்பதுஉம் அதனை விளக்கி நின்றது. ஒத்துநுதலியது இவவோத்தென்னுதலிற்கிருவெனினென்பது. குத்திரநுதலியது இச்சுத்திரமென்னுதலிற்கிருவெனினென்பது. படலத்திற்கியைபு மேலையதிகாரத்தோடு யைபுடைத்தாயிற்றென்பது. ஒத்திற்கியைபு பேலையோத்தினேடு யைபுடைத்தாயிற்றென்பது. குத்திரத்திற்கியைபு மேலைக்குத்திரத்தோடு யைபுடைத்தாயிற்றென்பது. இவை நூன்முகத்துக் காட்டப் படுதலேயன்றிப்படலமுகத்துப் புத்துமுகத்தும் குத்திரமுகத்துங் காட்டவும்படும். இவையெல்லாம் பாயிரமேயாம். பிறவுமிலவாகே கண்டுகொள்க.

அற்றீல், கேட்போர் மாணுக்கரும் கேட்பிப்போராசிரியருமாதலான் இவ்விரண்டும் பொதுப்பாயிரத்தாற் பெறப்படுமாலென்னி ன்;—அற்றன்று: பொதுவகையானுசிரியர்க்கும் மாணுக்கர்க்கு மிலக்கணம் பெறப்பட்டதல்லது இந்துறுகின்னுரென்னுஞ் சிறப்புவகை ஆண்டுப் பெறப்படாமையின், இஃதீண்டுக் காட்டப்படும். இது காட்டங்கால், சிற்றறிவோர் பெருநாலும், பேரறிவோர் சிறநூ

ஆம், முத்தமிழுள்ளரூதாந்துரியோ ரேளையிரண்டுதாலும், அறம் பொருளின்பெய் வீடென்னு நான்கனுள்ளாண்நந்துரியை மேஜைலுன் நுதாலுங் கேட்பாண்புக்கிடப்பட்டு மயக்குபவைகளின், இஃதொரு தலையாற் காட்டல்வேண்டுமென்பது. இதுபற்றியின்மே பொதுவெனவுஞ் சிறப்பெனவும் பாயிரவிருப்புக்கிப்பட்டதாலும் மென்க.

இக்கருத்தறியாத உரையாசிரியரை யுள்ளிட்டோரெல்லாரும் நாலரங்கேறு மனவக்களத்துக் கேட்டாரைக் கேட்போரென்றும், தொகுத்தன்முதலிய வழியின் வகையினை யாப்பென்றுங்கூறினார். ஆக்கியோன்பெயர் நுதலியபொருளென்பனபோல இறந்தகாலத் தாந்த்கருது கேட்போரென வெளிர்காலத்தாந்த்கநியதே அஃதுரையன்மைக்குச் சான்றுடைனும், காலங்களத்துள்ளடங்குதலின் வேறு கூறவேண்டாமையாலும், ஆக்கியோன்பெயர் முதலியனபோல நால்வழங்குக்காலத்து கிழம்புவதன்கூலின் அவற்றேரூடொருங்கு வைத்தெண்ணல் பொருந்தாமையாலும், கேட்டற்குரிய அதிகாரிகளாவாரையாருதலையாக வணர்த்தல்வேண்டுமாகலாலும்; தொகுத்தன்முதலியன வழியுள்ளடங்குதலாலும், இயைபுமாருதலையாலுண ரத்த்பாலதாகலாலும், யாங் கூறியதே வடதாலார்க்கு முடன்பாடாகலாலும், அவருடை போவியுரையென்க.

இளி மாபாடியத்துள், பாதுகாப்பு, ஓர்ச்சி, கருவி, எண்மை, ஜூயமறத்தலென்பனவும் பயனென்பர். அவையெல்லாம் மொழித் திறத்தின் முட்டறுத்தற்பயத்தலாயடங்கும். அவற்றையின்டுரைக் கிறபெருகும்.

### இப்பாயிரத்தை வடதாலார் உபோற்காதமென்ப.

இளி என்பதுபாயிரமென்னுதலிற்கிறுவெனினென்பதுாம், ஆக்கியோன்பெயர் முதலியவெட்டு முணர்த்தலுதலிற்றென்பதாலும், பாயிரக்கேட்டலாற் பெறப்படும் பயனிதுவென்பதுாம், இப்பாயிரஞ்செய்தாரிவரென்பதுாம் போல்வன பாயிரத்துக்குப் பாயிரமெனக் கொள்க. இவையெல்லாம் “ஒத்த குத்திர முறைப் பின்” என்பழி ஒத்தவெண்புதனும் கொள்ளப்படும்.

தொல்தழியமுடையானென்னும் பொருட்கள் அப்புக்கெட்டு, அன்லிகுதி புணர்த்து, தொல்காப்பியனை நின்று, பின் னர்த் தொல்காப்பியனுற் செய்யப்பட்ட நுலென்னும் பொருட்கள் அன்லிகுதி கெட்டு, அம்லிகுதி புணர்த்து, தொல்காப்பியமென முழுத்தது. “முதலிற்கூறும்” என்னுஞ் குத்திரத்துட் சேனு வரையகும் இவ்வாறே கூறி, உரையாசிரியரா மறுத்தார். இனி உரையாசிரியரும் சுசினார்க்கினியாரும் இதினையாகுபெயலான்றுப்,

ஈற்றிருப்பதை குறிஞ்சியளவின்;—அவராகுபெயர்ப்பெற்றி யறிக்கிலர் போதுமென்க. ஆகுபெயர்களைல்லாம் நின்றாங்கு நின்று இயற்பெயர்ப்பொருளையும் வேறார்த்தி நிற்குமாற்றலைடையவாத ஆம், அகத்தியம், தொல்காப்பியம், கபிலமென்பவற்றிற்கு அவ்வாற்றலின்மையுமோர்க்குணர்க. ஆசிரியர் விரிவான்கி யொருமொழி முடிபுக்கருதொழிந்தமையின்,இவரின்வனமயங்குவாராயினுரென்க.

பாயிரவிருத்தியொருவகையான்முடிந்தது.

## காரம்.

எழுத்தத்திகாரமென்பது எழுத்தினத்திகாரத்தையுடையதென அன்மொழித்தொகையாய் அப்படலத்திற்குக் காரணக்குறியாயிற்ற.

எழுத்தென்றது அகரமுதனைகரவிறுவாய்க் கிடங்க முப்பதுக் குற்றியிலகரமுதலிய மூன்றுமாம். அவற்றிற்கெழுத்தென்னுங்குறி முன்னர் “எழுத்தெனப்படு” என்னுஞ்குத்திரத்தாலோதுபவாக விண் எண்டெதிரதுபோற்றி யாளப்பட்டது.

அதிகாரம் அதிகரித்தல். அஃதிருவகைப்படும். அவற்றுளை ஸ்ரு வேந்தனிருந்துமியிருந்து தன்னிலமுமுவதுக் கூடாக நீண்டப்பச் செய்வதுபோல ஒருசொன்னின்றுழி நின்று பலகுத் திரங்களும் பலவோத்தக்களும் தன்பொருளே நுதலிவரச் செய்வது. ஒன்று சென்று டாத்துந்தண்டத்தலைவர்போல ஓரிடத்து நின்றசொற் பலகுத்திர களோடுஞ் சென்றியைந்து தன்பொருளைப் புயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வடதாலார் யதோத் தேசபக்கமெனவுங் கா பகாவபக்கமெனவுங்கறப. இது சேனுவ ஏரயருரையானுமூணர்க. அவற்றுளீண்டத்திகாரமென்றது முன்னையது; அதனையுடையதெனவே, எழுத்தை நுதலிவரும் பலவோத்தினது தொகுதி எழுத்தத்திகாரமென்றவாருயிற்று. எழுத்தினத்திகாரத்தையுடையதென்பழி ஆரூவது விளைமுதற்பொருண்ணையின்கண் வந்த காரகம்.

இப்படலத்துள் விதிக்கப்படுவனவெல்லாங் கருவியுஞ் செய்கையுமென் விருவகைப்படும். அவற்றுட்கருவி நுன்மரபு முதலியான்கோத்தானும், செய்கை தொகைமரபு முதலியவைந்தோத்தானுங்கூறப்படும். கருவி பொதுவுஞ்சிறப்பு மெனவிருவகைத்து. புணரியலுட்கூறப்படுவன செய்கையொன்றந்கேயுரிய கருவியாக விற் கிறப்புக்கருவி; ஏனை மூன்றேத்தினுங்கூறப்படுவன பொ

துக்கருவி. அந்மேல் அவையோரோத்தாகக் கூறவையெயும். சிற வெளின்;—அமையாது: சொல்லதிகாரத்துள் வேற்றுமையியலும் வேற்றுமையங்கியலும் விளிமரபும் ஒருங்கரணவாகவும் தம்முன் வேற்றுமை கண்டு வேறுவேறேருத்தாகக் கூறினாற்போல, என்கிட தம்முன் வேற்றுமையுடைமைபற்றி நூன்மரபு மொழிமரபு பிறப் பியலென மூன்றேருத்தாகக் கூறினார், “நேரின மணியை நிரல்பட வைத்தாங் - கோரினப் பொருளை யொருவழி வைப்பை—தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்” என்பதோத்திலக்கணமாகவின்.

### நூன்மரபு.

அஃதாவது நூலினது மரபுபற்றிய பெயர்க்குறுத்து. எனவே, இதுவு மிவோத்துட்க்குறுஞ் சூத்திரங்களுக்கெல்லா மதிகாரமே ஸ்து பெறப்பட்டது. மலை கடல் யாறு குளமென்றற் றெருடக் கததுலகமரபுபற்றிய பெயர்போலாது, என்கிட கூறப்படும் எழு தது, குறில், கெடில், உயிர், மெய்யென்றற்றெருடக்கத்துப் பெயா கள் நூலின்கணுஞ்சுற்றற்பொருட்டு முதனுலாசிரியனுற் செய்துகொ ள்ளப்பட்டமையின், இவை நூன்மரபுபற்றிய பெயராயினவென வறிக. ஏனையோத்துக்களின் விதிக்கப்படும் பெயர்களும் நூன ருபுபற்றிவரும் பெயராதல் உய்த்துணர்த்துகோடற்கு இது முன் வைக்கப்பட்டது.

இப்பெற்றியறியாதவரையாடிரியர் முதல்யோர் இவைதிகாரத காற் சொல்லப்படு மெழுத்திலக்கணத்தினை யோராற்றுற்றெருகுத துணர்த்துதலின் நூன்மரபென்னும் பெயராயிற்றென்பாரும், இவ வீவாத்துட்க்கறப்படும் விதிகள் மூன்றதிகாரத்திற்கும் பொதுவாக ஸ்த் துன்மரபென்னும் பெயராயிற்றென்பாருமாயினார். இவைதி காரத்துட்க்கறு மெழுத்திலக்கணத்தைத் தொகுத்துணர்த்தலாற்பெ றற பெயராயின் அதிகாரமரபெனப்படுவதன்றி நூன்மரபெனப் படாமையானும், இவோத்துட்க்கறப்பட்டன செய்கையோத்தி ற்கும் பொருளதிகாரத்துட் செய்யுளியலொன்றற்குமே கருயியாவ கன்றி மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகாமையானும், அவை பே- ஸியுரையாதலறிக.

க. எழுத்தெனப் படிபை

வகரமுத

ஙகர விறுவாய் முப்பங் தென்ப

சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அகரமுதலிய வற்றிற்குப் பொதுப்பெயர் கூறுதலுதலிற்று. இ-ள். கெடுங்கணக்

கிணுள் அகரமுதல் னகரமீருகக் கிடந்த முப்பதும் எடுத்தென்று சொல்லப்படுவனவென்று கூறுவர் நூலோர், தனித்தானுங் கரமுதலியினபோல் அகரமொடு சிவணியானுமியங்கு மியல்பின்றி ஒரு மூழியைச் சார்ந்துவருதலே தமக்கிலக்கணமாகவுடைய மூன்றல் ஸிதவிடத்து என்றவாறு. எனவே, சார்ந்துவரன்மரபின் மூன்றல் வென்பதும் ஈண்டே பெற்றும்.

அகரமுதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின், அவற்றை விதங்தோதாது, முதலுமிறுதியிடமெடுத்தோதி யதுவதித் தார். அதுவதித்தலெனினும் வழிமொழிதலெனினுமொக்கும். அது வாதமாவது மூன்னர்ப் பெறப்பட்டதொன்றனை வேக்கேன்று விதி த்தற்பொருட்டுப் பின்னருமெடுத்தோதுதல். அதனால் அது கூறி யது கூறலென்னுங் குற்றமாகாது வழிமொழிதலென்றாலிற்று. வழிமொழிதற்குமூன்னர்ப் பெறப்பட்டதனைப் புரோவாதமென்ட வடநாலார்.

ஈச் சார்ந்துவரன்மரபின் மூன்றும் அகரமுதலியனபோலத தனித்துநிற்றலாற்றாலுமையின் நெடுங்கணக்கினுட் பெறப்படாவாய் னாவாகலான், அவற்றை மூன்னர் வகுத்தோதுப.

முப்பால்தென்பது இனைத்தெனவறிக்கபொருளின் வினைப்படி தொகுதியாகவின், ஆண்டு வேண்டப்படு முற்றும்மை விகாரத்தாற் ரூக்கது, “இருதோடோழிப்பற்ற” என்புழிப்போல, சூத்திரமுனு செய்யுளாகவின். \*

இனி உரையாசிரியரும் நச்சினார்க்கிளியாரும் இச்சுத்திரய பெயருமுறையுக் தொகையுமூணர்த்திற்றென்றும், அ ஆ முதலியன வே பெயரென்றும், அம்முறையே முறையென்றும், முப்பால்தெனத் தோகை விதிக்கப்பட்டதென்று முறைத்தாராலெனின்;—அற்ற ன்று. \*அஃதாசிரியர் கருத்தாயின், அ ஆ இசையன முழுதுமெடுத் தோதி முறைக்கேதுவங்க்குறவர். அவலாறு கூறுது அகரமுத னகர விறுவாயன அதுவதித்தே யோழிந்தமையானும், எழுத்தென்ப தொருபொருள் அதற்கு அ ஆ முதலியன பெயரென்றல் பொருங தாமையானும், அ ஆ முதலிய அ ஆ முதலியவற்றிற்குப் பெயராதல் கூற வேண்டாமையானும், வேண்டுமெனிற் சொற்களும் பொருளை யுணர்த்தாது அவை தம்மையே யுணர்த்தும்வழி அவற்றிற்கவை பெயராதல் கூறுமை குண்றக்கறலாமாகலானும், முறையுங்கொகை யுஞ் செய்க்கூறுமதலியவற்றிற்குக் கருவியன்மையின் அவற்றை விதி த்தலாற் பயனின்மையானும், அவருறை போலியுரையெனவற்க.

இச்சூத்திரத்திலெழுமிபாகிய “அவைதாங்குற்றியலிகரம்” என்னுஞ் சூத்திரத்துள் ‘எழுத்தோரண்ண’ எனவெழுத்தாதல் விதிக்கிள்ளமையானும், ஈண்டும் அகரமுதனகர விறுவாய் முப்பஃது எனவநுவகுத்து, அவற்றிற்கெழுத்தென்னும் பெயரே விதிக்கப்பட்டதெனக்கொள்க. அகரமுதலியபொருட்கு ஈண்டெழுத்தென்னும் பொதுப் பெயர்க்குறி “அவற்றுள் அ இ உ” “ஆ ர வை ஏ” “ஒளகாரவிறுவாய்” “ஓகாரவிறுவாய்” “வல்லெழுத்தென்ப” “மெல்லெழுத்தென்ப” “இடையெழுத்தென்ப” என்னுஞ் சூத்திரங்களாற் சிறப்புப்பெயர்க்குறுமாறுமறிக. சூத்திரம் வேறுபொருட்டாராமைப்பொருட்டன்றே ஆசிரியர் நான்மரபென அந்காரஞ்செய்ததெழுண்டதால் மென்க.

அற்றேல், “எஃகா குறைந்தே யாடே வந்தொல்” “எஃகா குறைந்தே மகடே வற்தொல்” என்னுஞ்சோலப் பிரூண்டும் பொருளை முன்னர்க்குறிப் பெயர் பிற்குறுப்பவாகலானும், இதற்கிது பேயரென்று பொருளை முன்னர்க்குக் காட்டிப் பெயர்க்குறுதலே மரபாகலானும், ஈண்டும் அகரமுதனகரவிறுவாய் முப்பஃது மெழுத்தெனப்படுபவென்ப என்றேதல்வேண்டும், அவ்வாரே காது எழுத்தெனப்படுபவகரமுதனகரவிறுவாபென மாறிக்கறியதென்னையோவெனின்;—நன்று வினாயினும். அவ்வாரேதுதலே மரபாயினும், எழுதென்பது மங்கலமொழியாகவின் முதற்கண் மங்கலங்கூறுதல்கள் மரபெனக்கருதி, எழுத்தெனப்படுபவகரமுதனகரவிறுவாயென்று: என்றாலும், “எழுத்துப்பிரிந் திசைச்த வீவணியல் பின்தே” “எழுத்தோ ரன்ன பொருடெரிபுணர்ச்சி” எனப் பிரூண்டுமெடுத்தாஞ்சலான், அவ்வாட்சிபற்றி எழுத்தென்பது பெயர் அகரமுதல் னகரவிறுவாயென்பது பெயர்ப்பொருளேனத் துணிக்கபின்னர், அகரமுதனகரவிறுவாய் முப்பஃதெழுத்தெனப்படுபவென்ப என்னுங் கிடக்கைக்குழறை உள்ளத்தின்கணிகைபெறுக, அதன்பிள்ளைர்க்குத்திரப்பொருளினிது விளங்குமாதலின், ஆண்டுப் பெய்யாபிள்ளாதலிற் பிறழாமையுணர்க. இதுவேயண்மைசிலை. இவ்வாற ஸ்தி எழுத்தென்பது சென்றுநடாத்துக் காண்டத்தலைவர்போல் அதிகரிப்பதெனக்கொண்டு பின்னர் வர்த்தினையும் மென்றுமொன்று. இனி முதனுவாசிரியனும் பகடத்திட்டுக்கொண்ட பெயர்கள்குத, உவகத்திலெழுதப்பட்டகலைபெய்வலா மெழுத்தாயக்குத் தெயின்டாக்குத்தொகுட்டு முதனுவாசிரியனும் உறைவறுத்துக்கொள்ளப்பட்டதென சியுமலிதியாகக் கொள்ளிடுமையும். “வல்லெழுத்தென்ப செட பைத.” “மெல்லெழுத்தென்ப வருதையன.” “இடையெழுத்தென்ப யரவ வழுத.” “காஷ்டினையெத்

மனூர் மக்கட் சட்டே—யஸ் ரிஜெ யென்மனு ரவரல் பிறவே” என்ற மூடுத்தனவும் அவ்வாறே கண்டுகொள்க.

அந்தேல், குற்றியலிகரமென்னுங்குறியீட்டான் நாகியாதெனச் செய்கைசெய்தல்வேண்டும், செய்கைசெய்தபின்னர் அவ்வெழுத்துக் குற்றியலிகரமென்வேண்டும், இப்பொன்றனையென்று பற்றுதலென்னுங்குற்றமாம் பிறவெனின்;—ஆகாது, நாகு யாது என்பனவே சொல்லாகவின் நாகியாதென்புழிப் பெறப்பட்ட குற்றியலிகரம் வழுவென்று காணலுற்றுழி “யகரம் வரும்வழி யிகரங்குறுகும்” என்னுஞ்குத்திரம் வழாகிலையாதலுணர்த்த வந்ததல்லது முன் னில்லாதகூற்றியலிகரத்தை விதிக்க வந்ததல்லாமையின், எல்லாச் சொற்களும் படைப்புக்காலங்தொடங்கி நிலைபேறுடைமையின். இனியிலக்கணமொன்றே கண்ணுக் கூல்கொண்டுணரப் புகுவார்க்கும் கேண்மியாவென்புழி மகரம் பற்றுக்கோடாக நின்ற குற்றியலிகரமூனர்ந்தவழி இதுடையாறனவெல்லாங் குற்றியலிகரமென்று ணராட்டுதலின், ஆண்டு மக்குற்றமின்மையநிக, ஒருகுடத்தைக் காட்டி இது குடமென்றுணர்த்தவனர்ந்தார்க்கு இங்கிரனவாய் வளையப்படுவனவெல்லாங் குடமென்றுணரப்படுமாகவின். அங்கு னமல்லாக்கால், மனையகத்துக் குடமூளதென்றவழி முன் காணுத குடத்தையறிதல்கூட்டதென்பது. எழுத்துமுதலியவற்றிற்குமில்லா நே கண்டுகொள்க.

இவ்வெழுத்தென்னுங்குறி வேற்றுமைத்தொகை வினைத்தொகை மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கம் இரட்டைக்களிலியென்பன போலூட்டனிகழ்ச்சிபற்றிய பெயராகாது அரமுதலியவற்றிற்குத் தனித்தனியே பெயர ஸ உத்திவகையானுணர்த்துகொள்க.

சொல்லும் பொரும் போதோபேதமாகவின், அதுபற்றி “உறுதவ சூதியன வரு மூன்று—மிகுதி செய்யும் பொருள் வெவ்வேல்லாங்கி?” “கறுப்புஞ் சுவப்பும் வெகுளிப் பொருள்.” “புதிதுபடற் பொருட்டோங்கர்க் கிளவி.” எனக் கிலவந்தை வேற்றுமையும் படவும், “கெடவாக்கு பண்ணையா சிரண்டும் விளையாட்டு.” “தடவங்கயவு னனியும் பெருமை.” எனக்கிலவந்தை யொற்றுமையைம் படவுங்கறுவராகவின், ஈங்கெடமூத்தெண்புப்படுப வரமுதனகர விறுவாயை ஜொற்றுமையைப்படக்குறிறு. சொல்லும் பொருளும் வெதுதைப்பார் எழுத்தெண்புப்பெயர்பெறுவனவற்றை யெழுத்தெண்றதாகுபெயர்க்கப் ப. இனிச் சொல்லும்பொருளுமொன்றைப் பார். “புதிதுயடற் பொருட்டோ யங்கர்க் கிளவி” என்பது இராகுவினதுத்தையென்றும் போலுமியன்பார்.

இத்துணையுங்க்குறியவாற்றுனே, அகரமுதலியவற்றிற்கு எழுத் தெள்ளுவங்குறியிடுதற் கெழுங்கத் திச்சுத்திரமென்றுணர்ந்துகொள்க.

எழுத்தென்னிரூபமாது எனப்படுவென்பவென்றார். இது முதனூலாசிரியனால் விதிக்கப்பட்டுத் தொன்றுதொட்டு வருங்கு நிவெனபதறிவித்தற்கு.

அந்தேல்லதாக; செடிக்கணக்கிலுள் அகரமுதல் னகரவிறு வாய்க்கூட்க்கை முறையாதற்குக் காரணமென்னையோ அறிதல்வே ண்டுனே னென்பையாயிற் காட்டிதும்:—

முகர நகர னகரங்களுள்றுக் தமிழழுத்தென்பதறிவித்தற்கு இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் முகரமின்ட பெழுத்தாகவின் அதுபற்றி இடையெழுத்தொடு சார்த்தி அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது. வடமொழியின் லகாரம் னகாரமாகவ முச்சரிக்கப்படுவதன்றித் தனியேயோரமுத்தன்மையின், அச்சிறப்பின்மைபற்றி இடையெழுத்தாகிய னகாரம் முகாரத்திற்கும் பின்வைக்கப்பட்டது. யரல வக்களுள்கும் முறையே அடியண்ணமும் இடையண்ணமும் அண்பன்முதலும் இதழுமென்னுமிலற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.

இனியொருங்கொனவாயவிடையெழுத்துக்களில் இவ்விரண்டு வேறு பிரித்து, யரக்களும் வைக்களும் மூளக்களும் தம்முளின மென்றும், இனமாதல்பற்றி முறை கூறப்பட்டனவென்றும், பிறப்பேயன்றி அளவு செய்கை பொருள் வடிவென்பவற்றுள் ஏற்ற னவொத்தலும் இனமாதற்கேதுவென்றுங் கூறுவாருமார். அது பொருந்தாது. ஒருவாற்றுகொத்தலு மொருவாற்றுண் வேறுதலு முடைமைபற்றியன்றே இனமென்று வழங்கப்படுவது. அவற்றுள், இடையெழுத்தாறும் இடப்பிறப்பானாலுத்ததும் முயற்சிப்பிறப்பான் வேறுதலுமுடைமையின், இடைக்கணமென வோரினமரயின். உயிர்க்கணம் வன்கணம் மென்கணமென்பவற்றிற்கும் இஃதொக்கும். அவற்றுள், அ ஆக்கணமுதலியணவும் கூக்கணமுதலியணவும் அகமுயற்சிப்பிறப்பானாலுத்ததுங் குற்றேஷை செட்டோசையும் வல்லோசை மெல்லேஷையுமாகிய புறமுயற்சிப்பிறப்பான் வேறுதலுமென்னு மிருதன்மையுமுடைமையின், அவ்வேறுபாடுபற்றி வேறுபிரித்து இவ்விரண்டோரினமெனவும் வைக்கப்பட்டன. இடையெழுத்துக்களுள் இவ்விரண்டினை வேறுபிரித்து இனமென்று அவ்வாறேரியையின்மையின், அவையுங்வாறினமாதல் யாண்டையதென்க. அல்லதும் அ ஆக்கண கூக்கணமுதலியன

பேரவ யரக்கண்முதலியனவற்றையினமென்றல் செய்கைக்குக் கருவியாகாமையானும், முறைபெறுதற்கேதுவெனின் முறைக்கூற வேண்டாமை மேற்காட்டினுமாகலானும், உலகத்தும் பிறப்பொது தல்பற்றியேயினமென்ற வழங்குபவாகலானும், இடப்பிறப்பொது கல்லறக்கும் பொதுவன்றி இவ்விரண்டற்குச் சிறந்ததல்லாமையானும், அது பொருந்தாமையுணர்க. இனமாதலறிந்துகோடற் பொருட்டே ஆசிரியர் பிறப்பியல்க்கறினார். அவவாறன்றென்பாரை, ஏழுத்ததிகாரத்துட்க்கறும் பொருளெல்லாஞ் செய்கையுங்கருவியுமென விரண்டாயடங்குமென்பது எல்லார்க்குமொப்பமுடிந்ததாகலாற் பிறப்பியல் வேறென்றற்குக் கருவியாகாமையிற் பயனில் கூற்றுமெனக் கூறி, மறுக்க. வடறாலாரும் பிறப்பொத்து லொன்றே யினமைடைத்தற்கேதுவென்ப. இனி அளவுமுதலியவொத்தவின் இனமாமென்பார்க்கு, னகரத்தோடு மகரத்திற்கள் பொக்கும் முகம் முகன் எனப் பொருளொக்கும்; கர சகர தகரங்கட்கு வழிவொக்கும்; ரகர முகரங்கட்குச் செய்கையொக்கும்; இவ்வாறேயினமல்லாதவேணியவும் இவற்றுளேற்றனவோக்குமாகவின், அவ்வியுமினமாவான்செல்லுமாற்றிக. அன்றியும், ஈண்டுக் கூறினாலையெல்லாஞ் செய்கைக்குக் கருவியாயெனக் கூறி அச்செய்கையை ஈண்டினமைடைத்தற்குக் கருவியாமெனக் கூறுதல் இன்றையொன்றுபற்றிந்த வென்னுங்குற்றமாதலறிக.

ஒக கங்களுஞ் சஞ்சகளும் டணக்களுஞ் தங்ககளும் பமக களும் அடிசாவண்ணம் இடைநாவண்ணம் நுனிநாவண்ணம் அண்பஸ்வடி இதழென்னுமிவற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப் பிறப்பிடத்தின் முறையே முறையாக வைக்கப்பட்டன. வலியாரை முன்வைத்து மெலியாரைப் பின்வைத்தன்மரபாகவின், வல்லெழுத்துக்கண் முன்னும் அவ்வற்றிற்கினமொத்த மெல்லெழுத்துக்கள் அங்குவற்றின்பின்னுமாக வைக்கப்பட்டன. அவ்விரண்டுநோக்கீயல்லது இடைச்சிரணவாயோலித்தலறியப்படாமையின், அது பற்றி இடையெழுத்துக்கள் அவ்விருக்கற்றிற்கும் பின் வைக்கப்பட்டன.

அரமுதலிய பன்னீருயிருக் தனித்தியங்குமாற்றுடைமையானும், கூர முதலிய பதினெட்டுமெய்யும் அராத்தோடு கூடிய ஸ்வதியக்குமிழாற்றலின்மையானும் உயிர் முன்னும் மெய் பின்னுமாக வைக்கப்பட்டன.

இனி உயிர்களுஞ், அ இ உ என்பன முறையே அங்காங்குறுபுற்றியானும், அவ்வங்கைப்போடண்பஸ்வடி காலினிம்புறக்

கூறுமுயற்சியானும், அவவங்காப்போடிடமிருங்கிவித்துக் கூறுமுயற்சியானும், பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ஆரா கார ஊராங்கள் அவரமுதலியவற்றிற் கிளமாகவின், அவற்றைச் சார, வைக்கப்பட்டன. செட்டெழுத் தாவது கிருகிருஞ் சேர்ந்தாற்போல்க் குற்றெழுத்திரண்டோத்து ஸின்று சின்டிசைப்ப தொன்றுவின், அஃதுணர்க்குதோடோட்டுக் குற்றெழுத்துக்களின் பின்னர் நெட்டெழுத்துக்கள் வைக்கப்பட்டன. அற்றேற் குற்றெழுத்திற்கோதிய விதி செட்டெழுத்திற்கும் வருமாலோவனின்;—அற்றன்று, வேறுகின்ற குற்றெழுத்திற்கே விதி பெறப்படுதலின். இன்னுமிக்கடாவிண்டகளெல்லாம் மாபாடி யத்துங் கையடத்தும் இரண், எானிகத்திற்கண்டுகொள்க.

இங்கெட்டெழுத்துக்கள் மொழிக்காரணமாய் வேறுபொருட்டு நிற்றலின், அதுபற்றி வேறெடுத்தெண்ணி உயிர் பண்ணே ரெழுத்தெணப்பட்டன. அளபெடை அங்கெட்டெழுத்தோடு குற்றெழுத்தொத்து ஸின்று சின்டிசைப்படோன் விழும், மொழிக்காரணமாய் வேறுபொருடாராது இசைநிறைத்தண்மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின், வேறெழுத்தெண வைத்தெண்ணப்படாதாயிற் பிறன்பது நன்னுணர்வானானாந்துணர்கள் “குன்றிசை மொழிவியனின்றிசை சிறைக்கு—நெட்டெழுத் திம்பரோத்தகுந் தெழுததே.” என்றதாகும் இக்குருத்தேபற்றியென்க. இப்பெற்றியறியாதார் நெடிலுங்குறிழும் விரலும்விரலுஞ் சேர்கின்றுந்போல இணைத்து ஸின்றளபெடுக்குமெனவும், அளபெடையெழுத்து உயிரெழுத்து எடங்காதெனவும், சார்பெழுத்தெண வைத்து வேறெண்ணப்படுமெனவும், தமக்குவேண்டியவாறே கந்தப். செடிலுங்குறிழும் அவ்வாறு ஸின்றளபெழுமென்றல் பொருந்தாஸமக்கு எழுத்தெடையென்னது அளபெடையென்னும் குறியீடே சான்றுதலறிக். அற்றேல், ஒரெழுத்தினையே இரண்டுமாத்திரையுமொருமாத்திரையுமாகப் பிரித்தைச்ததுச் சிர்செய்தல் பொருந்தாதெனின்;—அற்றன்று: எழுத்துவகையான்னாது! “மாத்திரை வகையாற் றனை தம கெடாசிலை—யாப்பழி யாஸமயென் றளபெடை வேண்டும்.” என்றாஸயின், எழுத்திற்கு மாத்திரைகொட்டும் அகைத்தலுஞ் சொசெய்தறுக் தலையறுத்தும் சூசைபற்றி யல்லது ஏழுத்தூப்பற்றிய வல்வெண்க.

இன்னும் வட்டாலார் சு என்னுமோரெழுத்தே ஒருமாத்திரையாயுச்சிரிக்குங்காம் குற்றெழுத்தென்றும், இரண்டுமாத்திரையாயுக் கூட்டியுச்சிரிக்குங்கால் கூட்டெழுத்தென்றும், மூன்றுமாத்திரை

யாடுக்கரிக்குங்கால் அளவெட்டையெழுத்தென்றும் மூவாகப்படுமே எனும், அம்முன்றும் எடுத்தல் படுத்தல் கலிதலென்னுமோகைவே றபாட்டால் ஒன்று மூன்றாண்பதுவகைப்படுவெனவும், அவ வொன்பதுவகையும் மூக்கினவளியொடு சார்த்தியிஞ் சார்த்தாதமுச் சரிக்குமாற்றால் ஒவ்வொன்றிலிருவகைத்தாய்ப் பதினெட்டாமெ எனவுங் கறுப. இவ்வாறேயேனெழுத்திற்குங்கொள்வர். அவ வாறு வேறுபட்டனும், உயிரெழுத்தாங் தன்மையிற்றிரியாவாய்ப் பதி னெட்டுமோரினமாமென்றே கொள்வர். இதனும் உயிரளவெட்டையிரின் வேறுகாலமையுணர்க. இதனுனே ஒற்றளவெட்டையுமொ புக்கர்க.

ஈனி எகரமாவது அகரக்க்கறுமிகரக்க்கறுங் தம்முளொத்திசை த்து நரமடங்கல்போனிற்பதொன்றுகலானும, ஒகரமாவது அகரக்கூறுமுகரக் கூறுந்தம்முளொத்திசைத்து அவவாறு நிற்பதொன்றுகலானும், அவையவற்றின் பின்னர்முறையே வைக்கப்பட்டன. ஏகார ஓகாரங்கள் இனமாகவின், அவற்றின்பின் முறையே வைக்கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமுங் தம்முளொத்திசைத்து நிற்பதொன்றுகவின், எகர ஏகாரங்களின்பின்னர் ஜகாரமும், அகரமும் வகரமும் உகரமுந்தம்முளொத்திசைத்து நிற்பதொன்றுகவின், ஒகர ஓகாரங்களின் பின்னா ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறுதல்பற்றி ஏ ஜீ ஜீ என்னுநான்கினையும் வடத்துலார் சந்தியக்கரமென்பர். கையடனுர் நரமடங்கல்போலென்றுவமையுங்கறி னர். இக்கருத்தேபற்றி ஆசிரியர் {“அகர விகர மைகாரமாகும்.” “அகர ஏகர மெகார மாகும்.”} எனக்கறி, ஜீ யென்னுநெட்டெடுத்தின்வடிவு புலப்படுத்தற்கு அகரவிகரங்களேயன்றி அவற்றிலைடேயே யகரமுமெத்திசைக்குமென்பார் “அகரத் திட்பர் யகரப் புள்ளியு—மையை னெடுஞ்சினை மெய்பெறத் தோக்கறும்.” என்றுப், மீங்கெழுறவிலென்றாலோனே ஒளவென்னுநெட்டெடுத்தின் வடிவ புஸ்படுத்தற்கு அகரவிகரங்களேயன்றி அவற்றிலைடேயே வகரமுமொத்திசைக்குமென்றும், இட்பர் உய்பரெஞ்சுற்பேல்வன காலவகையிடவகைளான் மயங்குமாகவின் இவற்றின் முதற்க ணிறப்தியாதோ திருத்திக் கீற்பதியாதோவென்று கையைக்குதற்கு “இகர மாத்தியுதிலிக்கும்.” ஏன்றாக்கறினுர். } மொழிக்கப்பாரு ஜோடூராவாவுவல்வயின் மொழியாததனை மூட்டின்று மூடித்தலென்றுமுத்தியான் கை ஏகாரங்கள் ஒகர ஓகாரங்கள் அவ்வாறுத ஹங் கொள்ளவைத்தார். மாபாடியத்துங் கொரத்தின்பின்னின்ற வடத்தெழுத்து கால்குரிச்க்கு யிடையே ஏகர வகரக்க்கறுகளோத்து நிற்கு யென்றாசிரியர் பதஞ்சலியார்க்கு ஜீ ஒரு வென்புழியும்

இடையே யகர வகரக்கறுகள் விரவிசிற்குமென்பதைன்பாட்டாதல் பெற்றார். எகரமுதலியவற்றுள் அகரக்கறு குறைவும் இகர உகரக் கறுகள் மிகுதியுமாமெனவுணர்க. இதுவுமாபாடியததிற்கண் டது, வடநூற்கடலை நீலகண்டறிந்த சேனாவுரையர் எழுத்தத்திதார ததிற்குரைசெய்தாராயின், இன்னேரன்னபொருளைனத்துங்கேதோங்ற ஆசிரியர்க்கருத்துணர்க்குறைப்பர். அவர் சொல்லதிகாரம்போலப் பெரும்பயன்படாமை கருதி எழுத்திற்குரைசெய்யாதொழிட்ட மையின், | தமிழ்நூலொன்றேவல்லவுரையாசிரியரையுள்ளிட்டோ குறையை ஆசிரியர்க்கருத்தாகக்கொண்டு பின்னுள்ளோருமயங்குவாராயினுரென்பது। “அகர விகர மைகார மாகும்.” என்புழி ஆகுமென்றதனாலாகாதென விலக்கப்படுமென்பாரை, “பன்னீ ருயிரு மொழிமுதலாகாவென விலக்கப்படும்போலுமெனக் கூறி, மறுக்க. அன்றியும் இயற்கையானின்ற ஜகார ஒளகாரங்கள் வேறு, போவியாயிவாறு வரும் ஜகார ஒளகாரங்கள் வேறெனக் கொளின்;— இவற்றையெடுத்தோடு விலக்குதலாலொருபயனின்மையிற் பயனிலமொழிதலாமாறுணர்க. யாங்குறியதே வடநூலார்க்குமுடன்பாடாதல் மாபாடியம்வல்லார்வாய்க்கேட்டுணர்க. வடநூலுணர்ந்தார்க்கண்றித் தமிழியல்பு விளங்காதென்பதுமுணர்க்குத்தோடற்கண்றே பாயிரத்துள் “ஜங்கிர சிறைந்த தொல்காப்பியன்” என்றாலுமென்க. எகர ஒகரங்கள் ஒருவாற்றிற்கிறப்பெழுத்தாயினும், பாகத மொழியிற்பயன்று வருதலானும், சாமவேதமுடையாருளொருசாரார் இஸைபற்றிக் குழுக்குறிபோலக் கொண்டோதுபவாகலானும், இறுதிக்கண் வையாது முறைபற்றி ஏகார ஒகாரங்களின்மூன்வைக்கப்பட்டன. ஈன்டுக் கூறியவாற்றுனே அகரமுயிரெழுத்துக்களினுங்கலங்குமாற்றிக்

இத்துணையுமுறையாயாறு காட்டப்பட்டது. எழுத்துக்களுக்குப் பிறப்பு வடநூலார் சிறுபான்மை வேறுபடக் கறுப. அஃதுசரிக்குமோசை வேற்றுமைபற்றியதைக்கொள்க.

இனி எழுத்தெனப்படுவகரமுத ஈரவிறுவாயென்றெழுதி யாது முப்பால்தென்னுட்தொகை கூறியதெற்றுக்கொளின்;—அது கூருக்கால், எழுத்தென்றந்துரியலை வகரங்தொடங்கி அகரவிறுவாய்க்கிடங்கலைவந்துமேயோ, அகரங்தொடங்கி கரமீழுய்க்கிடங்கதவிருப்பதுமேயோ, அகரத்தைத் தனக்கு முதலாகவுடைய ஆகாரமும் னார்த்தைத் தனக்கிறுகவுடைய நகரமுமென்னுயிரின்டுமேயோ, அகரமுதலும் னகரமுயிறுவாயுமென்னுஞ்சௌற்களோயோ

எவ்வளவும், பலவாற்றூ இனை நிகழுமன்றே, அவனையந்க்குதற்கும் இம்முப்பதுமேயன்றி வடமொழியிற்கூறு மேஜையெழுத்துக்கள் ஈண்டுக் கொள்ளப்படாவென்றற்குமென்க.

ஒருமொழியைச் சார்ந்து வருமியல்பன்றித் தனித்தியங்குமிய ஸ்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையேயெடுத்தோதிக் காட்ட லாகாஸமயின்,வருஞ் சூத்திரத்தான் அவற்றிற்கு வேறுவேறு பெய ரிட்டு “அவைதாங்—குற்றிய லிகரங் குற்றிய ஒகர—மாய்தம்” என்றும், அம்முன்றும் புள்ளிபெறுதல்பற்றிப் பொதுப்பெயராக “முப்பாற்புள்ளியும்” என்றும், அவை தனித்தெழுதப்படாவாயி னும் மொழியை சார்த்தியெழுதப்படுதலின் எழுத்தென்னுங்குறி யீட்டிற்குரியவென்பார் ‘எழுத்தோரன்ன’ என்றுமோதினார். முற் றியலிகர வகரங்களோடுவற்றிடை வேற்றுமை தெரிந்துகோட்ட பொருட்டு, இகரமுகரமென்றெழுதியாது “குற்றியலிகரங்குற்றியலு கரய்” என்றார்.

கேண்மியா வரகு என்பனவற்றினிகரமுமுகரமும், போலுமெ ன்புழி அரைமாத்திரையாய் நின்ற மகரம் போன்ம் என வகரம் னகரமாய்த் திரிந்து ஈரொற்றுடனின்றகாரணத்தாற் பின்னர்க் கான்மாத்திரையாய் நின்றாற்போல, முன்னரொருமாத்திரையாய் நின்று பின்னரொருகாரணம்பற்றி யரைமாத்திரையாகாது மகர மூம் வல்லெழுத்துமாகியு யெய்யெழுத்தினைச் சார்ந்து என்றுமரை மாத்திரையாயே நிற்குமொருதன்மையவாயினும், அப்பெற்றியுண்றாது இவையரைமாத்திரைபெறுதல் மகரக்குறுக்கம்போலக் செய ற்கையாற்போலுமென்று உலகமலையாமைப்பொருட்டு இவையிங்கு னமாதலியல்பென்பார், குற்றிகரங்குற்றுகரமென்றெழுதியாது குற் றியலிகரங்குற்றியலுகரமெனக் குறியிட்டார். இக்குறியிடுமுனராதார் ஒருமாத்திரையாய் நின்ற குற்றெழுத்துக்களே இடமும் பற்றுக்கேள்குஞ்சார்ந்த காரணத்தால் அரைமாத்திரையாய்க் குற்றியலிகரங்குற்றியலுகரமென நின்றனவெனக்கூறித் தமதறியாமையைப்படு வைப்படுப்பர். ஆசிரியர் “குற்றியலுகரமு மற்றெனமொழிப்.” என் னுஞ்சுத்திரத்தாற் குற்றியலுகரமும் புள்ளிபெற்றுக்குமென முற் றகரத்தேழுதிதனிடை வரிவடிவிலும் வேற்றுமை தோன்றக்கூறி உம்மையாற்குற்றியலிகரமும் புள்ளிபெற்றுநிற்குமென்றேதினமையானும், “குற்றிய லிகர கிற்றல் வேண்டும்” எவ்வும் “குற்றிய ஒகரம் வல்லா ஹர்ஸ்தே” கிற்றல்வேண்டும் எனவுங்கறியதன்றி இவை பற்றி மாத்திரை குறுகுமென்னுமையானும், “புணரிய னிலையிடைக் குறகதுமுரித்தே” “ஆயிரு ஆண்றே யுகரங் குறுகிடன்” என்புழி

யும், “யகரம் வருவழி யிகரங் குறுகும்” என்புழுயும், “கொங்கலர் பூம்பொழிற் குறுகினர் சென்றுழி” “திவினை முதிர்வலைச் சென்று பட்ட டிருந்த—கோவலன்றன்னைக் குறுகின குகி” “கோயின் மன னைனைக் குறுகினள் சென்றுழி” “நிங்கிற் தெறுங்கங் குறுகுங்காற் றண்ணென்றுந்தே” “ஆறங் குறுகா ஏற்றுடையார்” என்புழுப்போலக் குறுகுதல் அனுகுதலெனவே பொருள்படுமாகலானும், அவலாறன் நிக் குறைதலே பொருளாயினுங் குற்றுயிர் குற்றெழுத்தென்றும் போலத் தம்மின் மிக்கிசைக்குமெழுத்துக்களை கோக்கிக் குறுகுமென் ரூரெனவேபடுமாகலானும், அங்குனங்கொள்ளாக்கால் “எல்லா விறு தியு முகர சிறையும்” என்புழுப் புணர்ச்சிக்கண் முற்றுகரமாய் நிற் குமெனப் பொருள்பட்டு இச்குத்திரமாறுகொள்க்கறலாய் முடிய மாகலானும், குற்றியில்கரமுங்குற்றியதுகரமும் ஆய்தம்போல வே தெறுத்தேயாவனவன்றி, ஒருமாத்திரையாய் நின்ற இகரவுகரங் களே மகரக்குறுக்குமுதலியனபோல ஒருகாரணம்பற்றியரைமாத்தி ரையாய் நின்றனவல்லவென்பது தெற்றெனவனர்க.

அந்தேல், ஒருக்குறுக்கம் மொழியிடைகடைகளன்னுமி டங்காரணமாகக் குறுகியிசைப்பதுபோலக் குற்றியில்கரக்குற்றியது கரங்களும் இடமும் பற்றுக்கோடுங்காரணமாகக் குறுகியிசைத்த வின், இவற்றையியல்பென்றதென்னையெனின்;—அறியாது கடா யினும். அவை காரணமாகக் குறுகியிசைப்பனவாயின், இங்கு ஏது தாது என்னும் வடமொழியிறதியுகரமும் அவவிடமும் பற்றுக்கோ டமூடைமையின் அவை காரணமாகக் குறுகியிசைத்தல்வேண்டு, காரணமுள்வழிக் காரியமுன்டாதலொருதலையாகவின். அங்குனமி சையாஸமயின், இடமும் பற்றுக்கோடுங் குற்றியில்கரக்குற்றியதுக ரங்கணிற்றந்துகுச் சாபாவனவேயன்றிக் குறுகியிசைத்தந்துக் காரணமாகவெனக் கொள்க. அஃதேல், வடமொழியின் அறுவைகளி டமும் வல்லெழுத்துப்பற்றுக்கோடுங் குற்றியதுகரத்திற்குச் சாபா காஸமயின் இலக்கணவழுவாம் பிறவெனின்;—ஆகாது, குற்றியது கரம் இடமும் பற்றுக்கோடுஞ்சார்க்கதன்றி நில்லாதென்றதல்லது இடமும் பற்றுக்கோடுங்குற்றியதுகரத்திற்குச் சாபாயல்லது வாரா வென்னும் யாப்புறவின்மையின். குற்றியதுகரக் கமிழ்ச்சிநிப்பெட்டு த்தாகவின், வடமொழியின் வாராதாயிற்று. இக்குற்றியவிரக்குற்றியதுகரவுன்மையறியாதவரையாகியீர் “இடைப்படிடி குறுகு மினுமா குண்டே.” என்பதற்கு இடைப்படிடினுங்குறுகுவென உம் மையை மாற்றி, இறங்கத்துத்தழிதியிற்குக்குவர். அஃதைசிரியர்க்குத் தொடு முருஞ்சென்பது இக்குற்றியவந்தாற்றி. இக்கும் புணர்ச்சிவேற்றுமைபற்றி வேறொயிற்றென்பார்க்குக் களவு கணவு மூதலை

வற்றுகரமும் புனர்ச்சிவேறுபட்டுக் குற்றியலுகரத்திற்குரிய விதிமுழுவதாகும் பெறுதலின் அதனையுங்குற்றியலுகரமெனக் கோடல் வேண்டும், அவ்வாறு கொள்ளாமையின் அவர்க்குமதுகருத்தன் தென மறுக்க.

காட்டு கூட்டு என ஆய் குறைந்து நின்றவேவல்லினச்சொற் களின்வருமூரகத்தை விளக்கண்வரு முற்றுகரமென்பாருமூளர். ஆசிரியர் “குற்றிய லுகரத் திறதியு முளப்பட்ட” எனவேயெடுத்தோ தினாமையானும், புனர்ச்சிக்கண் முற்றுகரத்திற்குரிய செய்கை பெருமையானும், அஃதுரையன்றென்க.

இக்குற்றியலிகரக்குற்றியலுகரங்களை முற்றியலிகரவுகரங்களின் குறுக்கமென்றவர் ஆய்தத்தினையும் அவ்வாரேன்றன்குறுக்க மெனக் கூற மறந்தார்போலும்.

இனிக் குற்றியலுகரம் “ஆயிர மூன்றே யுகரங் குறுகிடன்” என்பதனை இடவேற்றுமைபற்றியறுவகைப்படுமென்றும், நெட்டெடுத்தேழும் ஆய்தமொன்றும் உயிர்பன்னிரண்டும் வல்லெழுத தாறும் மெல்லெழுத்தாறும் இடையெழுத்தாறுமென்னும் அவற் றின்பகுதி மூப்பததெட்டஞுள், இடையெழுத்துக்களுள் வகரம் வல்லெழுத்துக்களோடு தொடராமையானும், உயிரெழுத்துக்களுள் ஒனாகாரம் மொழியிடையிறுகினின் வரப்பெருமையானும், அவ்விரண்டுமொழித்து ஏனைமுப்பத்தாறுமிடவேற்றுமைபற்றிய விரியா மென்றுங்கூறுவாருமூளர்.

இனி காகு காச என்புழியும் கீடாது குறுகாது என்புழியும் செட்டுயிரிதுகிக்குற்றுகரமோயானும், நாகென்பதனை செடிலிதுதிக்குற்றுகரமென்னும் ஆசிரியர் கொண்டது ஈரெழுத்தொருமொழியெனவும் இரண்டினையிறந்த தொடர்மொழியெனவும் பகுத்தணர்க்கு கோடரபொருட்டாயினும், எழுத்தான் வேறுபாடின்மையின் அவ்வாரூ ஜொயாற்கொள்ளாது, ஆசிரியர் ஈற்றயலினின்றவெழுத்தையிடயாகக் கொண்டாற்போல ஈற்றயலினின்றவகையையிடமாகக்கொண்டு, அவற்றுங் அது இது முதலியழுற்றுகரத்தை கீக்குத்தஞ்குக் குற்றெழுத்துத் தனியெழுறும்சையொன்றையுமொழித்து, ஏனையேழுசையிழையும் “கீழ்க்கே குறிவினை குறிவெடு வென்றினங்கொயாறாகுது குறுகிலைக்குத்தெளும் நிறதியென்—நேழ்குந் றகரக்கிட வென்றுமேழிபே?” என்பதோர்குத்திரய்பற்றி ஏழிடமெனக் கோடு யெங்கிடுத்துப்பின்னுக்குச் சென்னும்பு பட்டாங்கு விரையாட்டு இறங்குத் துதுப்பொனும் ஆய்தக்கொடர்க்கதனவும், நெட்டெடாற்றி

அதி செடிலிருதிக்குற்றுச்சமூதலியணவும் குற்றெழுற்றிஹதிக்குற்றுச்சமூமாயடக்குமேனும், போவது வருவது ஒன்பது முதலியணவடங்காமையறிக். செடின்முதலாயின ஈற்றயவினிற்றல்வேண்டுமென்யாப்புறவின்மையின், முதற்கணிற்பிதூம் ஈற்றுகரமவற்றிறுதியாதலமையுமெனக் கொண்டு, போவது முதலியணவும் செடிலிருதிமுதலியணவாயடங்குமென்பார்க்கும், அங்குணம் பாகுபடுத்துக் கருவி செய்ததனும் போக்கு பயனின்றென்பது.

இனியிம்முன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையுஞ் சார் பெழுத்தென்பாருமளாலோவளின்;—ஆல் என்புழி உயிர் முன் வூம் மெய்பின்னுசின்று மயங்கினுற்போல, லா என்புழியும் மெய்முன்னுமுயிர்பின்னுசின்று மயங்கினவேயஸ்லது, உயிருமெய்யுமாகியதந்தன்மை திரிந்து வேறாகாமைக்கு “மெய்யோ டியையினு முயிரிய நிரியா.” என்றற்றெழுடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலான், உயிர்மெய்யாகிய காலத்துங் குறின்மை நெடின்மையென்னுமுயிர்ததன்மையும் வன்மை மென்மை இடைமையென்னுமெய்ததன்மையுக் தம்மியல்பிற்றிரிவுபடாமையாலும், உடன்மே ஒயிர்வங் தொன்றுதல் பொன்மணிபோல வியல்புணர்ச்சியோமென்பவாகலானும், ஒற்றுமையுத்தான் உயிர்மெய்யென்பதைனத் தகராஞ்சில் போல உம்மைத்தொகைகிளைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகையென்பார்க்குத் தகரமுஞ்சலுங்கூடிய காங்கு பின்னர்த் தகரமுஞ்சுதுமாகதவாறுபோல மெய்யுயிர்நிங்கிறநன்னுருவாதல் பொருந்தாமையாலும், துணங்கை என்பது மெய்ம்முதல் உயிரீறு மெய்மமயக்கமெனவும் வரகு என்பதுயிர்ததொடர்மொழிக் குற்றியலுகரசமைவுக்கொள்வதன்றி, உயிர்மெய்முதல் உயிர்மெய்யீறு உயாமெய்யக்கம் உயிர்மெய்ததொடர்மொழிக் குற்றியலுகரமெனக்கொள்ளாமையின் ஒற்றுமையும்பற்றி யொன்றென்பதனுலொருபயனின்மையாலும், மெய்களைல்லாம் உயிர்வங்கொன்றுது தனிக்குளின்றவழியே மாத்திரரகொள்ளவுமெழுத்தெண்ணவும்படுமீண்டும் பது அவற்றியல்பாகவின் அதுபற்றி யொன்றெனால்வேண்டாமையாலும், அங்குயியல்பறிந்துகோடறகுத் தனித்துனின்ற மெய்யையொற்றெனவும் புள்ளியெனவும் உயிரோடு கூடிய மெய்யை உயிர்மெய்யெனவுஞ் சிறப்புப்படியுரிட்டாஞ்சுதலாசிரியர்களுத்தாகலாலும், உயிரோடுகூடிய விடத்து, வரிவழவு, வேறுபுதுதலின் குதுபந்திப் “புள்ளி யில்லா வெல்லா தெய்யும்” என்மெய்மேல் குதுபந்துச் சூத்திரங்குஞ்செய்து வழிவெழுத்திலக்கணங்களினான்றி ஒவியெழுத்திலக்கணம் வேறுபடக் கூருமையாலும், அளவிபொடி கூர்மெழுத் தென் வேறாகாமை முன்னர்க்காட்டப்பட்டதாகலாலும், ஜார்க்கு

ஹ்கமுதலியன ஒருகாரணப்பற்றிக் குறுகினவாகவிற் சிறுயரம் பெருத்துழியும் பெருமரங்கிறத்துழியும் வேலேரூருமரமாகாதவாறு போல்'வேதெழுத்தெனப்படாவாகலானும், வடநாலாரும் வடவை மூத்துள் உயிரெழுத்தினிறுதிக்கண் வைத்தவிரண்டும் ஒரெழுத்தினிறுதிக்கண் வைத்தவிரண்டுமாகிய நான்கெழுத்தும் வல்லெலழுத்தின்மூன் மெல்லெலழுத்து வந்து மயங்குழி அவ்வங்வல்லெலழுத்தோடாப்ப விடையேதோன்றுமெனப்பட்ட வியயவெழுத்துமென்னும் இவைமாத்திரையே சார்பெழுத்தென வேறுகோடலன்றி உயிர்மெய் உயிரளபெடை ஜகாரக்குறுக்கமுதலியவெழுத்துக்களைச் சிறிது திரிச்தமைப்பற்றி வேறெழுத்தென யாண்டுங்கொள்ளாமையானும், அது பொருந்தாதென மறுக்க. வன்றூடர்மொழிக்குற்றிய ஹகரம் வல்லெலழுத்து வருவழிக் கான்மாத்திரையாய்க் குறுகுதவின், அதுபற்றி அதனைக் குற்றியதுகரத்தின் வேதன்னுமையின், அவர்க்குமது கருத்தன்றுபோலுமென்க.

இன்னுமவர் ஜகாரம் மொழிமுதற்கண்ணுக்குறுகுமெனவும், கைபை முதலியனவும் பொருளைச் சுட்டியவழிக் குறுகுமெனவுங்கறி ஞர். இடையன் மடையன் தினை பண்யென்புழிக் குறுகுதல்பேரல “வைகலும் வைகல் வரக்கண்டும்” என்புழி ஜகாரமுதற்கட்குறுகாமை செவி கருவியாகவுணரப்படுதலானும், அன்றியும் “வைகலும் வைகல்” என்புழிக் குறுகுமாயின் வைகவென்பதெனக் குறிவிளையொற்றெண்றஸசத்தல்வேண்டும் வேண்டவே வெண்டனீசிதைதலானும், “மொழிப்படுத் திசைப்பிழுங் தெரிந்துவே நிசைப்பிழு—மெழுத்திய நிரியா வென்மனுர் புலவர்.” எனவெல்லாவே மூத்திற்கும் பொதுப்படக் கறிய விதியோடு முரணி ஜகாரங்கெரி ந்துவேறிசைத்தற்கட்டிரியாதெனவும், மொழிப்படுத்திசைப்பின்யாண்டு குரினுக்கிரியுமெனவுங்கறுதல் பொருந்தாமையானும், “நீரள பாகு மிடதுமா ருஞ்டே” என்றவும்மையான் ஓரளபாகாவி ட்ரும்புருண்டென்பது தானே பெறப்படுதலானும், ரண்டிடமாவது மொழிமுதலிடைக்கையென மூன்றேயன்றி வேறின்மையானும், ஜகாரமொழிமுதற்கட்குறுகாதெனவே கொள்க. ஈண்டிக் காட்டிய வேதுக்களானும், ஆஜிரியரோதாமையானும், பிறருங் “குறுகிய ஆவயிர்?” என்றே யொழிதலானும், ஒன்காரக்குறுக்கமெனவொன்றின் மையங்கள்? இஃ நூக்கயாசிரியருவரயானுமறிக. ஏழுத்தின்குறுக்கமாவது குறியூற்சியின் மெலிதாவுச்சரித்தல். வடநாலாரும் இவைச்சாரண்மென்பர்.

குத்திடப்பிப்பாருணிகீலயொருவகையான்முடிந்தது.

இனிச்சொன்முடிபாமாறு:—

‘எழுத்து.’

எழுதப்படுவதென்னும்பொருட்கண் சிச்சொல்லின்மூன்னர்ச் செய்ப்படுபொருச் சுவிகுதி புணர்த்து, “செய்யா யென்னு முன் என்னுஞ்சுத்திரத்து மொழிந்தபொருளோடு முயாததனை முட்டின்றமுடித்தலென்னுமுதகெட்டுக், கெட்டவழித் தகரமிரட்டித்து, எ,

இவ்வாறன்றி எழுதென்னுமுதனிலை திரிக்குது நின்றதென்றும், அஃதாகுபெயராற்றத்திற்றென்றுங் கூறவாருமூளர். அது பொருந்தாது, ஒருகாரண மின்றித் திரிதல் கூடாமையானும், நட வா கரு செ முதலிய முதனிலையெல்லாம் விகுதியோடன்றித் தனித்தியங்கலாற்றுபையானும், இம்முதனிலைகளுரிச்சொல்லாகலிற் பெயர்த்தன்மைப்பட்டு முயல்லது ஆகுபெயராதற்கேலாமையானுமென்பது. அஃதேல், நட வா உண் தின்னென்றற்றெருடக்கத்து முதனிலைகளே விகுதி பேராடு புணராது தனித்து சின்றேஞ்சைவேறுபாட்டான் முன்னிலை யேவலொருமையெதிர்காலவினைமுற்றுப் பொருண்மையுணர்த்தின வாலோவெனின்;—அற்றன்று, கடவாய் வாராய் உண்ணுய் தின ஞெயன்றற்றெருடக்கத்து முன்னிலையேவலொருமையெதிர்காலவினைமுற்றுச்சொற்கள் “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற்—செய்யென் கிளவி யாகிட னுடைத்தே.” என்னுஞ்சுத்திரத்தால் ஆயென்றும் விகுதி குன்றி, நட வா உண் தின்னென்றற்றெருடக்கத்தனவாய் சின்றனவல்லது முதனிலைகளே யோசைவேறுபாட்டானக்வாறு நின்றனவென்பது படாமையின். அது “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்” என்னுஞ்சுத்திரத்திற்கே ஞாவரையர் கடா விண்டகளான் விளங்கக் கூறியவாற்றுமூழிக்.

இனியரையாசிரியர்முதலியோர் செய்யாயென்னுமெதிர்மறை வினைச்சொல்லே செய்யென்னும் பொருளாந்தருமென்பது இச்சுத்திரத்திற்குப் பொருளாகவரைத்தார். அஃதாசிரியர்களுத்தாயின், ‘செய்யா யென்னு மெதிர்மறை வினைச்சொற்—செய்யெஞ் பொருளாந்தருமிட னுடைத்தே’ எனச் சூத்திராஞ்செய்வர். அவ்வாறன்றி “முன்னிலை வினைச்சொற்—செய்யென் கிளவி யாகிட னுடைத்தை” எனச்சொல்லேபற்றிச் சூத்திராஞ்செய்தலானும், அன்றிச் செய்யாயென்னுமெதிர்மறைவினைச்சொல்லே செய்யென்பொருளாஞ்செருபை ஏன்பது கருத்தாயின், செய்யெரன்பதுஞ் செய்யுமென்னுமேவற்பொ

ரூப்படவருதலிற் ‘செய்யீ ரென்னு முன்னிலை வினைச்சொலுஞ்— செய்யுமென் கிளவியாகிட னுடைத்தே’ எனச் சூத்திரஞ்செய்யா மை குன்றக்க்ரலாய் முடியுமாகலானும், இரண்டும் வடிவானேப்பி னும், செய்யாய் செய்யீரென்னுமேவல்வினைச்சொற்கள் முதனி சீலையு மீறுமாய்ப்பகுக்கப்பட்டு நிற்றலும், செய்யாய் செய்யீரென்னு மெதிர்மறைவினைச்சொற்கள் முதனிலையுமீறுமாய்ப் பகுக்கப்பட்டு எதிர்மறையனர்த்தும் ஆகாரவிடைநிலைகெட்டு நிற்றலுமாகிய வேறு பாடிடைமையானும், அவ்வரை போலியுரையென்க. செய்கிலன், செய்யலன் என்பழிப்போலச் செய்யாயென்பழியும் எதிர்மறைப் பொருளுளைர்த்துத்தேகோரிடைநிலையுண்டெனக் கொள்க. அங்கா காரமாதல், செய்யாது, செய்யாத, தெருளாதான், அருளாதான் என மெய்முதலாகிய விகுதியொடு புணருஞ்சொற்களிற்கண்டுகொள்க. செய்யான், செய்யேன், செய்யாய் எனவுமிர்முதலாகிய விகுதி புணர்வழி அவவாகாரஞ்சுக்கிணங்ககிக்குன்றியதேயாமென்பது. விரிவ ஞ்சியொருமொழியிலக்கணங்களுதொழிந்தவாசிரியர் “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்” எனச் சூத்திரஞ்செய்தது இங்கி கரனவாய் வருவனவெல்லாம் அவ்வவேறுபாடுணர்த்து இலக்கிய ங்கண்டதற்கிலக்கணமாக முடித்துக்கொள்ளப்படுமென்றுயத்துணர்ந்துகோடற்பொருட்டேயாமாகலானும், “சொல்வரைந் தறியப் பிரிததனர் காட்டல்” என முடிவின்கணுணை தந்தமையானும், சேஞ்வரையரும் இவ்வாறே தொல்காப்பியமுதலிய சிலமொழிகளையாண்டாண்டுப் பிரித்துப் புணர்த்துச் செய்கைசெய்து முடித்தாராகலானும், இன்னேரன்னவெயல்லாம் இவ்வாறே முடிக்குமியல்பறி ந்து முடித்துக்கொள்கவென்பது தொல்லாசிரியர்துணிபெனவனர்க. வடமொழியுள்ளும் ஆசிரியர் பாணினியர் எட்டத்தியாயத்துள் விகுதியாத்திரைக்கே முன்றத்தியாயங்கறி விகுதிப்புணர்ச்சிக் குப்புஞ்செய்கை முதலியணவும் வேறு கூறினார். அவற்றுள்ளுமடங்களதெஞ்சினிற சொற்களைப் பின்னுள்ளோர் இலக்கியங்கண்டதற்கிலக்கணமாகவே யேற்றபெற்றியறிந்து புணர்த்துச் செய்கைசெய்து முடித்துக் காட்டியவாறுமறிக.

ஆன், தீன், கோன் என்றபோல்வனவுஞ் செயப்படுபொருண்மையுணர்த்தும் ஜார விகுதி புணர்த்து கெட்டு, முதனீண்டு சின்றன. திசை, துரை, அலை, தனிர், பூ, காய், கணி என்றபோல்வன வினைமுதற்பொருண்மையுணர்த்தும் இரகவிகுதி புணர்த்து கெட்டு சின்றன. “கெலுவாக வையாது” என்பழிக் கெடுவென்பது புடைபெயர்க்கிணியயுணர்த்துக் கல்விகுதி கெட்டு சின்றது. கேடென்பது அவ்வரூப் முதனீண்டு சின்றதெனக் கொள்க. ஏனையவுயில்வாறே

யேற்றபெற்றியறிந்து முடித்துக்கொள்க. தினர், நனர், அலை, தனிச் என்றாற்போல்வன விகுதிகுண்றி முதனிலைமாத்திரையாய் நிற்றல்பற்றி, இவற்றை முதனிலைவிளைப்பெயரின் வழங்குப. ஜகாரவிகுதி செய்ப்படுபொருண்ணையுணர்த்துதல், நடவை, சேக்கை, உடுக்கை, தொடை, விடை என்றாற்போல்வனவற்றுள்ளும், இகரவிகுதி விளைமுதற்பொருண்ணையுணர்த்துதல், சேர்ந்தாரைக்கொல்லி, நூற்றுவரைக்கொல்லி, நாளோதி, நூலோதியென்றாற்போல்வனவற்றுள்ளுங்காண்க. இவ்விகுதிகள் சிறுபான்மை பிறபொருண்ணர்த்தியும்வரும். வடதாலாரும் விளைப்பெயர்விகுதிகள் கூறியியமந்தங்பிப் பிறபொருண்ணர்த்தியும் வருமெனக் கொள்வர். உடுத்தையென்பது உடுக்கப்படும் பொருளையுணர்த்துங்கால் ஜகாரவிகுதித்தென்றும், உடுத்தலெனப் புடைப்பெயர்ச்சியெயுணர்த்துங்காற் கைவிகுதித்தென்றந் தெரிந்துணர்ந்துகொள்க.

அந்தேல், இவ்வெளாருமொழிமுடிபிலக்கணம் ஆசிரியர் கூறுமைகுள்றக்கூறலாக் பிறவெனின்;—இக்திரனுக்குப் பிருகந்பதி இலை ஏழு இவை வழுவில்லனவென வடமொழிகளைத் தனித்தனியெடுத்தோதலுற்றுக்குத் தெய்வயாண்டிலாயிரம் யாண்டு சென்றது சென்றஞ் சொற்கண்முடிந்திலவென மாபாடியத்துளாசிரியர் பதஞ்சவியாரெடுத்தோதினார்! தமிழ்மொழியுமௌறு பெருக்கிடத்தலீன், அவற்றை இவை ஏழு இவை வழுவில்லனவெனத் தனித்தனியெடுத்தோதப் புகின், முடிவுப்பற்றுத் தோதப் புகின், முடிவுப்பற்றுத் தோதப் புகின், சின்னட்டப்பல்பினீச்சிற்றறிவினேர் அவற்றைக் கற்பதற்கேயொயுள் போதாவாம். ஆகவே, அவற்றைக் கற்றப் பலருடன் பயின்று பிறர்க்குரைத்துக் கல்விசிரப்புமாறில்லையாகவான், அவவாறு கூறுது, சிலவற்றைப் பொதுவிதியானும், சிலவற்றைச் சிறப்புவிதியானும், சிலவற்றையெடுத்தோத்தானும், சிலவற்றையிலேசானும், சிலவற்றைப் புறணடையானும், சிலவற்றையுட்கிவகையானுமூணர்ந்துகொள்ளுமாறு தொகுத்து நுல்செய்தாராசிரியராகவீன், ஆகாதென்க.

அந்தேலஸ்:தாக; நடவா முதனிலைகளை உரிக்கொலை ன்றதென்னை? நடத்தலைச்செய்தானை உருபேற்றுகிற்றலில் பெயர்ச்சொல்லேயாம், அஃதல்லாக்கால் விளையுணர்த்துதலின் விளைச்சொல்லைப்படுமாலோவெனின்;—அறியாது கடாயினும். என்னை? “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” யாக, அவற்றைப் பெயர்விளையிடையெணப் பாகுபாடு செய்தது உயர்ந்தினையாக்கிவென்றுமென்றுமூணர்ந்துகொள்ளுமாறு தொகுத்து நுல்செய்தாராசிரியராகவீன், ஆகாதென்க.

இசையும்பற்றி வருவனவெல்லாமொருங்கரணவாக அவற்றுட்சில வற்றையுரிச்சொல்லெனவும் சிலவற்றை வேறுசௌல்லெனவும் கோடல் பொருந்தாமையின், குறிப்பும் பண்பும் இசையும் குணப்ப ண்புக்கொழிற்பண்புமெனவிடண்டாயடங்கும். பொருளிடங்கால ஒன்சினையென்னுநான்கும் பொருளெனவொன்றுயடங்கும். தொழிற்பண்பு விளைமுதலிய காரகங்களாற்புடைபெயருங்கால் அதுவினையெனப்படும். இங்ஙனமாகவிற் பொருளையுணர்த்துஞ்சொற் பெயர்ச்சொல்லெனவும், குணப்பண்புக்கொழிற்பண்புமாகிய பொருட்பண்பையுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனவும், பொருட்புடைபெயர்ச்சியாகிய தொழிற்பண்மின் காரியத்தையுணர்த்துஞ்சொல் விளைச்சொல்லெனவும், பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையுங் தம்மானன்றித் தத்தங்குறிப்பானுணர்த்துஞ்சொல் இடைச்சொல்லெனவும், பகுக்கப்பட்டன. எல்லாம் பொருளென்றத் தொரோவழியுரிமையுடைமையின், அதுபற்றிப் பண்புக்கொழிலும் பொருளெனவும்படுமாகவின், அவற்றையுணர்த்துமுரிச்சொல்லும் ஒரேவழிப்பெயர்ச்சொல்லெனப்படும்; இடைச்சொல்லுமொருவாற்றுற்றெயாம். இக்கருத்தேபற்றியன்றே ஆசிரியர் “சொல்லெனப் படுப் பெயரே விளையென—ரூயிரண் டென்ப வறிக்கிச்சேந்தே. ஏ-ம். “இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு—மலற் றுவழி மருங்கிற ஞேங்று மென்ப.” ஏ-ம். இவ்வாறு குத்திரஞ்செய்ததாடுமெனக் கொன்க.

பெயர், பொருள் என்பனவொருபொருட் கிளவியாகவின், பொருளையுணர்த்துஞ்சொற் பெயர்ச்சொலென்னப்பட்டது. பொருட்குப் பண்பு உரிமை பூண்டிந்றலின், அதையுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப்பட்டது. விளையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற்பண்பினையும் அதன்காரியமாகிய விளைசிகழுச்சியையுணர்த்தும். அவற்றுட்டொழிற்பண்பை யுணர்த்துஞ்சொல் ஓரிச்சொல்லெனவுடன்கிளமையின், எளைக்காரியமாகிய புடைபெயர்ச்சிவிளையையுணர்த்துஞ்சொல் விளைச்சொல்லெனப்பட்டது. பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையுங் தம்மானன்றித் தத்தங்குறிப்பானுணர்த்துஞ்சொற்கள் பெயர்ச்சொல் விளைச்சொற் களுமாநாது அவற்றின் வேறுமாநாது இடைநிரவாய் நீற்றலின், இடைச்சொல்லெனப்பட்டன. இது பாலைத்தினையை கடிவசிலைத்தினையென்றதுபோலக் கொன்க.

பொருட்புடைபெயர்ச்சியாவது பொருட்பண்பின் புடைபெயர்ச்சியைவே கொன்க. புடைபெயர்ச்சியெனிலும் விளைசிகழுச்சியை

யெனினுமொக்கும். இங்கால்வகைச்சொற்களும் பண்புணர்த்து வனவாகிய உரிச்சொற்கள் பலவென்க. அந்றாகவினன்றே, ஆசிரியர் “வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா—வெளிப்பட வாரா உரிச்சொன் மேன்” எனச் சிலவற்றையெடுத்தோதி, இவ்வாறு வருவனவும் பலவுள் அவையெல்லாமின்டுக் கூறப் புகின் முடிவுபெற்ற வென்னுங்கருத்தாற் “பன்முறை யானும் பரங்சன வருஷ—முரிச்சொல்லெல்லாம்.” எ-ம். “இனைத்தென வறியும் வர முடுதமக் கிண்ணமயின்.” எ-ம். “கிளத்தவற் றியலாற் பாங்குற வன்தல்.” எ-ம். கூறியொழுக்தாரென்பது. இடைச்சொற்கிவ்வாறு கூறு வையுமறிக. இப்பெற்றியறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே கூறுப்.

நட வா முதலிய முதனிலைகளுக்கொழிற்பண்பையுணர்த்துஞ்சொற்களாகவின், உரிச்சொல்லேயாமென அனுரக். அஸ்தேல், நடந்தான்புழி நடத்தலைச்செய்தானெனவருபு விரிந்தவாறென்னை பெனின்;—அந்தன்று, நடந்தானென்ப தொருமொழித்தன்ஸுமட்பட்டு நிற்றவின். அது நடவைத்தானெனாத் தல் சொல்லாற்பிரி ததுக்காட்டப்படாமையின், நடத்தலைச்செய்தானெனப் பிறசொல்லா; காட்டி முடிக்கப்படும். நடவென்பது தல்லென்னும் பகுதிப் பெ. குள்விகுதிபெற்றவழிப் பெயர்ச்சொல்லாமாகவின், ஆண்டுரு பேற்றலமையுமென்க. வடதுலாரும் பிரியாத் தொகையைப் பிற சொல்லாற்பிரித்துக் காட்டுக்கொன்பா. இன்னும் விரிப்பிற் பெறு குமாகலான்மைக.

அற்றேல் அஃதங்கனமாக; பாலைத்தினை நடுவுகிலைத்தினை யென்றுயவாறென்னையெனிற் கூறுதும்:—ஆசிரியர் யாதானுபோர்காரணம்பற்றியே குறியிட்டாளுவதல்லது வடதுலார்போலக் காரணம்பற்றாதுங்குறியிட்டாளுதல் யாண்டுமின்மையானும், ஆட்சிநோக்கிப் புறியெனிற் குறியிட்டல்லாமாட்சிப்பொருட்டேயாகவின் ஆட்சி நோக்கிக் குறியிடு குறியிடு நோக்கியாட்சியென ஒன்றைன யொன்றுபற்றுதலென்னுங்குற்றமாமாகவின் ஆட்சிநோக்கிய குறி யென்பது பொருட்தாமையானும், “நடுவுகிலைத் தினையே நன்பகல் வேணிலைடு—முடிவுகிலை மருங்கின் முன்னிய நெறித்தே.” என்பது நடுவுகிலைத்தினையென்னுஞ்சொல்லே தன்காரணமினிது விளக்கித்தற்றலானும், அது நடுவுகித்தற்றல்காரணத்தாற்பெற்ற பெயரென்பது பெற்றும். ஏனோற்றினையுமறையானே கூறி இறுதிக்க வேணுதலான் இஃதவற்றின் வேறென்பது விளக்குதலானும், எஞ்சிசின்றது பாலையேயாகலானும், புறப்பொருள் கறுங்கால்

“வரகை தானே பாலையது புறனே” என நடுவநிலைத்திலைக்குறங் தானத்திற் பாலையெனக் குறியிட்டாருதலானும்; பாலைத்தினை நடுவநிலைத்தினையென்பன ஒருபொருட்களாவியென்பதுஉம் பெறப்பட்டது. படவே, அஃதெவற்றினுடுவநிற்பதென்றல் பொருங்காது, முதற்பொருண்முறைபற்றி மூல்லை முதலாக வைத்தெண்ணினார், உரிப்பொருண்முறைபற்றியும் புறப்பொருண்முறைபற்றியும் குறிஞ்சிமுதலாக வைத்தெண்ணைப்படும், அப்முக்குற்றெண்முறையையினும் பாலைத்தினை நடுவநிற்பதன்ரூகல்ளன். இனியேலை நால்வகையுரிப்பொருள்களினும் இடையிடையே பிரிவு நிகழ்தலின், அதுபற்றி நடுவநிலைத்தினை யென்றாரனின்;—புணர்ச்சியும் அவ்வாறிடையிடை நிகழ்தல்பற்றிக் குறிஞ்சியுமுடுவநிலைத்தினையென்வேண்டுமாகலானும், நடுவண்தாகிய நண்பகற்காலங்களைக்குக் காலமாதல் பற்றி அங்ஙனங்க்குறிஞ்சிரெனின், நடுவண்தாகியவிடையாமாந் தனக்குக் காலமாதல்பற்றிக் குறிஞ்சியும்வலாறு கூறப்படுமாகலானுப், புணர்தற்குமிருத்தற்குமிடையே பிரிவுவைத்தல்பற்றிக் கூறினாரனின், இருத்தவிரங்களும் அவவாருகல்லன், அதுபற்றி மூல்லை நெய்தல்களும் அவவாறு கூறப்படுமாகலானும், உலகியற்பொருளாகிய அறங்பொருளின்பங்களுள் நடுவண்தாகியபொருட்குக் தான் காரணமாதல்பற்றி யங்ஙனங்க்குறிஞ்சிரெனின், பரததையிற்பிரிவு ஓதற்பிரிவுபோல்வன ஏனையவற்றிற்குக் காரணமாகவிற் பொருண்மாத்திரைக்கே காரணமென்பதுபடாயையானும், அங்ஙனமுறைப்பன வெல்லாம் போலியென்றூழிக். மற்றென்னையோ காரணம்பற்றிக் குறியிட்டவாரெனின்;—“நடுவ இணர்த்தினை நடுவண தொழியப்படுத்திரை வையம் பாத்திய பண்பே.” என நிலம்பகுத்தோதுங்கால் நடுவணதெணக் குறியிட்டாராகல்லன், அங்ஙனம் பகுக்கப்படுவிலங்களுமாகாது அவற்றின் வேறுமாகாது தனக்குரிய நிலம் நடுநிகர்த்ததாய் கிற்றல்பற்றி நடுவநிலைத்தினையெனக் குறியிட்டாருதலே ஆசிரியர்களுத்தெண்க. அங்ஙனமாதல் “மூல்லையும் குறிஞ்சியும் முறையையிற் றிரிக்கு—நல்லியல் பழிக்குது நடுக்குதுய குறுதுப்—பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்.” என்பதனாலும் ணர்க. இங்ஙனங்குறியிட்டமையிற் பாலைக்கு நிலமுண்டென்பதுஉம் அதனையேனாலிலங்களின் வெருக வைத்துப் பகுத்தெண்ணாலும்மறபன்றென்பதுஉம், ஆசிரியர்களுத்தாதலுணர்க்குதொள்க. இவ்வண்மையுணராதார் பாலைசான்றசரம் நாளிலத்துள்ளங்காதென வேறுவைத்தெண்ணி, ஆசிரியரோடு மாறுகொண்டு, நிலமைந்தெனத் தமக்கு வேண்டியவாறே கூறப்.

அஃதங்னமாக; மூல்லை முதலாக வைத்தெண்ணியது மூச்சற் பொருண்மூறைபற்றியென்றெனே! காடுறையுலகமுதல்வைத் தெண்ணுதலின் சிலமுதற்பொருள்கூறியதே. சிலமுறைபற்றியன்று. இனிக்காலமுதற்பொருளிரண்டுதுடுப்பெரும்பொழுது ஞாயிற்றித் துரிப்சிங்கவோரைமுதல்வைத்தெண்ணுதல் முறையாயினும், தலைகள் ஒன்றும் பலவும் பெரும்பொழுது பெறுதலின், அம்முறை பற்றி முறைகோடல் பொருத்தமன்று. சிறுபொழுது காமத்திற் குச் சிறந்தவிராக்காலத்தின் முற்கறு முதல்வைத்தெண்ணியது முறையாயினும், ஏற்பாடாகப் பின்பகலையிறுதிக்கண் வையாகையின், அதுவுமுறைபற்றிக் கூறியதன்று. இங்னனமாகல்லனும், வேறுகாரணமின்மையானும், தலைவன் பிரிச்துழித் தலைவியாற்றியிருத்தல் கற்பாகவின், இல்லறத்திற்குக் கற்புச்சிறந்தமைபற்றி மூல்லைமுதல்வைத்தெண்ணிலுரெனவே கோடுமெனின்;—அது பொருந்தாது, ஏனைத்தினைகள் அயவை”ந்றுன் முறைபெற்றுமையானும், கந்தருவவழக்கிற்கற்பினுங்களவு நிற்ததாகலானுமென்பது. இனி சிலப்பற்றியும் உபரும்பொழுதடப்பறியுமுறைகோடல் சாலாதாயினும், சிறுபொழுதுபற்றி முறைகோடல் சாலுமென்க. ஆண்டேற்பாடென்றது நாள்வெயிற்காலையோம். படிதல் உண்டாதவென் னும்பொருட்டு. இப்பொருள்கானுதார் ஏற்பாடு பின்பகலென் மயங்கிக்கூறுப. “இலமென் சௌலிக்குப் படிவரு காலை” “இலம்பா டெரா த்கமா யிரண்டும் வறுமை” என்னுஞ் சூத்திரங்களின் கச்சினார்க்கிளியாரும் படிதல் உண்டாதவென்றுரைத்தவாறு காண்க. எனவே, ஏற்பாடென்றது ஞாயிற்றிஜுதயமென்றவாருயிற்று. தலைவன் பிரிச்துழித் தனித்திருந்த தலைவி இராக்காலமுழுவதுங்கொன்னே கழிந்தமைபற்றி இருங்குதற்குரிய காலம் அதுவாமென்பார் “எற்பாடு-தெய்த வாதன் மெய்பெறத் தோன்றும்” என்றார். இனியிவாறன்றி, வைகுறுவிடியவென்னும் விளைத்தொகையை வைவுகுறவும் விடியலுமென உம்மைத்தொகையாக்கி, வைகுறையை வைகுற வெனவும் நாள்வெயிற்காலையை விடியவெனவுங்கொண்டு, இவ்விரண்டுமருத்தத்தினைக்குரியனவென்றும், பின்பகலையெற்பாடெனக்கொண்டு அது நெய்தற்குரித்தென்றும், இங்ஙனஞ்சிறுபொழுதுவைகப்படுமென்றுமுறைப்பொருளார். “காலையும் பகலுங்கையறு மாலையு—மூர்த்துஞ் சியாமூம் விடியலு மென்றிப்—பொழுதிடை தெரியிற் பெழும்யே காம்” என்னுங்குறுக்கொகைப்பாட்டி னுட் சிறுபொழுதுக்கே கொண்டமையானும், பகலெனவே பின்பகலுமடங்குமெனின் அது பற்றி முன்பகலுமடங்குமென்கூழியாது காலையை வேறுக்கின்மையின் அது கருத்தங்குகவேனும்,

ஆண்டும் வைக்கைவினையே விடியலென்றமையிற் காலையை விடிய வெண்றுச் சொருந்தாமையானும் இதனுணே “விடியல்வெங்கதிர்காயும்” என்பழி விடியற்பின்னர்த்தாகிய வெங்கதிரென்பதே பொருளாமாகவானும், விடிதல் இருள்புலர்தலென்னும் பொருட்டாக வீன், விடியல், புலரி, வைக்கை என்பனவொருபொருட்களையாகவானும், “இடுதல் காமத்திற் சின்ப மதற்கிண்பங்—கூடி முயங்கப்பெறின்.” என்பவாகவின் ஊடலிறுதிக்கட்டடலொருதலையென்பது பெறப்படுதலின், கற்புக்காலத்து னன்வெயிற்காலையிற் டினர்தன்முறையன்மையின் அக்காலத்தினாடல் செல்லாமையானும், அழிசில்கைதொட்டபின்னர்ப் பயமின்றிக் கழியும் பின்பகல் புராணக்கேள்வி முதலியவற்றுன்னதல் விளையாட்டுமுதலியவற்றுன்னதல் பொழுதுபோக்கப்படுவதல்லது விதிக்கப்படுக்கரும் மொன்றற்குமுரித்தன்மையின், அதனெயான்றாக வைத்தென்னிச் சிறுபொழுதறுவகைத்தென்றல் பொருந்தாமையானும், ஆசிரியர் மூல்லை குறிஞ்சி மருத நெங்தல் பாலையென முறைசெய்தற்கேது மாலை யாரம் வைக்கை காலை நன்பகல் என்னுஞ் சிறுபொழுதின்கிடக்கைமுறையேயன்றி வேறின்மையானும், ஏனைத்தினைகட்குச் சிறுபொழுதொரோவொன்றேயாகவின், மருதமாத்திரைக்கிரண்டுகோடல் பொருந்தாமையானும், அஃதுரையன்றென்மறுக்க. வைகுறுவிடியல் இராப்பொழுது தன்னேடு கழிவறுதற்கேதுவாகிய விடியலென்க. “விளம்புங் கமழுங் கமஞ்குங் குழி சி” என்னுநற்றினையுள் வைகுறுவுபல்விடியல் என்றுதயப்பொருட்டு. அற்றைநாட்பொழுது தன்னெல்லையோடறுதல்பற்றி வைக்கையெனவும்படும். வைகுறுதல் கழிதலென்னும் பொருட்டு. “ஆடலின்னரவும்” என்னுஞ் செய்யுளின் சுசுஞ்சுக்கினியாரும் “வைக்கரூறும்வைகின்றே” என்பதற்கு நாடோறுங்கழியா சின்றதென்ப பொருளுறைத்தார். இவ்வாறன்றி மாலையுமிடையாமருங்கழியுந்து ஷையும் அங்கங்குல் வைகுறுதலின் வைகுறுவாயிற்றென்பார்க்கு, எளைப்பொழுதுகளுக் தமக்கு முன்னுளவாகிய பொழுதுகள் கழியுங்குதையையுங் தாம் வைகுறுதலின் அவையும்பெயர்பெறுவான் செல்லுமென்றெழுதி. பெரும்பொழுதாறென்றார்க்குச் சிறுபொழுதுமாறௌன்றலே பொருத்தமுடைத்தெனின்;—அங்ஙனங்குறுவார்க்கு, மழுதநெங்தல்கட்குப் பெரும்பொழுதெல்லா முரியவென்றார்க்குச் சிறுபொழுதுமெல்லாமுரியவென்றல் பொருத்தமுடைத்தென்றுவேண்டுதலின், அது கடாவன்றென விடுக்க.

நாளிக்கொல்லியஸ்புனங்கொள்றபொருட்டு நால்வகைச்சொற்களுக்குதெரிக்கதுற்றும், இடைச்சொல்லென்றதன்காரணங்க்குறியதற்கு

கெடுத்துக்காட்டிய புகுஞ்சு, இத்துணையும் விரிந்ததென்றுணர்க. இவ்வாரூகவின், எழுத்தென்றதற்கிண்டுக்கூறியதே முடிபெனக் கொள்ள.

**எழுத்து+எனப்படுபே=‘எழுத்தெனப்படுபே’**

இனியாசிரியர் “நூற்றெண் கிளவி யொன்றுமுத லொன்பாற்—கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே.” எ-ம். “ஆற்றன் மருங் கிற் குற்றிய ஒகர—மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டுமே.” எ-ம். நூற்றெண்துமெண்மூன்து மாற்றன்னுமெண்மூன்துமூம் முறை யே ஒன்றுமுதலிய வெ. -நும் ஆயிரமும் வந்து புணரித் குற்றிய ஒகரங்கெட நின்றவொற்றின்மேல் உயிர்வங்தொன்றி முடியுமென்றார். எனவே ஒன்றினமுடித்த வென்பதனால் ஏனைக்குற்றியலுகரவீறும் உயிர்முதன்மொழி வந்து புணர்வுழிக் குற்றியலுகரங்கெட்டு நின்றவொற்றின்மேல் உயிர்வங்தொன்றி முடியுமென்பதாகம் பெறப்பட்டதாகவின், ஈண்மெவாழே குற்றியலுகரங்கெட நின்ற தகரவொற்றின்மேல் ஏரவுயிர்வங்தொன்றி எழுத்தெனப்படுவென முடிந்தது.

அஃதேல், நாகரிதென்புழி முன்னர்க்குற்றுகரவோசையும் பிண்ணருயிரோசையும் பெற்று அவவிரண்டுங்கூடின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின், குற்றியலுகரத்திற்கிழுன்னும் புள்ளியீற்றுமூன்போல உயிர்முதன்மொழிவங்தால் அவ்வுயிரேற்றிமுடியுமென்னுமோவெனின்;—என்னும், என்னை? அங்ஙனங்கூறுவார்க்குக் கதவழகிது கணவழகிது என்புழியும் முன்னர் முற்றுகரவோசையும் பிண்ணருயிரோசையுங்கூடியல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின், அவற்றையுமுற்றுகரத்தின்மேலுயிரேற்றி முடிந்ததெனக் கூறல்வேண்டும். அவவாறன்றி முற்றுகரங்கெட நின்றவொற்றின்மேல் உயிரேற்றிமுடியுமென்பதே எல்லார்க்குமொப்பமுடிந்ததாகலானும், குற்றியலுகரத்திற்குருயிரென்னுங் குற்றீடுகொண்டமையின் ஒற்றின்மேலன்றி உயிரின்மேலுயிரேறுதல் பொருங்தாமையானும், நாகரிதென்புழி இதழ்சிநிது குவிலாகிய மூயற்சி ஆண்டுப் பெறப்படாமையிற் குற்றியலுகரவோசை ஆண்டுண் டென்றல் பொருங்தாமையானும், “ஆற்றன் மருங்கின்” என்றற் றூடக்கத்துச் சூத்திரங்களோடு மூரனுதலானும், யகரீம் வருவழி மிகரங்குறுகி யுகரத்தின்மேலேறி முடியுமென்னது “இகரங்குறுகு—முகரக்கிளவி துவரத்தோன்றுது” என்றாகலானுமென்பது. இங்ஙனங் கூறியவாசிரியர்கருத்து நோக்காது, யாம் பிடித்ததே சாதிப்பேமென்னுங்கருத்தாற் “புள்ளியொடு நிலையல்” என்பத

னேடு மாட்டெறிந்து “குற்றப் புணர்வையூத்தாபுரியும்” எனப் புணரியனமுதற்கட்கறிய குத்திரத்தினைப் “புள்ளி யீற்றும் னுயிர தனித் தியலாது” எனவலவியவினிறுதிகட்கறிய குத்திரத்தோடு மாட்டெறிந்து பொருள்கூறி, ஆரூயிரம் நூற்றெட்டாறு முதலிய விற்றிறகுஞ் குத்திரக்கிடக்கைகுழை சோககாது குற்றியலுகரச தைப் புள்ளியீற்றோடு தாங்கணமாட்டெறிந்ததற்கேம்பவே பொரு ஞரைத்தா மாட்டேற்றமுறைமையுணராத உரையாசிரியரையுள் ஸிட்டோரெனவுண்ணாக. இன்னும் “அவற்றுண் மெய்யீறல்லாம்” என்னுகுத்திரத்துள் அவீற்றின்மெய் உயிரமுதனமொழிவந தால் அஃதூதாவிடநகொடுத்து நிறகுமென்பதுஉங் கூறினாயிற தெனவுரைத்தா. இசுகுத்திரத்தாவிவலிதியுங் கூறினாயிறதேல, “புள்ளியீற்றமுன்” எனச்சுத்திரஞ்செய்தது கூறிபது கூறலென ஆங்குற்றங்குத்தற்கேவெனக் கூறி மறுகக.

### ‘எனபபடுப்’

இனி எனப்படுப் எனபது என்னென்னுமுதனிலைதே சேய பபடுபொருண்மையுணாததும் டடிவென்னும் விகுதியும் அகரசார ரியையும் வது புணாது, எனப்படு என சினநவழி, அதுவும் தனிலைத்தனமைப்பட்டு, மேலவரும் அகரவிகுதியும் பகரவிடை நிலையும் பெற்று, எனபபடுப் என முடிநத பலவறிசொல்.

அந்தேல, எனவென்னுஞ்செயவெனசசம் படுபவென்னுய வினைகொண்டு முடிந்ததென்றுபடிமுககென்னையெனி;—அ றியாது கடாயினும். செயவெனசசம் நிகழகாலசதினகண இது நிகழாநிரக இது நிகழ்ந்ததென்னும் பொருட்டாயும், இநநத்காலக் கீர காரணப்பொருட்டாயும், எதிர்காலத்திற் காரியப்பொருட்டா யும் வரும். அவங்னயிருவினைப்பொருட்டாது தோழி ஒறுவதாக்ய பொருவினைப்பொருளே தநதுநிற்பதொன்றுக்காலனும், இருவினை யென்பாககுப் படுகொந்தசெயபபடிப்பொருண்ணாதத்து வேரோ வினையுணாததல்வேண்டுப் அது பொருநதாயையானும், “இலவாழ வா னெண்பான்” எனபுழி எனபபவரென விரிததமையானும், யாங்குறியதே முடிபெனவுண்ணாக.

செய்வித்தானென்புழியும், செய்வியென்றியல்பாயெருசா கினைமையிற்கீச்யென்னுமுதனிலைபேல ஏவற்பொருண்மையுணா ததும் விகரவிகுதி வக்கு செய்வியென சினநவழி, அதுவும் னிலைத்தனமைப்பட்டு மேல்வருமைமொன மூலிடங்கட்குரிய விகு திகஞ்சம் முக்காலமுங்காட்டுமிடைநிலைகளும் பிறவிகுதிகளுபேற்று சீருகும்.\* எழுங்கிருங்கான எழுங்கிட்டான எனபுழி இரு இடு என

பன பகுதிப்பொருள்விகுதியாய் முதனிலையோடுயைதற்குரிய தச் சாரியை பெற்று எழுங்கிரு எழுங்கிடு என நின்றவழி, அவையும் முதனிலைத்தன்மைப்பட்டு, மேல்வரும் விகுதிமுதலியவேற்று நிற் கும். இஃதறியாதார் எழுங்கிருங்கான் எழுங்கிட்டான் என்புழி இருக்குத்து இட்டு என்பனவே இடைச்சொல்லாமென்பார். எழுங்கிருக்கின்றான் எழுங்கிடுகின்றான் என வேளைக்காலங்களோடு வருவழி இரு இடு எனவே வேண்டுதலின், ஈண்டுமவவாறே இறந்த காலவிடைநிலையேற்று நின்றனவெனக் கொள்க. செய்துவிட்டான செய்தொழிந்தான் என்புழி விடு ஒழிய என்பன ஒருதலையென்னும் பொருட்கண் வந்த விகுதி. செய்துகொண்டாரெனான்புழிக் கொள்ளொன்பது விளைப்பயன் விளைமுதலைச்சென்; கடதலாகிய தற்பொருட்டுப்பொருட்கண் வந்த விகுதி. இதனை வடநாலா ஆற்பனேபதமென்ப.

போக்கு, பாய்ச்சி, ஊடு, நடத்து, எழுப்பு, தீற்று என்புழிக் குசரமுதலியன விட்டிப்பொ நளின் வந்த விகுதி. உண்ணுகின்றான், உண்ணுகிடந்தான் உண்ண விருந்தான் என்புழி நில், கிட, இரு என்னுகிக்கூலவிடைநிலைகளும் ஆகாரச்சாரியையும் புணர்ந்து, உண்ணுகில், உண்ணுகிட, உண்ணுவிரு என நின்றவழி, அவையுமுதனிலைத்தன்மைப்பட்டு, நிகழ்காலத்துள்ளுமுக்காலமுன்மையின் அவற்றிற்கேற்ற காலவிடைநிலைகளும் பாலிடங்காட்டும்விகுதிகளு கேட்றறநிற்கும். இன்னுமிங்கணம் வேறுபடவருவனவெல்லாம் இவ்வாறேயேற்றபெற்றியறிந்து முடித்துக்கொள்க. இன்னுமிவற்றைக்கடாவிடைகளான் விரிப்பிற்பெருகுமென்றெழுழிக் கூறான விகுதிகளைல்லாம் முதனிலைத்தன்மைப்பட்டு மேல்வரும்விகுதி யேற்று நிற்குமென்பதே வடநாலார்க்குந்துணிபெனக். உய்த்துவிடும், காட்டிவிடும் என்றஞ்செருடக்கத்துச் சொறுகளைப் பரிமேலழகியார் முதலாயினேர் ஒருசொல்லென்றதுஷ்டம் கருத்தேபற்றியெனக் கொள்க.

**எனப்படுபது அகரம=‘எனப்படுவகரம்.’**

எழுத்தனப்படுபவகரமுதலென்புழி, வகரம் நிலைமொழிட்டு நிறும் வருமொழிமுதலிலுளின்றவுயிர்களை உடம்படுத்தந்து ஏத கருவியாகவின், அஃதுடம்படுமெய்யென்றூயிற்று. ‘உடம்படுத்து வெள்ளினும் உடன்படுத்தவெள்ளினுமொக்கும். அஃது “உடம்பாடி வாதவர்வாழ்க்கை” என்பதனுலூமரிக்.

“உடம்படு மெய்யி னருபுகொள்ள வரையார்” என வாசியா பொதுப்படவோதினுரேனும், உயிர்களையுடம்படுத்தந்துரியவை

இடப்பிறவியான் அவ்வயிரோடொத்தவிடையெழுத்தென்பதூடும், அவற்றுள்ளுமொழிமுதற்கண் வருதற்குரியன யகர வகரங்களே யாகவிள்ள அவவயேயீண்டைக்கு வரப்பெறுமென்பதூடும் தாமே விள்ளங்கும். அவற்றுள்ளும், பெரும்பாலும் இச ஏஜ் முன்னர் யகரீமும், என்றியிர்களின்முன்னர் வகரமும் வருமென்பது ஏற்பட்டுக் கோடலாற்பெற்படும், “உடம்படு மெய்யே யகார வகார—மூயிர் முதன் மொழி வருங்காலை யான்.” என்பவாகவின். அங்ஙனம் வரும் யகர வகரங்களேயுடம்படுமெய்யெனப் பெயர்பெறுமென்க. “விண்வத்துக் கொட்கும் வண்ணத் தமரர்” என்புழி வகரமுடம் படாதவற்கூறியுடம்படுத்தவ் ல்லாமையின், இன்னேரன்னவை உடம்படுமெய்யெனப் பெயர்பெறுமாறில்லையென்பது. இஃதிரு மொழியுடம்படுத்தற்கு வருங்கருவியாகவின், ஆசிரியரிச்சுத்திரத தைச் செய்கையோத்துட்கூருது கருவியோத்துட்கூறினார். “புள் ஸியிற்றமுன்” “மெய்யிர்க்கின்” என்பனவும் வரிவடிவின்கண றிந்துகோடற்குச் செய்த கருவியாகவிற் கருவியோத்தள் வைக் கப்பட்டன. நாகரிதென்புழி ஒவியெழுத்தின்கட்டபடுஞ்செய்கை இதனேநிடயையாமையானும், கருவியோத்துட் புணர்மொழிச்செய் கைக்கறுதல் பொருந்தாமையானும், மேற்கூறியவாற்றானும், “குற் றிய ஒகரமு மற்றென மொறிப்.” என்பதற்கியாருமரைத்ததே பொருளென்பது தெற்றெனவுன் க. இப்பெற்றியணராதவுரையாசிரியர் நச்சினார்க்கினியார் “புள் ஸியிற்றமுன்” “மெய்யிர்க்கின்” என்ப வற்றை ஒவியெழுத்தின்கட்டபடுஞ்செய்கையென மயங்கிக் “குற் றிய ஒகரமு மற்றென மொழிப்.” என்பதனை இதனேடு மாட்டெ றிந்ததூடுமன்றி, “உருவரு வாகி யகரமோ டியிர்த்தலு—யேளை யிரோ டிருவதிரிங் துயிர்த்தலும்” என்புழி உயிர்த்தலென்பதற்கு ஒவித்தலெனப் பொருள்கூறினார். உருவருவாகியிர்த்தலும் உருவதிரிங்துயிர்த்தலும் புள்ஸியுண்டாதலும் இலவாதலும் வரிவடிவிற் கேயீன்றி ஒவிவடிவிற்கின்மையின், அவவபோவியுரையென்க.

‘அகரமுதல்;’ ‘ஊகரவிறுவாய்.’

இனி அகரமுதல் னகரவிறுவாயென்பன பண்புத்தொகை சிலைக்களத்துப்பிறந்தவன்மொழித்தொகை.

பண்புத்தொகைப்பொருள்படத் தொக்கவழி அஃதன்மொழித் ,தொகையாகோணமையிற் பண்புத்தொகையிற்பிறந்தவன் மொழித்தொகையென்னுது பண்புத்தொகைக்கு சிலைக்களமாகிய சொல்லிற்பி றந்த தொகையென்பது விளக்கிய, தொல்லாசிரியரெல்லாம் பண்புத்தொகைசிலைக்களத்துப் பிறந்தவன்மொழித்தொகையென வழங்கியலானு. பிறவுமன்ன.

அகரம் ஊராம் என்பன பண்பல்லவாயினும், பண்புதொக்கதொகபோல விசேஷப்பதூங்கும் விசேஷத்திற்கப்படுவதுஒமானிய இயைபு. பற்றி, இன்னேரன்னவையும் பண்புத்தொகையெனப்பட்டன.

அந்தேல், தொக்கவிருமொழிப்பொருளுந்தாராது புறமொழிப் பொருளைத்தருவது அன்மொழித்தொகையாகவின்; அகரமுதல் ஊராவிறுவாயென்பழி அன்மொழித்தொகையான் அகரமும் ஊகரமுமொழித்து ஒழிக்கவிருபத்தெட்டுமே கொள்ளப்படும், அவ்வாறன்றி அவற்றையுமுடனெண்ணி முப்பாக்கதென்றனிரம்பாதாம் பிழவெனின்;—ஆகுபெயர் விட்டவாகுபெயரும் விடாதவாகுபெயருமென விருவகையாயவாறுபோல, அன்மொழித்தொகையும் விட்டவன்மொழித்தொகையும் விடாதவன்மொழித்தொகையுமென விருவகைப்படும். அவற்றுள் இது விடாதவன்மொழித்தொகையாகவினிரம்புமென்க. அகரவீறு புள்ளியீற்றமுன் என்றாற்போல்வன ஏமலை. பொற்றெழுதிபுகண்றாள் ஒண்ணுதலுண்டாள் என்பன விட்டவன்மொழித்தொகை. வட்நாலார் விடாதவன்மொழித்தொகையைத் தற்குணசம்விஞ்ஞானவெகுவிரிசீடெயன்றும், விட்டவன்மொழித்தொகையை அதற்குணசம்விஞ்ஞானவெகுவிரிசீடெயன்றுங்கூறுவர்.

அந்தேல், ஆகுபெயருமன்மொழித்தொகையுங் தம்பொருளுணர்த்தாது பிற்தபொருளுணர்த்துதலானுக்குமாகவின், அவைதம் மூன் வேற்றுமை யாதோவெனின்;—ஆகுபெயர் ஒன்றன்பெயரானதனேழையெப்பற்றிய பிற்தொன்றனையுணர்த்தி யொருபொழிக்கண்ணதாம்; அன்மொழித்தொகை இயைபுவேண்டா திருமொழியுக்கதொக்க தொகையாற்றலாற் பிற்தபொருளுணர்த்தி யிருமொழிக்கண்ணதாம். இவை தம்முன் வேற்றுமையென்க.

இருபெயராட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்ததன்றே வெனின்;—அன்று. என்னை? வகரக்கிளவி, அதுவாகுகிளவி, மக்கட்சட்டு என்னுமிருபெயராட்டாகுபெயருள், வகரமும் அதுவாதலும் மக்களுமானியவடைமொழிகள் கிளவி சட்டெண்ணுமியற்பெயர்ப்பொருளை விசேஷத்து நில்லாது, எழுத்துஞ்சொற்பொருளும் பொருளுமானியவாகுபெயர்ப்பொருளை விசேஷத்து சிற்ப, கிளவி சட்டெண்பனவேயாகுபெயராய் அப்பொருளையுணர்த்த, இருபெயருமொட்டிச்தற்குமாகவின். இனிப் பொற்றெழுதியென்றுமன்மொழித்தொகையிற் பொன்னென்பது அவ்வாறன்மொழித்தொகைப்பொருளை விசேஷத்து நில்லாது, தொடியினையே விசேஷத்து சிற்ப, அவ்விரண்டன்மெழுவையாற்றலான் அன்மொழித்தொகைப்

பொருளோயனர்த்துமாறுமறிக. இக்கருத்தேபற்றி மக்கட்சட்டு முதலியவற்றைப் பின்மொழியாகுபெயரென்பாருமார். இனி மக்கட்சட்டெண்புழி மக்களென்பதாகுபெயரான் மக்கட்கருத்தையுணர்ததிற்கென்பார்க்கு, அங்குமுணர்த்திற்றேல், “பாணன் பறையன் நிதியன் கடும்பனைன்—நங்கான் கல்லது குடியு மில்லை.” என்புழிப் பாணன்முதலியனபோல மக்களென்பது ஆண்டப்பிரினைச் சொல்லாதல்கவன்டும், வேண்டுமே, அஃதலபிறவே எனவாறி இனச்சட்டுப்பெயராற்கருது, “அவரலபிற” என்றல் தினைவழு மூன்தியுமாகவின், அஃதாசிரியர்கருத்தன்றென்றூழிக. மக்கட்டப்பாருளைனவேயமையுமாயினும், அப்பொருட்குயர்த்தினையெனக்குறியிட்டதற்குக் காரணங்தோன்ற, மனத்தோ டாற்றி வினரே மக்களை மரபியலுட்கூறுமுயர்ச்சிப்பற்றி மக்களாகிய நன்குமதிக்கப்படும் பொருளென்பார் மக்கட்சட்டென்றார். மக்களென்பது பொதுமையினீக்கப் பொருளை விசேஷமுத்து கீற்பச் சுட்டென்பது விடாதவாகுபெயராய் அப்பொருளினுயர்ச்சியுணர்சிற்ப, இருபெயருமொன்று “யோன்று விசேஷமுத்து இன்னதிதுவென வருமாறு காண்க.

இனிச் சேனுவரையர் ஆகுபெயரு மன்மொழித்தொகையுமொன்றேயனவும், இயற்பெயர் ஆகுபெயரெனப் பெயரின்டாயடங்கும்வழிப் பொற்றெழுதியென்பதொருபெயர்ப்பட்டது அது வேயன்மொழித்தொகையாதலுமுடைஞ்சூயான் எச்சவியலுள்ளங்கூறப்பட்டதெனவங்கநினுர். அது வடதால்விதியோடு முரசுதலானும், வடதாலோடு மாறுகொள்ளாமற்கநலே ஆசிரியர் மேற்கோளை “அதனினியறல்” என்னுஞ்குத்திரத்துத் தாமுங்கறினராகலானும், அவர்க்கது கருத்தன்றென்க.

இன்னுமவர் சாத்தனதனை சாத்தனதனேடு என்புழிச் சாத்தன தெண்பது துவ்விகுதியும் அரச்சாரியையும் பெற்று உருபேற்று நின்ற பெயராகவின் ஆண்டு அதுவெனவொன்றாக வைத்து ஆற்று ருபென்றல் பொருங்தாதெண்பதும் கோக்காது, உருபேற்றல் பேயர்க்கேயுரிய விலக்கணமென்பதும் கோக்காது, எச்சவியலுட்கூறுங்தொகைச்சொற்களுடுபதொகுதல் ஈண்டுக்கூறுதற்க் கோரியைப்பொறுத்தும் கோக்காது, இனமல்லவற்றையுடனெண்ணுதல் மறப்பாற்றுதலும் கோக்காது, “பிறிதுபிறிதேற்றலும்” என்பதற்கு ஆறு அகுபு பிறிதோகுருபை யேற்றலும் ஆற்றுபுக்கொக்குகிற்றலும் வழுவரகாலை உரையாசிரியருடைத்தவாழேயுரைத்தார். இதுவும் வர்க்குத்தன்று. இச்சுத்திரப்பொருள் முன்னர்க்குறுதலும், ஆண்டுக்கால்காலும் இங்குமொரோவோசிடங்களிலிவவாறே மயங்கிக் கூறு

வர். அங்குள்ளமொரோவழி மயங்குதல்பற்றி அவரையிகழற்க, செகினாக்கினியார்முதலியோர்போல யாம் பிடித்ததே சாதிப்பேமன் தூஞ் செருக்கால் யாண்டு மயங்காபையின். முக்குணங்களுமாறி மாறி வருதலின், அதுபற்றி யெளுத்துளை நுண்ணறிவாளரு பொரோவழி மயங்குதலியல்பென்க. இக்கருத்தேபற்றியன்றே “அரிய கற் றூச்றூர் கண்ணுங் தெரியுங்கா—வின்மை யரிதே வெளிறு.” “குணாடிக் குற்றமு நாடி யவற்றுண்—யிலைகாடி மிக்க கொள்ள்.” என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவாயாயனாருமென்பது. இங்கு னமாகவின், வடமொழியினும் ஆசிரியர்பாணினியார் தொல்லாசிரி யருத்திரங்களுட்சிலவற்றைத் தம்முடைய சூத்திரங்களாலெடுத் தோதி மறுத்து வேறுவிதிக்கறுவர். அவர்குத்திரங்களுட்சிலவற்றை ஆசிரியர் வரருசியாரெடுத்தோதி மறுத்து வேறுவிதிக்கறுவர். அவர் விருவரையுமொரோரிடங்களினுசிரியர் பதஞ்சலியாரெடுத்தோதி மறுத்து வேறுவிதிக்கறுவர். அதுபற்றியவரிகழப்படாமென்க. அஃதேல், ஆசிரியரகத்தியனுர் தொல்காப்பியனுர் பதஞ்சலியார்முதலா யினாருமொரோவழியவலாறு மயங்கிக்கறபவாலோவனின்;— அவர் தவத்தான்மனங்குமாய்முக்குணங்களையுங்கடந்து இறைவனருள்பெற்றுடையாகவின், அன்னரல்லரெனவுணர்க. ஆகுபெய ரும் வேறே அன்மொழித்தொகையும் வேறேயென்பதாசிரியர்கருத் தெணக் கொள்க.

### ‘ஏகரவிறுவாய்’

ஏகரவிறுவாயென்புழி இறுவாயென்பது வினைத்தொகைகளிலை க்களத்துப்பிறந்த வன்மொழித்தொகையாய், இறுவாய்க்களைன்ற வெழுத்தை யுணர்த்திற்ற. அதனை ஏகரம் விசேஷித்து இன்னதிது வென்பதுபடவருதலின், ஏகரவிறுவாயென்பது பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறக்கவன்மொழித்தொகையாதலறிக.

அற்றேல், வினைத்தொகையாவது “செய்யுஞ் செய்த வென் ஜுங்கிளவியின்—மெய்யொருங் கியஜூங் தொழில்லூகு மொழி” யாகவின், அது பெயர்க்கொற்கொண்டு முடியாது வாயென்னுமிடைச் சொற்கொண்டு முடிதலமையாதாம் பிறவெனின்;—இடைச் சொல் வெல்லா மொருவாற்றூற் பெயரெனப்படுமாகவினமையுமென்க. “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை” “நீனைத்தெருற்றங் காண் டொறும் பேசுங்கோறு மெப்போதும்” என்றாற்போல்வனவுமியவாறே கொள்க.

**அகரம்+முதல்=‘அகரமுதல்.’**

**ஏகரம்+இறுவாய்=‘ஏகரவிறுவாய்.’**

அகரமுதல் னகரவிறவாய் என்பது, இருபெயரோட்டுப் பண்புத்தொகையெல்லாம் வேற்றுமைவழியோடொக்குமாகவின், “துவரக்கெட்டு” என்பதனுன் மகரங்கெட்டு, “நின்ற சொன்னு னியல்பா கும்மே” என்பதனுனியல்பா<sup>ஃ</sup> முடிந்தன.

**முதல்+னகரம்=‘முதனகரம்.’**

அகரம் னகரமெனக் கரச்சாரியை பெற்றவழிச்சொற்றன்மையெய்திநிற்றவின், ஆண்டுங்கள் முதலென்பதன் லகரம் “நெடியதன் முன்னர்” என்னுன்குத்திரவிதி “குறுமையுதெடுமையும்” என்பதனுற் பெற்றுக் கெட்டது.

அற்றேல், மொழிக்குமுதலாபே முத்துக்கள் வக்கு புணர்வழிப் படிஞ்செய்கையன்றே ஈண்டுப் பெறப்படுவது, னகரமொழிக்கு முதலாவதன்மையின், அது வக்கு புணர்வழிச் செய்கைப்படுமாறன் இன்னெயனின்;—அற்றனறு: மொழிக்கு முதலாகாதனவுஞ்சொற்றன்மையெய்திப் புணர்க்குவழி மொழிக்குமுதலாமெழுத்துப் புணாவழிப்படுஞ்செய்கை செய்ப்படுமென்று கோடற்கண்றே, ஆசிரியர் “முதலா வேன தம்பெயர் முதலும்.” எனக் கருவிசெய்தாரெனக் கு:—தேல், “வல்லெழுத் தியையின் டகார மாகும்” என்புழியும் “மன்னுஞ்சின்னும்” என்னுஞ்குத்திரவிதியால் னகாரம் றகாரமாகல்வேண்டுமெனின்;—றகாரமுன்னர் டகரமயங்காமையின், வேண்டாவாயிற்றெனக். அற்றேல், னகரமுன்னர் டகரமயங்கியவாறன் இன்னெயனின்;—அது “தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து—மெய்க்கிலை மயக்க மான மில்லை.” எனக் கருவிசெய்தலமயான், மயங்கிப் புணர்க்கதெனக். இச்குத்திரத்திற்கிதுவே பொருளாதல் உரையாசிரியருரையானுணர்க. அற்றேல், றகாரமுவலாறு மயங்குகவெனின்;—அற்றனறு: செய்கையெய்தாதியல்பாய் வருவனவற்றிற்கே “தம்மியல்கிளப்பின்” எனக் கருவிசெய்தாரென்பது. அங்கானமல்லாக்கால், இவை மயங்கும் இவை மயங்காவென முற்குத்திரங்களால் வரையறுத்துக் கருவிசெய்தது பயனின்றும் முடியுமெனக்.

**‘முப்பஃது.’**

இனி முப்பஃதென்பதனை “ஒன்றுமுத லொங்பா னிறதி முன்னர்” “முன்று மாறும்” “முன்ற ஞெந்றே” என்னுஞ்குத்திரங்களாற் செய்கைசெய்து முடித்துக் கொள்க. முப்பஃது முன்றுதுற்குத் தட்டென விரியும். இங்கானமுருபொடு விளைச்சொல்லுமொருங்கு விரிதல் “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்.” என்பதனுற்கொள்க.

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்.” எ-து. வேற்றுமைத் தொகைவிரியுங்காற் ரூகாநிலைவேற்றுமையியல்மினவாய் விரியுமென்றவாறு. எனவே, அங்ஙனம் விரியுமியல்புடையது வேற்றுமைத் தொகையென்றதாயிற்று. வேற்றுமைத் தொகையேயே னப் பிரித்தமையால், முன் வந்த வேற்றுமை தொகாநிலைவேற்றுமையென்பதுஉம், தொகாநிலைவேற்றுமையியல்வெனவே விரியுங்காலென்பது<sup>இல்</sup> தாமே போதரும். “உவமத் தொகையே யுவம வியல்.” என்பதற்கு மின்வாறுரைத்துக்கொள்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்.” என்றபோதுக்கத்துச் சூத்திரங்களாற் ரூகைச்சொற்கள் விரியுமாறு கூறமுக்கத்தான் அஷ்டிநித்தில் க்கணங்கூறியவாறு.

இனி “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்.” என்பது ஆற்றலுள்ளன தொகும் அல்லன தொகா எனபது விளக்குத் தொகையே பொருட்டெழுங்கதென்பாருமூளர். அஃஷேயிலக்கணமன்யையா னும், அப்பொருளுமிதலுள்ளடங்குகலாஜும், அது போலியுறையென்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்.” என்றபோதுக்கத்துச்சூத்திரங்களால் வேற்றுமைத் தொகை முதலியவற்றிற்குச் சிறப்பிலக்கணங்கூறி “எல்லாத் தொகையு பொருசொன்னடைய.” என்பதனுற்பொதுவிலக்கணங்கூறியவாறுமாற்க.

அற்றேல், தொகாநிலைவேற்றுமையியல்பாவதென்னையெனி ன்;—கழுமைப் பொருட்கண் வரும் ஆருவதொழுத்தொழுங்கத்தவருபுகளெல்லாங் காரகப்பொருளவாகவின் வினைகொண்டன்றி முடியா யையென்க. கண்ணுற்கொத்தை, காலான்முடம். எ-ம். கரும்பிற்கு வேலி, கடிகுத்திரத்திற்குப் பொன். எ-ம். வேங்கடத்தின்றெற்கு, குமரியின்வடக்கு. எ-ம். குன்றத்துக்கட்குலுடி, குன்றத்துக்கட்கு கை. எ-ம். இவை பெயர்கொண்டு முடிந்தனவாலோவெனின்;— அற்றன்று: கூறும்வழி யல்வாறு வரினும், பொருள்படும்வழிக் கண்ணுலறியப்படுவ் கொத்தைமையென், காலாலறியப்படு முடத்தன்மை யது. எ-ம். கரும்பிற்குக் கோலிய வேலி, கடிகுத்திரத்திற்கு வைத் தபொன். எ-ம். வேங்கடத்தின்றெற்குள்ளது, குமரியின்வடக்குள்ளது. எ-ம். குன்றத்துக்கண்ணுள்ளகுலுடி, குன்றத்தின்கண்ணிருக்க கூகை. எ-ம். வினைகொண்டன்றி முடியாலையுணர்க. ஜுபரூபு கூற ம்வழியும் வினையோட்கூறி வாராதெனக் கொள்க. “என்வழி ஒரு னும் வினையே வினைக்குறிப்பு—பங்கிரு முதலிற் ஜேன்று மதவே:” என்றாலுமிக்கருத்தேபற்றியென்க. சிலத்தைக்கடத்தவுக்குமையை யுடையம் என்பவற்றுன் கடத்தல் உடையம் என்பனவும் வினைவு னைக்குறிப்புமதனிலையடியாகத் தோன்றிய பெயராகவின், அவை

யும் வினை விளைக்குறிப்போடு முடிந்தனவேயாமென்பது. இக்கருத்தேபற்றியன்றே, அவவிரண்டினைன்றெழுதியாது “அவ்விருமுதவின்” என்றார்கள். எனவே, செய்ப்புடெபாருள் பொருளென்பதூடங்குறிப்பாற்பெறப்படும். இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறேயூறப்ப. அவர்க்குஞ்செய்ப்புடெபாருள் பொருளென்றல்குறிப்பான்றியுணரப்படாமையும், அப்பொருள் சிறவாயையூடோர்க்குணர்க.

அந்தே, “ஈக; வேற்றுமைத்தொகை விரியுமாறு “வேற்றுமைப் பொருளை விரிக்குஞ்காலை” என்னுஞ்குத்திரத்தாற் பெறப்பட்டதாலோவனின்;—வேற்றுமைத்தொகையை விரிக்குஞ்காலையென்னுமையானும், எச்சவியலுட்கூறும் வேற்றுமைத்தொகை விரியுமாறு வேற்றுமையியலுட்கூறுதற்கோரிலையின்மையானும், வேற்றுமையியலுள் உருபும் பொருளும் உருபுநித்குமிடமாததி ரையே குறியொழிந்தாரன்றி வேறென்றுங்கூறுமையானும், வேற்றுமைத்தொகை விரியுமாறு “வேற்றுமையியல்” என்பதனுற்பெறப்படுதலின் வேறு குறவேண்டாமையானும், வேண்டுமெனிற் பான்மொழியென்னுமுவமத்தொகையும் பாவினினிமைபோலுமினிமையையுடைய மொழியென விரிதவின் உவமத்தொகைக்கட்சார்பெய்து விரித்தற்கு வேறு குத்திரங்கூறுமை குன்றக்கறலாய் முடிய மாகலானும், அச்குத்திரத்திற்குது பொருளைன்றெல்லெழுழிக.

அந்தேல், அச்குத்திரத்திற்குப் பொருள் யாதோவெனிற்கூறுதும்:—“வேற்றுமைப் பொருளை விரிக்குஞ்காலை—யீற்றுநின் நியான் தொகைவயிற் பிரிக்குது—பல்லா ஒருகப் பொருள்புணர்க் திசைக்கு—மெல்லாச் சொல்லு முரிய வென்ப.” எ-து. ஓத்தினிறதிக்கட்புறனடை. இதன்பொருள். “காப்பி நெப்பி னூர்தியினிழூயின்” என்றற்றெழுடக்கத்தனவாக எண்டுக்கூறிய பொருளேயன்றி இன்னும் வேற்றுமைப்பொருளை விரித்துக் குறுங்காலத்துக் காப்பி நெப்பினென்றற்றெழுடக்கத்துத் தொகைக்கொற்களின் வேறுபட்டுப் பொருளோடு புணர்க்கிசைக்கு மெல்லாச்சொற்களும் ஈண்டுக் கோடற்குரியவென்பறைந்தவாறு. முடிக்குஞ்சொல்லைப் பொருளென்றார், தொடர்மொழிப்பொருள் அதன்கண்ணதாகவின். காப்பிநெப்பின் முதலிய சொற்கள் புரத்தல் ஓம்புதல் சேர்தல் நிகர்தல் என்றற்றெழுடக்கத்துப் பொருள்புணர்க்கிசைக்குஞ்சொற்களையெல்லாய் கருத்துவகையானுள்ளடக்கித் தொகுத்த மொழியாய் நிற்றவின். அவற்றைத் தொகையென்றும், அதனினியறல் அதற்குகிணவி என்றற்றெழுடக்கத்துத் தொடர்மொழிகளினிறதிக்கொற்களே ஈண்டுக் கொள்ளப்படுமென்பது விளக்கிய ஏற்றுநின்றியதுந்தொகை

யென்றும், ஊரைப்பேணும் ஊரைத்தாங்கும் என்றாலும் வீர வாற்றுன் வர்வனவுங் காத்தற்பொருளே பயங்கு நிற்றலின் அவை யுந்தழுவதற்குப் பல்லாருகவென்றுங்கூறினார். காப்பினெடுப்பினென்றாலேனும், அதனைக் காத்தல் அதனையொத்தலெனச் சூத்திரஞ் செய்தலே ஆசிரியர்களுத்தெனக் கொள்க. பிறவுமன்ன. அந்தேல் ஃபுத்தியாற்கொள்ளப்படுமாலோவெனின், இன்னேரன்னைவ எடுத்தோத்தில்வழியே யுத்தியாற்கொள்வதென மறுக்க. அங்குனமல் லாக்காற் புறனடையென்பதே வேண்டாதாய் முடியுமென்றாலுமிக.

இனிச் சேனுவரையர் வேற்றுமைத்தொகை விரியுமாறு கூறுதற்கெழுங்கதிச்குத்திரமென்றும், அது விரியுங்கால் அன்மொழித்தொகைபோல விரியுமென்றும், அன்மொழித்தொகைக்கட்சோறபெய்து விரித்தலும் அதுவாதமுகத்தாலீண் டேபெற்றுமென்றமுரைத்தார். ஏச்சவியலுட்கூறப்படுக்கொகைக்டோல் விரியுமாறு ஈன் டுக்கருதற்கோரியைபில்லையென்பது மேற்காட்டினாலுமாகலானும், அன்மொழித்தொகை விரியுமாறு சீண்டே பெற்றுமெனின் இன்னேரன்னைவ அதுவாதமுகத்தாற் பெறுதற்குரியனவாகாது தன் ஐனப்பற்றுதலென்னுங் குற்றமாய்முடியுமாகலானும், அவை பொருந்தாவென மறுக்க. இதனுடே உரையாசிரியர் சீக்கினார்க்கிணியாருரைகளுமறுக்கப்பட்டன. வடநூலார் தன்ஐனப்பற்றுதலென்னுங் குற்றத்தை ஆண்மாச்சிரயமென்றும், ஒன்றளையொன்றுபற்றுதலென்னுங் குற்றத்தை இதரேதராச்சிரயமென்றுங்கூறுப.

அந்தேல், ஏச்சவியலுட்கூறப்படும் வேற்றுமைத்தொகைக்க அனுருபதொகுமாறு “உருபுதொக வருதலும்” எ-ம். “ஜூயுங் கண்ணுமல்லாப் பொருள்வயின்—மெய்யுருபு தொகாவு விறுதி யான.” எ-ம். வேற்றுமையங்கியலுள் இயைபின் நியோதியதென்னையெனின்;—அச்சுத்திரங்கட்கதுபொருளன்றாமாறு சூத்திரக்கிடக்கை முறையே காட்டுதும்:—“அச்சக்களவிக்கு” என்னுஞ்சுத்திரங்கள் றும் வேற்றுமையக்கமாமாறுக்கி, “அன்னபிறவும்” என்பதனும் புறனடையுங்கூறிமுடித்து, பின்னர் உருபுதொடர்ந்தடுக்குதலுமொருமக்கமாகலின், அதன்கட்படுமிக்கணம் “உருபுதொடர்ந்தடுக்கிய” என்பதனுற்கூறினார். பின்னர் “இறதியுமிடையும்” என்னுஞ்சுத்திரத்தால் அங்குனமுருபுதொடர்ந்தடுக்கும்வழி “அரிச்சும் பிரமந்து மல்லாத தேவர்க்கும்” என்றாலும் இறதியுமிடையுமிருபுவிஸ்தே நிற்றலை நீக்கார் வடநூலாரெனப் பிறர்மதங்கறி, “பிறிதுபிறிது” என்னுஞ்சுத்திரத்தாற்றமிழ்நடையின் அங்வாறு நியமயின்றி “அரிச்சும் பிரமந்து மல்லாத தேவர்க்கும்—தெரிக்கும் படித்தன்றி சின்றனிவம்.” “கிழவன் நன்னெடுங் கிழுத்தி தன்

ஒன்டு—நற்றுய் கூறன் முற்றத் தோன்றுது.” எனவிலுதியுமிடையு முருபேற்றலும் “அருமங்த தேவ ரயன்றிருமாற் கரியசிவம்.” “ஒண் பெடாடி மாதர் கிழவன் கிழத்தியொடு—கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.” என இடையிற்றெருகவிறுதியினுருபுவருதலும் நெறிப்பட வழங்கிய வழக்கைச் சார்ந்து வருதலான் வழுவாகாவென்றேதி, உருபுதொகுமாற்காரப்பட்டமையாற் ரேகாங்கிலைச்சொற்களினுருபுதொகுங்காற்பட்டமை “ஜெயங்கண்ணும்” என்னுஞ்சுத்திரத்தாலோதினார். இனியிவ்வாறன்றி “இறுதியுமிடையும்” என்னுஞ்சுத்திரத்திற்குக் கடங்தானிலத்தை சிலத்தைக்கடந்தான் என வேற்றுமைத்தொடரிறுதிக்கண்ணுய அதனிடைநிலத்தும் உருபுவிலவதனில் வரையாரென்றுறைப்பின்; “கூறிய முறையி னுருபுங்கிலை திரியா— தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப.” என்பதனால் வேற்றுமைத்தொடரின் யாண்டுப் பாங்கின்றதாண்டுப் பெயரிறுதியினுருபுங்கு யெல்லாத்து தானே பெறப்படுதலின், இச்சுத்திரம் வெற்றெனத்தொடுத்தலாம் முடியுமென்க. “கூறிய முறையி னுருபுங்கிலை திரியாது” என்றதனாற் பெறப்படுவதனையே “வேற்றுமை வழிய பெயர்புணர்நிலையே.” என்பதனாலும்கூறினர்க்கு இதுவங்கறவுமையும் பிறவெனின்;—பிருண்டுக் கூறுமாறுபோல வேற்றுமையுருபென்னுமையானும், ஆற்றுருபிறுதியிற்றெருகின் “ஜெயங்கண்ணும்” என்னுஞ்சுத்திரவிதியோடு முருநுதலானும், கூறியது கூறலாகலானும், “வேற்றுமை வழிய பெயர்புணர்நிலையே.” என்பதற் கதபொருளான்மையின், அமையாதென்க. மற்றென்னையோ அதற்குப் பொருளெனின்;—நால்வகைச்சொற்களும் இருவழியும் புணருமென யேலவய்தனை யொருமருங்கு மறுத்துப் பெயர்ச்சொற்புணருங்கிலையே வேற்றுமைவழியவாம் என்பது பொருளானக் கொள்க. ஏகாரம் பிரிகிலையென்க. எனலே, எனை வினைச்சொன்றுதலிய மூன்றும் அல்லவழியவாவனவன்றி வேற்றுமைவழிய வாகாவெனவும், பெயர்ச்சொற்களிருவழியவுமாமெனவங்கறியவாரூயிற்ற. இங்ஙனாஞ்செம்பொருள் கொள்ளமாட்டாதார் பெயர்வழியவெனமாறி அவற்றுடனென வருவித்துப் புணர்கிலையென்பதனையும் வெற்றெனத்தொடுத்தலாக்கிக் கூறியது கூறலென்னுங்குற்றம்படவிடர்ப்பட்டுப் பொருளுருசீத்தார். இவ்வாறே யாண்டு முறைசெய்தலவரியல்பென்க. “குத்திரங்தானே—யாழி சிழலினரியத் தோன்றி—நாடுத வின்றிப் பொருளன்னி விளங்க—யாப்பிலுட் டோன்ற யாத்தமைப்பதுவே.” என்றவாசிரியர்தாமே அங்ஙனம் பொருள்விளங்காது நாடியும்து னரவைத்துச் சூத்திரங்குசெய்யாரெனவுணர்க. எனைச்சுத்திரங்களுமிவ்வீறே செம்பொருள்படுமாறு நுண்ணுணர்வாற்கண்டுகொள்க.

“பிறிதுபிறிதேற்றலும்” என்பதற்குரையாசிரியரையுள்ளிட்டோரு  
ரைத்தலை போலியுரையென்பது மேற்கூறினும்.

அற்றேலங்தாக; “ஜியங்கண்ணும்” என்னுஞ் குத்திச்சொல் தொ  
காங்கிலைச்சொற்களிலுள்ளுப்புதொகுங்காற் படிமுறைமையுணர்த்துதற்  
கெழுந்ததென்றதென்னினை? உருபுதொக்கனவெல்லாங் தொகைச்  
சொல் வெனப்படுமாலோவெனின்;—அற்றன்று. நிலங்கடந்தான்,  
நாய்கோட்டப்பட்டான், அறங்கறக்கும், வரைபாய்ந்தான், குன்றத்  
திருந்தான் என்பவற்றுள்ளு. புதொக்கனவாயினும், வினையொடு,  
முடிதலின், “எல்லாத் தொகையு மொருசொன் னடைய.” என்  
னுங்தொகையிலக்கணம் பெறுது பக்கிசைத்தலான், ‘இவை ஏதா  
காங்கிலையோமென்க. செய்தான்பொருள், இருந்தான்மாடத்து என்  
பவற்றைத் தொகாங்கிலைச்சொல்லெனக் கொண்டமையாற் சேனு  
வரையர்க்குமிதுவே கருத்துப்போலுமென்க. நிலங்கடந்தான், நாய்  
கோட்டப்பட்டான் என்பன ஒரு சொன்னீர்மையவென்பார்க்கு நிலத்  
தைக்கடந்தான், நாயாற்கோட்டப்பட்டான் என்பவற்றேருடிவற்றிடை  
வேற்றுமையின்மையின், அவையுங்தொகைச்சொல்லாவான் செல்  
ஆயாற்றிக்.

அற்றேல், “பெயரி னுகிய் தொகையும்” என்றவுப்பையாற்  
பெயரொடு வினைதொக்க தொகையுளவென்பது பெறப்படுமா  
லோவெனின்;—“அவ்வழுரிய” என்பதற்கேலாபையானும், டெ  
துலோடு மாறுகோடலானும், அவ்வும்மைக்கது பொருளன்று.  
யற்றென்னைபொருளெனின்; விகுதியினுகிய பெயருமூள அவை  
யுழுரியவென்பது பொருளேனாக் கொள்க. வடமொழியிட் உப  
சர்க்கத்தோடு வினைதொக்க தொகையுளவென யோகவிபாகத்  
தாற்கொண்டது, வேதத்துளிசைபற்றியொரோவழியவலாறு கொ  
ள்ளவேண்டுதலாண்க. அற்றேல், வேற்றுமைத்தொகைக்கனு  
ருபுதொகுமென்பதியாண்டுப் பெறுதுமென்பாரை உவமத்தொகை  
க்கனுவயபவருபுதொகுதல் பாண்டுப் பெற்றிரணக் கடாவிமறுக்க.  
தொகையென்றே, உருபுதொகுதலுந்தானே போதரும்.

‘என்ப.’

இனி என்பவென்பது பகரவீற்றுப்பலரறிசொல். ।

அற்றேல், என்பவென்னும் அகரவீற்றுப்பலவநிசொல்லோடு  
இதனிடைவேற்றுமை யாதோவெனின்;—அகரவீறு என்பன என்  
பவென்றுத்போல அன்பெற்றும் பெறுதும், இடைநிலைவகையாற்  
காலங்காட்டி, முக்காலத்தினும் வரும். பகரவீறு அவ்வாற்றின்

நற்றுவகையானெதிர்காலங்காட்டி, முதனிலையுமிறமாகவே பகுக் கப்பட்டு வரும். இவை தமிழுள் வேற்றுமையென்க.

அற்றேலால்தாக; எழுத்தெனப்படுமென்றல் முக்காலத்தினு மொத்தியல்வதாகவின், “முங்கிலைக் காலமுங் தோன்று மியற்கை” என்னாஞ்சுத்திரவுடிப்பற்றி நிகழ்காலப்பொதுச்சொல்லாற்கூறல்வே ஸ்டும்; அன்றித் தொல்லாசிரியர் குறியீட்டென்னுங்கருத்துவகையாற் கூறினும், இறங்காலத்தாற் கூறவனமெயும்; அவவாறன்றி என்பதெனவெதிர்காலத்தாற்களாந்தவாறென்னென்றென்று வினாயினாலும், “முங்கிலைக் காலமுங் தோன்று மியற்கை” என்னுஞ்சுத்திரம் வட்டமொழிமதம்பற்றிக் கூறினார், தங்கணிபுரைத்தலன்று, இறப்பினுங்கிழ்வினுமுண்மை நிகழ்ச்சியாக நியக் கிடத்தவின் எதிர்காலத்தினுமுளதாதலுணர்தன்றி முக்காலத்தினு நிலைபேறுடைமையுணர்ச்சி கூடாயையின். அதுபற்றி எதிர்காலச்சொல்லாற்கிளத்தல் தமிழ்நடையென்பதாசிரியர்தலணிபென்றாகு, எழுத்தெனப்படுப வகரமுதனகரவிறுவாய் முப்பாக்கென்ப என்றாற்போலயாண்டுமுடம்பொடிபுணர்த்து விதித்ததே சான்றுதலறிக. “முங்கிலைக்காலமும்” என்பதுபற்றி ஆசிரியர் நிகழ்காலச்சொல்லானே ரிடத்துங்கிளவாணமையுமறிக. அற்றேல், வடமொழிவழக்கொடி மாறுகொள்ளுமாலோவெனின்;—அறியாது கடாயினும். ஒருமொழியுள்ளுங் தேயவேற்றுமைபற்றி வேறுவேறு வழங்குதலியல்பாதலின், இன்னேரன்னவை மாறுகோள்ளவென்க.

‘நூலோர்?’

நாலோரென்பது சொல்லெச்சம்.

அற்றேல், பொருளுணர்ந்தன்றிச் சொல்வருவித்தல் கூடாது, பொருளுணர்ந்த பின்னர்ச் சொல்வருவித்தலாற் பெறப்படுவதோர் பயனில்லை, ஆகவாற் சொல்லெச்சம் வருவித்தல்வேண்டாம் பிறவெனின்;—சொற்றெலுட்ருணர்ச்சி சொல்லானன்றிப் பெறப்படாமையின், ஒருதலையான் வேண்டுமெனக்.

என்பதுசார்ந்து=‘என்பசார்ந்து’

என்பசார்ந்தென்னுகிலையாத்தொடர் “உயிரீ ஒகிய வயாதி வீணப்பெயரும்” என்ற குத்திரத்திலோசானே இயல்பாய்முடித்தது.

“குற்றிய விகர சிற்றல் வேண்டும்” என்றந்தெலுட்கத்துச் சூத்திரங்களாற் பெறப்படுவின், ஈண்டுச் சார்ச்சிக்குச் செய்ப்படுபொருள் கூறுராயினுங்.

‘சார்ந்து வரல்.’

சார்ந்துவரவென்புழி சாட்க்கென்னும் வினையெச்சம் வரவென்னுங்கொழிற்பெயரின் வாவென்னுமுதனிலையோடு முடிந்தது.

“வினையெஞ்சிளைவிக்கு வினையுங்குறிப்பும்” என்புழி ஆண்டு. வினையென்றது முதனிலையுரிச்சொல்லேயாகவின், விகுதியெவ்வாற் றுன் வரினும் அதுபற்றி யாராய்ச்சி வேண்டாவெனக் கொள்க. “எதிர்மறுத்து மொழியினும் பொருளிலை திரியா” என்றதுஉமிக் கருத்தேபற்றி யென்பது. இன்னும் வினையெச்சமுடிபுவேறுபாடுக ஜௌலாம் பாயிரவிருத்தியுரைத்தாம், கண்டப்பிடித்துக்கொள்க. வரல்+மரபு=‘வரன்மரபு.’ ”

வரன்மரவென்புழி ‘மெல்லெழுத்தினையின்’ என்பதனால் வகாரம் னகாரமாயிற்று.

‘மரபின்மூன்று.’

மரபின்மூன்றென்பது “மெய்பெற” என்றதனுடே சாரியை யுள்வழித் தன்னுருபு சிலையாது வந்தது.

மரபினவென்பது பாடமாயின், மரபினையுடையனவாகிய மூன்றெனவுரைக்க. மரபினவென்பது மரபென்னும் பண்படியாகத் தோன்றிய பெயர்.

அற்றேல், வினைக்குறிப்போடிதனிடை வேற்றுமை யாதோ வெளின்;—வினைக்குறிப்புச்சொல்லெல்லாம் தெரிந்தேவினைபோல முதனிலையிற்பொருள் சிறந்து சிற்கும். பெயர்ச்சொல் அவவாற னறி விகுதியிற்பொருள் சிறந்து சிற்கும். உண்டான்சாத்தன், கரியான்சாத்தன் என்புழி வினைச்சொற்கள் முதனிலையிற் பொருள் சிறத்தலின், விகுதிப்பொருள் வேறு விளக்குத்தகுச் சாத்தனென் னும்பெயர் ஒருதலையான் வேண்டப்பட்டது. இக்கருத்தேபற்றி ஆசிரியர் “எத்திறத் தானும் பெயர்முடி வினவே” என்றார். இளி உண்டான், கரியான்னனும் பெயர்ச்சொற்கள் விகுதியிற்பொருள் சிறத்தலின், அப்பொருளை விளக்குத்தகு வேலேருப்பெயர் வேண்டாது, உண்டான்வந்தான், உண்டானைக்கொன்று, கரியான்வந்தான், கரியானைக்கொன்று எனத் தாமேயெழுவாயாய்ப் பயனிலையேற்றுய, ஜமூதலியவுருபுகளேற்றும் சின்றன.

ஓல்லாச்சொற்களையுங்கறுங்காம் பொருள்விறக்குமிடத்தெழுத்தினையெடுத்தும், அயல்லெழுத்தினை எலிக்கும், உளையெழுத்துக் களைப் படுத்துக்கறுங். எடுத்துப்படுத்தனமுதலிய யோக்களுடைய முத்துச்சாரியையும் இன்னேரன்னபிறவுக் கணித்தியுங்குமாற்ற

ஒன்டயவியர்க்கேயென்றி அவ்வாற்றவில்லாத மெய்க்கிள்லையென வுணர்க.

‘ஈகரவிறுவாய்’ ‘வகாரமிசையும்’ ‘வஃகான்மெய்கெடு’ என் புழி வருவன மெய்யையியக்க வந்த அகரத்தின்சாரியையெனக் கொள்க.

இச்சொல்லியல்புணராது, எழுத்தொப்புமையான் மயங்கி, வினைவினைக்குறிப்புமுற்றுக்களே ஒருசவேறுபாட்டாற்பெயராமென்பாருமூர். ஒருகாரணமின்றி யோசைவேறுபடுதல் பொருங்தாது. பெயராயவாற்றிலோசை வேறுபட்டதெனின், ஒரைவேறுபட்டவாற்றிற் பெயராயிற்றுப் பெயராயவாற்றிலோசை வேறுபட்டதென ஒன்றையொன்றுபற்றுதலென்னுங்குற்றமாமெனவொழிக். பொருணிலைவேறுபாட்டாற் சொல்லும் வேறெனவே கொள்க. அங்கங்நமாயினும், சொற்கருங்குதற்பொருட்டு எழுத்தொப்புமைபற்றிப் பலபொருளோருசொல்லலென்ப. நடந்தான், குழையானென்னும் வினைவினைக்குறிப்புமுற்றுச்சொற்களும் வேறு, நடந்தான், குழையானென்னும் பெயர்ச்சொற்களும் வேறென்பதே ஆசிரியர்களுத்தாதல், “கிலப்பெயர் குடிப்பெயர்” என்றற்றெழுதக்கத்துச் சூத்திரங்களை வினையியலுட்கூருது பெயரியலுட்கூறியவாற்றுனும், “கிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே—வினைப்பெயர் குடைப்பெயர்” என வினைப்பெயரையிவற்றுடனெண்ணலானுமறிக. சேனுவரையர்க்கு மிதுவே கருத்தாதல் “கிலப்பெயர் குடிப்பெயர்” என்னுஞ்குத்திரத்துள் “வினைப்பெயர் வருவார் செல்வார் என்பன. தச்சன் கொல்லன் என்பனவுமலை” எனக் காட்டியவுதாரணங்களானும், “பெயர்களைக் கிளவி காலங் தோன்று” என்னுஞ்குத்திரத்துள் “உண்டான் தின்றூன் என்னுஞ்தொடக்கத்துப் படித்துச்சொல்லப்ப “உங்தொழிற்பெயர் வினைக்சொற்போலத் தினையும் பாலுங்கானமுழுதலாயி” “ஊவற்றை விளக்கி, அன் ஆன் முதலியலீற்றவாய் வருதலிற்றெழுதினிலையொ “ட்டுமென்றார். ஒட்டுமென்பதுவயச்சொல்” என்னுமுரையானுமறிக. வினைக்சொற்போலவெனவே இவை வேறுசொல்லலென்பது பெறப்பட்டது. பண்படியாகவரும் பெயர் பண்புப்பெயரென்றாற்போல வினையடியாக வரும் பெயர் வினைப்பீபூரன்பதே சேனுவரையர்க்குங்கருத்து.

தடத்தாலார் முதனிலையைப் பிரகுதியெனவும், விகுதி இடைக்கிலை இறுத்துக்கையுருபுகளைப் பிரதியைமெனவும், அவற்றுட்பெயர் முதனிலையைப் பிராதிபதித்துமெனவும், வினைமுதனிலையைத் தாதுவெனவும், பெயர்விகுதியைத் தத்திதமெனவும், வினைமுதனிலைமே

ல்வரும் பெயர்விகுநமைக் கிருத்து எனவும், வினைமுற்றுவீகுகியைத் திங்கினவும், வேற்றுமையுருபுகளைச் சுப்பெனவும், இடைநிலையை விகரணிசெயனவும், கறுப. “வடமொழிவினைச்சொற்களுள் விகுதியே காலங்காட்டுமாகவின், இடைநிலை வினைமுதற்பொருள்மைமுதலியனபற்றி வரும் வினைக்குறிப்பு வடமொழிக்கின்று. இவைபெல்லாமுதனிலையுதிருமாகப் பகுக்கப்படுதல்பற்றிப் பின்னுள்ளோரிவற்றைப் பகுபதமெனப் பெயரிட்டு வழங்குப.

இனி “பாரு மில்லை” என்பதனுட் ‘கால’வேஷ்பதுபோல மரபினவன்பதும் மரமினையுடையவனப் பெயரேச்சவினைக்குறிப்புச்சொல்லென்றலுமொன்று. அந்றேல், காலவென்புழி அகரம் பால்காட்டுமீதென்றா, உமிழுக்கென்னையெனின்;—அஃதன்டென்னு மொருமைச்சொற்கொண்டு முடிதலிற்பால்வழுவாய் முடியுமென்க. இவ்வண்டென்னுஞ்சொல் ஜம்பான்மூவிடத்திற்கும் பொதுவன்றேவனின்;—அறியாது கடாயினுய். உள்ள, உள்ள, உள்ள என்பனபோலக் குறிப்புணர்த்தி இன்றன்பதற்கு மறுதலையாய் அஃறினையொருமைக்குரிய உவவிகுதி பெற்று நீற்கும் உண்டென்னுஞ்சொல்லும் வேறே, இல்லென்பதற்கு மறுதலையாய் உண்மைத்தன்மையுணர்த்தி வேறு, இல், யார், எவன் என்பனபோல விகுதியின்றிப் பொதுச்சொல்லாயே நீற்குமுன் டென்னுஞ்சொல்லும் வேறேயெனக் கொள்க. இது யாரென வகரங்கெட்டு நீற்கும் பலரறிசொல்லும் வேறே, யாரென்னும் வினாவினைக்குறிப்பும் வேறேயாமாறபோலக் கொள்க. “தினைத்தாளன்ன சிறபகங் கால—வொழுகுச் சாரல் பார்க்குங்—குருகுமுண்டு” என்புழி உண்டென்பது குறிப்புணர்த்தி நீற்றவின், அஃதொருமைச்சொல்லேயாமெனவனர்க. அந்றேல், காலகுருகென்பது பன்மையொருமையக்கெமனக் கோடுமெனின்;—அந்றன்று, “மாடமது வார்க்டைய வள்ளலையு மொக்கும்” எனவயர்களைக் கண்ணும் பயின்று வருதவின், ஒருகாரணமின்றித் தினை மீயங்குதல் பொருங்தமையின், இன்னேரன்னவையெல்லாம் பெயரச்சவினைக்குறிப்பேயாமென்க.

‘மூன்று?’

இனி மூன்றன்பதாகுபெயரான் அத்தொகையுடையவற்றையுணர்த்திற்று. இது “கிளாக்தவல்ல” என்னுமாகுபெயர்ப்புறன்றையாற்கொள்க. இதனையாறுபெயரன்றென்பாருமூளர். ஸல்லையாந்தபார்த்தும் பொன்னை நிறத்துப்பார்த்துமன்றி அவற்றிற்குப்பதக்குத் தொழியென்று அளவும் நிறையுமாகிய பெயர் கறப்படாமைபோலப் பத்துப்பொன்னையுடையென்னிப்பார்த்தன்றி\* அவற்றையாற்கொள்கிறேன்.

நிற்குப் பக்தன்னும் பெயர் கூறப்படாமையானும், “ஆற்றியக் தணர்” என்புழி ஆதென்னும் வரையறைப்பண்டுப்பெயர் அப்பன் பினையுடையவங்கத்தினையுணர்த்தி ஆகுபெயராய் நிற்குமெனக் கூறிய நச்சினார்க்கிளியார்க்கு என்னுப்பெய ராகுபெயராதற்கே ஸாதென்றது. கருத்தன்றுகலானும், உரையாசிரியர்க்குமிவற்றையாகுபெயரென்றலே கருத்தாகலானும், என்னுப்பெயரு மென்னுப்படும்பொருளையுணர்த்தும்வழி யாகுபெயரேயாமென்க. இன்னுமுயர்தினைக்கண் மூவரென விகுதி நின்றே பொருளையுணர்த்துதலான், அல்லுழியாகுபெயராடப நின்ற பொருளையுணர்த்துமெனவண்டிக், இன்னேரன்னவற்றிற்கெல்லாம் வடதாலார் விகுதி நின்ற கெட்டதென்பர்.

அல் + அம் + கடை = ‘அலங்கடை

இனி அல் கடையெ ஆங்கடையீற்றுவினையேச்சக்குறிப்புச் சொல் அம்முப்பெற்று, அங்கடையென நின்றது.

ஏகாரமீற்றசை.

இன்னும் விரிக்கிற்பெருகுமாகல்னையக.

சொன்னிலையாருவகையாற்காட்டப்பட்டது.

குற்றியலுகரமுதலீவற்றிற்குச் சார்பு “குற்றிய விகர நிற்றல் வேண்டும்” என்றற்றெடுக்கத்து வருஞ் குத்திரங்களாலுணர்க. இவை மொழிக்கட்டபடுத்துக்காட்டவேண்டுதலின், ஈண்டு வையாது மொழிமரபில் வைத்தார். அற்றேல், மயக்கச்குத்திரங்களுமாண்டு வைக்கவெனின்;—அற்றன்று: “பன்னீ ருமிரு மொழிமுத ஸா கும்” “உயிர்ஓள வெஞ்சிய விறுதி யாகும்” என்பனபோல இடையேவுருமென்னது இவ்வெழுத்திற்கிவெழுத்து நட்பு அல்லன பகையென்னுங்குணையானே கருவிசெய்தலின், இவையின்டேவைக்கப்பட்டன. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறேயுரைப்ப. ஆசிரியர் நட்பெழுத்துப் பகையெழுத்தாமாற்றின்டுக்கூறி இனமாமாறு பிறப்பியலாற்கூறுவர். அற்றேல், பிறப்பியலை நூன்மரபிற்கூறுகவெனின்;—பிறவிக்ரியினமடைக்கவேண்டுதலானும், விரி வடைமையினும், வேஞ்சேரோத்தாகக் கூறினுரெனபது. அற்றேல், பிறப்பியலை நூன்மரபினைச் சார வைக்கவெனின்;—அற்றன்று: மொழிமரபிற்கூறும் விதயெல்லாம் நூன்மரபினுழிபாகலான், அஃததனபின்னர் வைத்துப் பிறப்பியலவற்றின்மின் வைக்கப்பட்டது.

மொழிமரபிற்கூறும் விதிகள் நூன்மரபினாழிபாமாறு:— “குற்றிய விகர சிற்றல் வேண்டும்” என்பது முதல் “உருவிலு மிசையினும்” என்னுஞ்சுத்திரங்காறும் ‘அவைதாம்’ என்பதனே ஆழிபு. “குண்றிசை” “ஜி ஒளி” இரண்டும் “நீட்டம்” என்பதனே ஆழிபு. “ஏட்டெட்டழுத்தேழு” என்பது “அவற்றள் அஇஒள்” “ஆஷர்” என்பவற்றினெழிபு. மொழியாக்கம் அதிகாரப்பட்ட மையின ஒரெழுத்தொருமொழியென்பதுமுடன்கூறினார். “மெயயி னிபக்கம்” என்பது “ஞகார விறுவாய்” என்பதனெழிபு. “தம்மி யல களாப்பின்” என்பது முதல் “மகரத் தொடர் மொழி” என்னுஞ்சுத்திரங்காறும் மயக்கச்சுத்திர வொழிபெனக் காண்க. இதனை விரிப்பிற்பெருகு’, உய்த்துணர்க்கமைத்துக்கொள்க.

தொலகாப்பியமுதற்குத்திரவிருத்தி  
ஒருவகையான்முடிந்தது.

---

மெய்கண்டதேசிகன்ஸிருவடிவாழ்க.

கணபதி துணை.

## இலக்கணவிளக்கச்சுரூவளி.

பாயிரம்.

முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்றுரைத்துப் பின்னர் அதுகேட்ட மாணுகர்க்கு நூலுரைப்பான்ரூடங்கினா, இப்பயிரமூரைக்கவேண்டுவதென்னையென்னுங்கடா நிகழ்தற்கிட னுளதாய் வழி, இவ்விலவேதுக்களான் முன்னர்ப் பாயிரமூரைக்க வேண்டுமென்றிருத்தவலமையும். அவ்வாரோரியைபுமின்றித் “திருவிளங்கியமாங்கர” முதலாகவெடுத்துரைக்குமுத்தரஞ்ச செப்புவழுவ பற்றீன்று விரித்தலுமாய் முடியுமென்க. இவ்வாறு தொல்லாசிரியருறையாலையையுங்காண்க. ‘கங்கையாழிப் போந்தேனாரு பிடி சோறுதம்மின்’ எனக் கடாவின்றியுஞ்செப்பு நிகழ்த்தாலெனின்; - கொடுப்போன்பாவேற்போன் சென்றழி, அவன் யான்டுவந்தாயெனக் கடாவானுயினும், கடா நிகழ்தற்கிடமுண்மையன், அது ஏதும் விணுயைபாருளை யநிவறுத்தலேயாமென்க. அங்கனங்கொள்ளாக்காற் செப்பிலக்கணம் பொருந்தாலையைறிக். வடநூலாரும் மேற்கோள்முன்னர்க் கூறியே பின்னர் ஏது முதலிய நான்குறுப்பும் ஒன்றங்கிடுவதுமிலையுபடக் கூறுமாற்றிக். பரிமேலழக்கு உரையாளர் பாயிரமியம்புதல் கடனென்பதுபற்றி “இந்திரன்முதலிய” முதலாகச் சிறப்புப்பாயிரமே யுரையாற்கூறினார். இதுநிற்க.

அவயவமாகிய பாயிரத்தென் அவயவியாகிய நூலடங்காதென்றார், அவற்றியல்புனராலையையின். அன்றியுமாசிரியர் தொல்காப்பியானார் நூலினியஸ்பு மரபியலுட்கூறினார். “மூன்றுறுப் படக்கிய பிண்டுத் தானும்” எனவும் “இத்துப் படல மென்னு முறுப்பின்” எனவுங்களைக்கொடுத்தோதலின், அஃதவயவமென்ப தவரறிக்கிலர் போலும். இன்னும் “நானுதல் பொருளைத் தன்னகத் தடக்கி” என்பதைஒத்த தழீஇயினுராகவின், நூலியல்பு பாயிரத்துளடங்காதென்றால் ஆவர்க்குங் கருத்தன்றென மறுக்க.

சிறப்புப்பாயிரத்தென் ஆக்கியோன்பெயர் முதலியவற்றிற் கெடுத்துக்காட்டினாலுற்றுட்சில பொருந்தாலைதொல்காப்பியப் பாயிரவிருத்தியில் விசித்துரைத்தாம், ஆண்டுக் காண்க.

பாயிரமுற்றிற்று.

# எழுத்துக்காரம்

## எழுத்துயல்.

எழுத்துக்காரமென்பது அதிகாரம் முறைமையென்றார். அதிகாரமென்னும் வடசொற்கு அது பொருளான்மை தொல்காப்பியவி ருத்தியிற் கூறியவாற்றான்றிக்.

க. “மலைமகளாருபால்.”

மலைமகளான்பது மலையுமகளெனவும் அமங்கலப்பொட்டு ந்து “பதாகையார் பொருள்பலவாய்த் தோன்ற” என் மலையென்பதும், பொருளத்துள் “உமையுரு ஏருமத்து” என்னுஞ்சுத்திரத்துள் ஏனையவற்றிற்குமேற்குமாறு மலைமகளாருபாலென்னுஞ்சுத்திரத்திரத்திற்குரைத்தாங்குப் பொருள்விரித்துரைத்துக்கொள்கவென்ற மையின் ஈண்டு மலைமகளாருபான்பணக்தென்றது இந்தானின்று நிலவுதல்வேண்டியென்றார்க்கு ஆண்டித்தற்கு மறுதலையாக உமையுருவுமதித்தென்றது இந்தானின்று நிலவாதிருதல் வேண்டியெனப் பொருட்குருதலின் மலைமகளாருபான் பணக்தென்பதும், உறுபொருண்முதலியவெல்லாவற்றிற்குமுரிய வேந்தலை உல்குபொருட்குரிய வேந்தனென்றல் அவனிறைமைக்கேலாதவாறுபோல ஜங்கொழிந்துமுரிய தலைவனை உலகளித்த தலைவனென்பது தலையன் மையிற் தலைவனென்னும் பெயர்க்கேலாமையின் உலகளித்தவென்பதும், உலகளித்தவென்றமையாற் தலைவனென்பதும், “வில்வனைக்கங்கிளுக்குறித்தமையான்” எனவும் “முதிர்தலை வனங்கி” எனவும் “வணங்குநுண் மருங்குல்” எனவும் வணங்குதற்கு வளைவே பொருளாகக் கோடலிற் தலையின் வினையாகிய இறைஞ்சுதலையேயும் ணர்த்துமென்பதுபற்றிச் சொல்வனக்கமென்பது சொல்லாகிய வணக்கமெனப் பொருளுரையாது ஒப்புமைபற்றிக் கூறினமைதோன்றப் பரிமேலழகர் “சொல்லினது வணங்கக்கம்” எனக் கூறினமையானும், “வணங்கிய வாயின ராத ஸரிது” என்பது “பணிக்க மொழியினையுடையராதல் கடாது” என்றும் “பணிக்கமொழி பணிவைப் புலப்படுத்திய மொழி” என்றுங் கூறினமையானும், “மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ச்சே” என்பழியும் ஒப்புமைபற்றிக் கூறியதேயாமாகலானும், “தாஜை வணங்காத்தலை” எனவும் “அவளை நினைத்ததும் வாழ்த்ததும் வணங்கலூஞ்சேய்பாதவழி” எனவுங் கிளங்கோதுதலானும், வணங்குதல் சிறப்பில்

கீர்யாவதல்லது பொதுவினையாகாமையின் வணக்கியென்பதும், அவவப்பயன்குறித்து வாராமையறிக். இவ்வாறு மேலுஞ்சொற்றெலுமுள்ளுற்றங்களைக் கூறின், விரியுமென்றெழுதிக்.

உ. “என்பெயர் முறைப்பட்டு.”

என்னுதற்கும் பெயர் கருவியாகவின், அதனை முற்கூட்டது முறையன்று. என், உமுறையும்போல்வனவற்றால் ஒருடயனின் மையின், அவற்றை வகையுட்சேர்த்துக் கருவிசெய்தல் பயனில் கூற்றுமாற்றிக்.

பேரவியெழுக்கென வொன்றில்லையென்பது தொல்காப்பிய முதற்குத்திடியிருத்தியுட்காண்க.

ச. “உயிரு முடம்பும்.”

குருங்கச்சொல்லுதாற்கண் எந்தவிதியுமொரிடத்துக் கூறிப் பல விடத்துணங்குதெகாள்ளும்படி சூத்திரங்கெய்தலே மரபு. அவவாறன்றி உயிரோறு மெய்ம்முவாறென்னும்தொகைகளை எண்ணுச் சூத்திரத்தும் பெயர்ச்சுத்திரத்தும் வேறுவேறு கூறன் மிகையாமென்க.

ஞ. “குற்றியலிகரங் குற்றியலுகரம்.”

ஆசிரியர்தொல்காப்பியனுரை சார்பெழுத்து மூன்றேயென வரையறுத்திருப்பவுப், தாமவர்ணுதுண்ணிலிடையார்போன்று, என் னூலார் கூறியசொற்பற்றிச் சிலமுதலெழுத்துக்களையும் அம்மூன்ற ஞேடி கட்டிச் சார்பெழுத்தெனக்கொண்டார். அது பொருங்தாமை விருத்தியில் விரித்துக் காட்டினாம், ஆண்டுக்காண்க. முதலெழுத்துக்களே தம்மோடு தாஞ்சார்ந்தும் இடஞ்சார்ந்தும் பற்றுக்கோடு சார்ந்தும் வருதலாற் சார்பெழுத்தெனக் காரணக்குறியாயிற்றெனின்; — அஃதாய்த்தத்திந்குப் பொருங்தாமையின் அவவியாத்திக்குற்றமும், ஆல் கால் என்பன தம்மோடு தாஞ்சார்ந்து வருதலீன் அதிவியாத்திக்குற்றமுமாமாறுகாண்க.

இடவேற்றுயையாற் குற்றியலுகர முப்பத்தாலுதல் சாலுமென்பதும் விருத்தியுட்காட்டினாம்.

சு. “அகரமுதல்.”

நால்னூலார் மொழிமுதற்கட்டுப் பொருளுணர்த்திவரினல் வது கட்டெழுத்தாகவென்பார் “தனிவரிந்கட்டு” என்றார். தாமுமல்வாறுக்காத, எவ்வாறு வரிஜுஞ்சட்டெழுத்தாமென்று பொருள்பட வானா “மொழிமுதல்வரிந்கட்டு” என்றவுமன்றி, அவர்குத்தறியாது குற்றமுங்கறினார்.

அ. “தோற்றமளவு.”

இது பொருங்தாமை விருத்தியுட்காண்க.

க. “உயிருமுப்பு.”

“படைகுழி கழுவைச்சு நட்பர ஞறும்” என்பதிப்போலச் செய்யுளின்பம்படத் “தலையிலு மிடற்றினு நெஞ்சிலு நிலை” எனச் சூத்திரங்கு செய்தவாசியிர்க்குத்தை கோக்காது, அதுவே முறையாகக் கொண்டார். சைவாகமங்களின் உங், னின்றெழு ந்த நாதம் நெஞ்சின்கட்டைபசந்தியாய்க் கண்டத்தின்கண் மத்திமையாய் கின்று பின் வைகரியாய் வெளிப்படுமென்ற துணையல் வது இவர் குறியமுறையாற் பிறக்குமென்னுமையானும், பிறவாற்றுனும், அது முறையன்மையறிக்.

கக. “அவற்றுன்—முயற்சியுள்.”

நாவிலிம்பனுகுதற்குக் காரணமாகிய பல் அண்பல்லென்றார். பல் நாவிலிம்பனுகுதற்குக் காரணமாயின், அனுகுதற்குச் செய்ப்படுபொருள் யாதென்பார்க்கு விஷடயின்மையறிக்.

கக. “நெடிலோடாய்தம்.”

நெடிலோடாய்த முயிர்வலி மெவியிடைத் தோடர்மொழி யென்னுது “நெடிலோடாய்த முயிர்வலி மெவியிடை தோடர் மொழி” என இவை யெழுவாயாகவும் தோடரென்பதிலற்றின் பயனிலையாகவுங்கள், பதவுரையுள்ளுமில்வாரேயுரைத்தார். உரைக்கவே, இவ்வைங்குத்தோடரப்படுவது உரப்பற்றுக்கோடாகிய காற்றுவல்லவழுத்தொன்றுமேயன்றிச் சொன்னுமூதுமன்மையின், இவற்றின்மேற் பிறதோடரவும் பெறுமெனக் கருவிடின், இவ்வைவகை யெழுத்துமீற்றமுத்துங்கடியே ஒருமொழியாய் நிற்கு மெனவும்பட்டு, அது இது வென்றத்திருடக்கெதனவுக் குற்றிய ஒகரமாவான் செஸ்துமாற்றிக் கூறன்புகுதியாகிய மூப்பத்தெட்டு கெதோடரவேண்டுமென்னும் யாப்புறவின்றி ஏற்றபெற்றி தோடருமெனக் கொள்க என்றுரையாறு, வண்மையெனப் பொதுப்படக்குறுதலாக், ஆற்கையுக்கொடரவேண்டுமென்னு மிழர்ப்புறவில் ஸ்லையெனத் தமக்குத் தோன்றியவாரேயுரைத்தார்.

உழிடக்கொண்டர்க்குப் பின்னுக்குச் சுன்னும்பு சுன்னும் போல்வைவும் ஆங்கத்தோடர்க்கொண்டும் அடக்குமென்யதும் பிறவும் விருத்தியுட்காண்க.

கள். “குறியதன்முன்னர்.”

விலஃகி இலஃகு எனக் குறிவினைக்கீழ் ஒற்றில்வழியோற் றுய் வருவதூடும் ஆய்தமேயாதலானும், இன்னமுதலெழுத்தைச் சார்ந்து தோன்றுமென நியமித்தவாறு தோன்றுதலே சார்பேழுத்திற்கிலக்கணமாதலானும், ஏனையவெல்லாம் எவ்வாற்றுன் வரி னுங் குறியவிதியிற் பிறழ்ந்து வாராமையானும், ஆய்தங்குறிவினைக்கீழ் வாராதன்றல் பொருந்தாதென மறுக்க. அஃகாமை அஃகுதல் என வல்லாறன்கீழ்ப் பிறவெழுத்துக்கள் வரினும், ஒன் பாங்கு ஒருபாங் து எனக் குறியதன்மேற்பிறவெழுத்துக்கள் வரினும், ஆய்தங்குறில்வலிவுவெண்டேயாமென்பார், “குறியதன் முன்ன ராய்தப் புள்ளி—யிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே” என்று ராசிரியர் தொல்காப்பியன்றுமென்க.

கஅ. “புா-யில்லா.”

உயிர்த்தலென்பதற்கு ஒவித்தலெனப் பொருளுறைத்தார். முன்னுருவாகியும் உருவுதிரிந்துமிர்த்தல் வரிவடிவிற்கல்ல தொலி வடிவிற்கண்மையின், ஒவித்தலென்னும் பொருளோலாமையறிக.

கக. “இசைகெடின்.”

இதற்கு விருத்தியுட்காண்க.

கக. “தற்சுட்டளபோழி.”

மூவழியுடையுமென்றதனுன் ஜகார மொழிக்கணன்றிக் குறுகாதென்பதுதானே பெறப்படுதலிற் றன்னைச்சுட்டுதற்கட்குறுகாதென்றனும், ஜகாரமளபெடுத்தல் மேற்கூறப்பட்டமையிற் றன்மாத்திரையின் மிக்கொலிக்கு மாபெடைக்கட்குறுகுங்கொல்லோவென்னுவுமையின்மையின் அளபெடுத்தற்கட்குறுகாதென்றனும், பயணில்கூற்றுமென்க.

ஜகாரமொழிமுதற்கட்குறுகாமையும் ஒளகாரக்குறுக்கமென வொன்றின்மையும் விருத்தியுட்காண்க.

க. “லளமெம்திரிந்த.”

திரிதல் யாண்டுப் பெற்றுமெனின் அதுவும் அதுவாதமுகச்தான்னேடுபெற்றுமென்றார். போன்ம் மருண்ம் என்பன பகுபதங்களாகவின்போது உரைத்தான் உயிர்த்தான் கற்பான் நிற்பான் என்பன போல இவையும் பகுபதவறுப்பாறதுட்ட சந்தினோக்கி விகாரப்பட்டமையுணர்க்கிலர்போலும். நடத்தானென்புழி அவர்தாமே ‘இயல்பி னும் விதியினும்’ என்னும்புணரியற்குத்திரவிதியான் முடித்துக் காட்டியவரறுமறிக.

உ. “தொல்லைவழவினா?”

புள்ளியுங்தொல்லைவழவேயாயினும் எகராகாரங்கட்டும் ஒகராகாரங்கட்டுக் தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் வழவொப்புமைக்கண்டு அவ்வொப்புமைமேல் வேற்றுமைசெய்யும்பொருட்டு அவற்றிற்கு முன்னேர் பின்னர்ப் புள்ளியிட்டெட்டுதுகவென்றார்கள் ஆங்கருத்தான் “ஆண்டெட்டும்” என்றார்க்கு, அகர ஆகாரங்கள் உகராகாரங்கள் முதலியனவும் அத்தன்மையவாகவின், அவற்றிற்கும் வழவொப்புமைக்கண்டு அவ்வொப்புமைமேல் வேற்றுமைசெய்யும்பொருட்டு அவற்றிற்கு முன்னேர் பின்னர்க் கீழ்விலங்கும் புள்ளிக்காலுமதலியவிட்டெட்டுதுக வென்றார்களுங் கருத்தான் அவை கீழ்விலங்கு முதலியன பெறுமென்றோமைகுன்றக்கூற வாமாகவின், நன் ஞாலார் கூறிய “ஆண்டெட்டும்” என்றதற்கு அது கருத்தன்றென்க. அங்காண்டாயினார்க்கு வேறிறுக்குமுறை யறியரமையிற் நமக்கு வேண்டியவாறே கூறினார். மேலுயிவவாறே நேகிழ்க்கு போவனவற்றை ஆண்டாண்டுவிரிக்கெற்பெருகும், ஆகவினி என்னேரன்னவற்றை விரிக்கின் நிலம்.

உ. “ஐ ஒளவல்வொடு.”

புதலாவனவிலை ஈருவனவிலையென ஈண்டுக்கருவிசெய்தது மேனிலைமொழியீறு வருமொழிமுதலோடு. யையப் புணர்க்கும் பொருட்டன்றேயெனத் தாழாங்குறினார். புணர்ச்சிக்கட்ட படுஞ்செய்கை எவ்வாமொழிக்கும் பொதுவாகக் கூறியதன்றித் தமிழ்மொழி மாத்திரைக்கண்றுமன்றே. அதற்கேற்ப ஈண்டு வகைமொழிக்கும் பொதுவாகக் கருவிசெய்யாது தமிழ்மொழி ஏரைக்கே கருவிசெய்யிற் புணர்ச்சிக்கட்டப்படுஞ்செய்கையுங் தமிழ்மொழிமாத்திரைக்கைவிதித்தல்வேண்டும்; அவ்வாறன்றிப் பிரம்மோட்டம் பிரமக்கோட்டம், வாக்தேவகோட்டம் வாக்தேவக்கோட்டம் என்றாற்போலும் பிரூண்டும் வடமொழியுதாரணங்களுமெடுத்துக்காட்டி, இடையிரி போல யடமொழிக்குஞ் செய்கையியம்பி, அவ்வியம்பிய கொளாத வற்றிற்கு “இடையிரி வடசொலி னியம்பிய கொளாதவும்” என்னு ஞாகுத்திரத்தாற் புறன்டையுந்தாமுங்கூறுதலாறும், “திங்களு நாலந் முங்குகளாக்கன” என்னுஞ்குத்திரத்தான் ஆசிரியர்தொங்காப்பியனார் வடமொழிப்புணர்ச்சியே சிறங்கெடுத்தோதுதலாறும், அதற்கேற்ப ஈண்டெல்லாமொழிப்புணர்ச்சிக்குங் கருவிசெய்யாது தமிழ்மொழிப்புணர்ச்சிமாத்திரைக்கே கருவிசெய்தல் குன்றக்கூறவென்னுங் குற்றமாமென்க. அல்லதும், “தம்பொறிகளால்யவனர் தாட்படுத்த பொறியே” எனவும் “பலர்கொல் யூபந்ட்டு வியன்தளம்

பல்கொல்” எனவும் “ஞமலி தந்த மனவுச்சு இடுமீபிள்” எனவும், பிரூண்டின் சான்றேரல்லாம் இவற்றை மொழிக்கு முதலாகவெட்டுத்தாங்கிலைமாழி வருமொழியாகப்புணர்த்து இவ்வாறு மொழிக்கு முதலாகாதவாரியச்சொற்களை அரத்தம் இரதி உலோபமென மொழிக்குமுதலா மெழுத்துக்களோடு கூட்டிக் கூறுதலின், அதற்கேற்ப இவ்வெழுத்துக்கண் மொழிக்கு முதலாம் இவ்வெழுத்துக்கண்மொழிக்கு முதலாகாவென எல்லாமொழிக்கும் பொதுப்பட வரைந்தோதாவாலிடன், ஆரியச்சொற்கள் ரத்தம் ரதியென்றாற்போல வேண்டிய வாறே மொழிக்கு முதலாட வெடுத்து சிலைமொழி வருமொழியாகப்புணர்க்கப்பட்டு வழுவாமென்னுங்கருத்தானும், என்னாலார் எல்லாமொழிக்கும் பொதுவாக மொழிக்கு முதலாமெழுத்துக்களிலை ஆகாவெழுத்துக்களிலையென வரைந்து கருவிசெய்தார். இவரின் விபல்புணராமையிற் றமக்கு வேண்டியவாறே கூறினார். “ஜ ஒள வெனுமூன்றலங்கட்ட” என்பது முதலாக இவ்வெழுத்துக்களை மொழிக்கு முதலாகாவென ஆசிரியர்தொல்காப்பியனார் விலக்கின மையின், இவ்வடமொழிகளுக் திசைச்சொற்களும் அக்காலத்தில் வாறு தமிழின்கட்டபின் றுவாராமை பெறுதும்.

நனமென்னும் பலபொருளொருசெற் றனித்து வருதலின்றி யரழக்களின்வழிச் சார்ந்து வருமாகவீன், அக்கருத்தானே ஆசிரியர் தொல்காப்பியனார் “முதலா கெழுத்து ஏகமொடு தோன்றும்” என்றார். அவவழுக்கிக்காலத்து வீழ்ச்தமையின், இக்காலத்துப் புதியன்புணர்த்தலான் வழங்குதற்கேற்ப, என்னாலார் “கூட்டியா வெகர வினுவழி” என்றார், இவரக்கருத்தறியாது தோன்றியவாறே குற்றங்க்கிறினார். அங்கும் இங்குமெனக் சார்ந்துவருவனாற்றிற்கு அங்கு இங்கு எனவறுப்பாய் வருவனவற்றை யெழுத்துக்காட்டி மறுத்தல் பொருத்தாமையறிக்.

உ. “ஆ வினாக்களா?”

குற்றுகரத்தைப் புணர்ச்சி வேறுபாட்டான் வேறெடுத்தோதி னதாகக் கூறினார். அல்லுழியுமிரோயாமென்னுங்கருத்துப்போலும். அஃதாசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்தாயிற் குற்றியலுகரட்டு ணரியலை உயிர்மயங்கியலைச் சாரவைப்பர். அங்கும் வையது புள்ளிமயக்கியலின் பின்னர் வைத்தது இம்மயக்கம் வாராமைப் பொருட்டென்றே கொள்க. முதலெழுத்திற்குப் புணர்ச்சிகூறிப் பின்னர்ச் சார்பெழுத்திற்குப் புணர்ச்சிகூறவேண்டுதலின், அம்முறைபற்றிக் குற்றியலுகரப்புணரியலை உயிர்மயங்கியல் புள்ளிமயக்கியலை பின்னர் வைத்தாரென முறைக்கறவறியாது, சச்சினார்க்கடு

கனியார் பெய்யிரென்றவற்றுள் உயிரினது விகாரமாய் நின்ற குற்றியலுகரத்தை இருவழிக்கண்ணும் புணர்க்கின்றமையிற் புள்ளிமயங்கியலோடியைபுடைத்தாயிற்றென்றார். உயிரினது விகாரமாயின் உயிர்மயங்கியலைச் சார்வையாது புள்ளிமயங்கியலைச் சார்வைத்தன் முறையன்மையின், அது பொருங்தாதென்க. ஆய்தத்தை யொருங்கித்தம்பற்றி ஏ ந்தின்பாற்படுப்பிலும் பதினெட்டடொற்றுளடங்காவாறுபோலக் குற்றியலிகரக் குற்றியலுகரங்களை யொருங்கித்தம்பற்றி உயிரின்பாற்படுப்பிலும் பன்னிரண்டுயிருள்ளுடன்காது வேறேயாமெனக் கொள்க.

உக. “குற்றுயிரளபு.”

எண்டுதாரணங்களுட்சிறிது பொருங்தாமையுய்த்துணர்க. எழுத்து வேற்றுமையல்லது இடவேற்றுமையபற்றியெண்ணலாகாதென மேலோதியவர் எண்டுமவல்வாரே உயிரீறு பன்னிரண்டெனவெழுத்து வேற்றுமைபற்றியெண்ணமறந்து, இடவேற்றுமைபற்றியெண்ணி, உயிரீறு தாற்றறுபத்துழுன்றென மயங்கிக் கூறினார். முதலுக்குஹிஸ்தொக்கும்.

ந.0. “ஞகரவிறுதி.”

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த—ஞகரத் தொடர்மொழி யொன்பலீ தென்ப” எனவாசிரியர் தொல்காப்பியனுர் வரைந்தோதியிருப்ப, இவர் இத்தொடக்கத்தனவெனப் பின்னுஞ்சிலவுளவாக அவரோடு மாறுகொளக் கூறினார். நிலன் நிலம் என்றற்றூடக்கத்துக் குறிவிலையொற்றுயங்கிற்குஞ் சொற்களின் எகரம் மகரத்தோடு மயங்கினிற்குமாற்றலுடைமையின், அவ்வாற்றலுடையவற்றுள் மயங்காது நிற்குஞ்சொற்களே யெடுத்தோதி விலக்கல்வேண்டும். அவ்வாற்றலில்லாத கடான் வயான் என்றுந்போலும் குறினெடுவெந்திலொருத்துக்களை யெடுத்தோதி விலக்கல்வேண்டியதெற்றுக்கொன்க. யாண்டுங்குறில்லையொற்றலுழி வரும் ஞகரமும் மூவெழுத்தினிறந்த தொடர்மொழி ஞகரமும் மகரத்தோடு மயங்காமை கண்டுகொள்க. ஆசிரியர் தொடர்மொழியென்றாயி னும், தொடர்மொழியுண் முங்கியதாகிய மூவெழுத்துத்தொடர்மொழியென்பதே கருத்தாகக் கொள்க. அவற்றுள்ளங்குறிவிலையொற்றுகிய மொழிமென்பது ஏற்புழிக்கோடலாற்கோடும்.

நக. “கச்தபவொழித்த.”

மெப்பொடு மெய்யியைதற்கே ஈயோகமென்னுங்குறி வடநாலார் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனுரும் “அம்மு வாறும் வழங்கியன் மருங்கின்—மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை”

என மெய்யொடு மெய்யியைதற்கே மயக்கமென்னுங்குறிப்பீடு கூறி னர். அக்கருத்தேபற்றி நன்னாலாரும் “இவ்விருபாண்மயக்கு மொழியிடை மேவும்” எனச் சூத்திரப்பொருளை முடித்து, உயிருமெய்யு மயங்குமயக்கத்துக்கு வரையறையின்மையின் அவையிக்குறியீடு பெறுவன்பார், “உயிர்மெய்மயக்களவின்றே” என வொழிந்தார். ஒன்றேடொன்றியைதலொப்புமைபற்றி “ரழுத்தனிக் குறி வளையா” என்பதனை இதனைச் சாரவைத்தார். அதனானது மயக்க மென்னுங்குறிப்பீடு பெறுமையறிக். அக்கருத்தறியாது அவற்றிற்கு மயக்கமென்னுங்குறிப்பீடு கொண்டாராயினும், முதலிறுதிகளை ஒற்று மையமயப்பற்றி உயிர்மெய்முதல் உயிர்மெய்யிரெனவோதாது வேற்றுமை கயம்பற்றி மெய்ம்முதல் உயிரீரெனவோதியவாறே, என்னும் கருவி துணக்கை யென்பவற்றை உயிர்மயக்கமெனக் கோடல்வேண்டும். அதனை மறந்து உயிர்மெய்யுயக்கமென்றல் பொருந்தாமையறிக்.

ந.டு. “தம்மரபிசைப்பின்.”

முதலாமெனவே, கருதலுந்தானே பெறப்படும். முதலீறிடை நிலையென வேண்டாகுறினார். இவ்விதிக்கும் பயன்கூதார்க்கு இச் சூத்திரம் பயனில்கூற்றாய் முடியுமென்க.

ந.க. “அம்முனிகரம்.”

போலியெழுத்தென வேறில்லையென்பது விருத்தியுட்காண்கவென மேஜுரைத்தாம், கடைப்பிழிக்க.

ந.எ. “நெட்டெயிர்காரமும்.”

ஒற்றுக்கள் சாரியைபெறுவென்பது விருத்தியுட்காண்க.

எழுத்தியன்முற்றிற்று.

### ப த வி ய ஸ்.

க. “எழுத்தே தனித்தும்.”

நஷ்டனாலார் பதவியல் குறியதற்கு முதலால் வடதாலாக வின், அது தோன்ற மொழியியலென்னுது பதவியலென வடசொல்லான் அதற்குப்பெயரிட்டு, அவ்வோத்துள் வடவெழுத்தத் தமிழில் வருமாறுக்கிறார். இவர் தமிழ்மொழி மாத்திரைக்கே யிலக்கணங்க்குதுமெனப் புகுக்கணமயாற் பதவியலை வடமொழியாற் குறிப்பிடுதல் பழுதாமென்க.

எழுத்துக் களித்து நிற்றலாஜும் ஒன்றேடொன்று தொடர் ந்து நிற்றலாஜுமன்றே தனிமொழி தொடர்மொழியெனப் பெயர் பெற்றன. அங்கணமாகவின் ஈரெழுத்திலைக்கத்தனையுங்கொடர்மொழியென்னோக்கால், அல்ல தொடர்க்கணவுமல்லவாய்ப் பொருளீர் விளக்குதலுமில்லையாமாகவின், ஈரெழுத்தொருமொழியுங் கொடர்மொழியென்றலே ஆசிரியர் தொல்காப்பியனுக்குங்கருத்து. ஆயி னும், “தொடரவிறுதி” எனவும் “சொல்லியதொடர்மொழியிறுதி” எனவும் “மகரத் தொடர்மொழி மயங்கு ஸ்வரைந்த—னகரத் தொடர்மொழி” எனவும் “நெட்டெ முத் சபபருங் தொடர்மொழி யிற்றும்” எனவும் ஈரெழுத்துத்தொடர்மொழிக்கும் இரண்டீனையிறந்திசைக்குங் கொடர்மொழிக்கும் முடிவுவேறுபாடு கண்டு, முன்னாக்கெய்கைசெய்வதற்கேற்ப, ஈண்ட ஈரெழுத்தொருமொழியெனவுங் கொடர்மொழியெனவும் பெயரிட்டுக் கருவிசெய்தார். இதுவே யாசிரியர்க்குத்தாதல் ‘தொடர்மொழி’ யென வாளாக்காது “இரண்டிறங்கிசைக்குங்கொடர்மொழி” என வடைகொடுத்தோதியதே இரண்டீனையிறவாதினைந்திசைக்குங் கொடர்மொழியுமுண்டெனப் பொருள்கொள்க்கிடத்தலானாறிக். என்னுலார் கொண்ட நயத் திற்கு அவ்வாறு கருவிசெய்யவேண்டாமையின், இனைந்திசைக்குங்கொடர்மொழியை வேறு கூறுத தொடர்மொழியென ஒன்றாகக் கூறினார். இவர்க்கருத்தறியாது தமக்குவேண்டியவாறே யுரைத்தார்.

இன்னுயில்வியன் முழுதினும் இவர் கூறியவற்றுட் குற்றங்களை விரிக்கப்படுகின், வினையாட்டுமகளிரட்ட மணற்சோற்றிற் கல்லாராயப் புகுதலோடொக்குமென்றெழுழிக். அகவ்யெல்லாம் விருத்தியுட் கூறியதுபற்றியும்ததனைர்ந்து கொள்க.

சொல்லியல்பு சிறிது முணராமையாற் றமக்கு வேண்டியவாறு தெல்லாக்கூறினார். பிரயோகவிவேகதாலாருஞ் சொல்லியற்றினராமையான், எவ்வாச்சொல்லு மூரிச்சொல்லாமெனவும், குறிப்பு வினைமுற்றும் பெயர்ப்பகுதறுமொன்றெனவும் மயங்கிக் கூறி, குறிப்புவினைமுற்றே தத்திதாந்தமெனவுங்கநினுர். தத்திதாந் பிராதி பதிகமெனப் பெயர்பெற்று ஜம்முதலியவுருபெற்றுச் சபந்தமென சிற்குமொன அவர்தாமே உறிஞரமையும் இவ்விலக்கணம், வினைக்குறிப்புக்கேளாமையுமறிக.

கா. “இலக்கியங்கண்டதற்கிலக்கணம்.”

கச்சிதாந் ஈட்டியான் என்பழி வரும் இச் சண்டீச் காரி யையன்ற, உறங்கினுகொண்டுழிய்போல இடைச்சிற்றலாணிலீட்டில்

யாமென்றார். அதனை மறந்து, பதமுன்விகுதியும் என்னுள்ளுக்கிட்டி ரத்துள் உண்டது ஊரது என்றால்போல்வன சாரியை வரவேண் டிசே சின்றனவென்றார். இங்ஙன முன்னெடு பின் மயங்கக்கறு நீதல் அவரியல்பென்க.

### \* பதவியன்முற்றி<sup>1</sup> து.

### உயிரிற்றுப்புணரியல்.

க. “மெய்யிரமுதல்.”

உயிரிற்றுப்புணரியலென்பதற்குப் “பதமுன் விகுதியும் பதமு முருபும் புணர்வழி” என்றவாரே உயிரிற்றுப்பதமுன் வருமாழி நாற்கண்மும் வந்து புணருமியல்பென ஏழாம்வேற்றறமைச் சந்திப் போருள்படக் கருத, உயிரிற்றுப்பதகின்று ஏருமொழி நாற்கணத்தோடு புணருமியல்பெனப் பொருளுறைத்தார். அங்ஙனமே மூவாய்ச்சங்கிப்பொருள்பட நிற்பின், உயிரிற்றுப்புணரியலென இயல் பாய்முடிவதல்லது உயிரிற்றுப்புணரியலெனச் செய்கைப்பட்டடி முடியாமையான், அது பொருளன்மையறிக. மெய்யிற்றுப்புணரியலென் பதற்கும் இல்லைக்கும். ஆசிரியர்தொல்காப்பியனார் “நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்” எனக்கொண்ட குறிப்புமறிக்

உ. “ஜம்முதலாறும்.”

ஆசிரியர்தொல்காப்பியனார் விளைத்தொகைகள் பண்புத்தொகைகள் இருமொழிப்புணர்ச்சியாயினும் பிரிவிலொட்டுக்களாய் நிற்றலிற் “புணரிய னிலையிடை யுணரத் தோன்று” எனவும், பகுபதமொருமொழியாய் நிற்றலிற் புணர்ச்சியெய்தாதெனவுமொழிக் தார், தொகுத்துச்செய்யுநலாகவின். அது பாயிரத்துள் “புலக் தெகுத்தோன்” என்றஞனாறிக. இவரங்கூம்பற்றி யோதாது, நன்னூலார்க்க நிய கயம்பற்றி “ஆற்னு முன்னிப் புணர்த்து முடித்தனச் கொள்வே.” எ-ம். “பதமுன்விகுதியும் புணர்வழி.” எ-ம். க-றி, நிருமொழிகிர்மைத்தாகிய பகுபதத்தினை நிலைமொழி வருமொழியாகப் பகுதி விகுதிமுதலியவற்றை வேறு நீறிடுப் புணர்ச்சிக் குக் குறிய செய்கையாற்செய்கை செய்து புணர்த்து முடித்தவர் இருமொழிப்புணர்ச்சியாகிய விளைத்தொகை பண்புத்தொகைகளை கிளமொழிக்குமொழிகீடையும் கொடுத்து புணர்க்கப்படாவென்றதும் அவற்றிற் குச் செய்கைகளுதொழித்துவங் குற்றமாதலறிக.

பொற்றெழுதி, பவளவாய், திரிதாழி, வெள்ளாடை, தகர்ஞா நூலிலென்னும் வேற்றுமைத்தொகைமுதலிய ஜங்தொகையும் தத்தம் பொருள்படத் தொகாது அன்மொழிப்பொருள்படத் தொக்கவழிப் பின்னரவை வேற்றுமைத்தொகைமுதலிய தொகையாகாண்டு யின், அவவேறுபாடுபற்றி அன்மொழித்தொகை வேறுகூறிய நன்னாலார் கருததறியாது, அன்மொழிப்பொருள்படத் தொக்கவிருமொழியையும் சிலைமொழியாயே நிறுத்தி வேறு வருமொழியோடு புணர்த்திக்காட்டிக் குற்றங்க்கறல் பொருந்தாமையறிக. அவவாறு டணர்த்தலே சந்தியாயிற் புலிப்பாய்த்துள் புலிவிந்தெண்டை முதலியவற்றையும் வேறு வருமொழியோடு புணர்த்துதாரணங்காட்டல்வேண்டும். வேண்டவே, அவையுமல்லவழிச் சந்திக்கேலாமையுணர்க. பொற்றெழுதியென்பது தொழியையுணர்த்தியவழி வேற்றுமைச்சந்தியாம், அணிந்தாளையுணர்த்தியவழி அல்வழிச்சந்தியாமெனத் தெரிந்துகொள்க.

ந. “வேற்றுமைவழி.”

**இச்சுத்திரத்திற்கிதூபொருள்கை விருத்தியுட்காண்க.**

ஞ. “வலித்தன்மேலித்தனீட்டல்.”

வலித்தன் முதலிய ணன்குவிகாரமும்படுதல் சொல்லின்கண்ணதாகிய வெழுத்திற்கெனவும், விரித்தரெழுத்தலென்னு யிரண்டு விகாரமும்படுதல் சொன்னுழுதிற்குமெனவுங்கூறினார். “தண்ணீங்கு துறைவர் தகவிலர்” என்புழி அம்முச்சாரியையாய்த்தான் அசைந்லையாய்த்தான் அழிகென்னும் பொருட்டாய்த்தானிற்குமாகலானும், சொல் யாண்டியபொருட்பயனின்றி வாராமையானும், சொல்லிரி தலாமாறியாண்டையதென்க. அன்றியும் “சீர்ச்லீ திரியாது தடுமாறும்மே” எனவெழுத்துவிரியும் விகாரம் வேறியாண்டைங்குமென்ற ஏழுழிக. இன்னுமினமல்லாத சொல்லிகாரத்தை யெழுத்துவிகாரத்தோடுடெண்ணால் பொருந்தாமையுமறிக. இவ்வைய கீங்குதற்கண்றே ஆசிரியர் தொல்காப்பியனுர் அறுவகை விகாரத்துள் விரிக்கும்வழி விரித்தலையுக் கொடுக்கும்வழித் தொகுத்தலையும் உடலெண்ணவத்தெண்ணியதூடுமென்க.

ஞ. “ஒருமொழிமூவழி.”

ஒருமொழியானது ஒருதொடரின் முதலிடைக்கைடையென்னுமென்றிடத்துங்குறுதேம் வேண்டும் வருமென்றலே இச்சுத்திரப்பொருளென்பது தெரிந்துகொள்க. “குறைச்சோற் கொலி குறைக்கும்வழி யறிதல்” என்பதுமிது.

எ. “அன்னைனின்னல்.”

தொடையலென்புழி அல் விகுதியென்றெழுதிக. அற்றுச்சாரியீட் பொருளிலைக்குதவிசெய்யுஞ் சிறப்புத்தோன்ற “நல்லற்று” என்ற நன்னூலார் கருத்தறியாது, அல்லுச் சாரியையெனக்கொண்டார்.

ஆ. “அத்தினகரம்.”

ஆசிரியர்தொல்காப்பியனுர் கூறிய சாரியைச்குத்திரம் பல்காமைப்பொருட்டுத் தமக்கேற்றவாறு வேறுபடுத்துவார்க்கு, அத்துச்சாரியையேயன்றித் துச்சாரியையிமொன்று வகுத்து இச்சுத்திரமோதாதொழிதலே பொருத்தமுடைத்தென்க.

க. “பதமுன்விகுதியும்.”

நன்னூலார்போல “வருதலுங் தவிர்தலும் விகற்பழு மாகும்” என்றதொகுத்துக்கூறிப் புறனடையுமீண்டே கூறினார். ஆசிரியர்தொல்காப்பியனுர் போல மேற்பாங்கட்குத் தனித்தனி சாரியைப் பேறு விதிக்கப் புகுந்தார்க்கு ஈண்டே மிவவாறு கூறல் பொருங்தாமையறிக.

க.2. “புள்ளியீற்றுமுன்.”

“ஞெங்கமல வளன வொற்றிறு தொழிற்பெயர்” என்றத் தெரியும் ஏதேனும் புணர்ச்சிக்கேயுரிய விதியையீண்டுக் கூறுதல் உயிரிற்றுப்புணரியலென்னும் பெயர்க்கேலாமை தெரிந்துகொள்க.

க.3. “குற்றியலுகரத்திறுதி.”

இது பொருந்தாமையும் பிறவும் விருத்தியுட்காண்க.

கக. “பொதுப்பெயருயர்தினை.”

‘நிலைமொழிச்செய்கையாய்த் திரிதற்குரியவெழுத்துக்கள் திரியல்பாதலும் வருமொழிச்செய்கையாய் மிகுதற்குரிய வெழுத்துக்கண் மிகாகியல்பாதலுங் கருதியன்றே, ‘அற்றுமெய்மியல்பாம்’ என்றும், ‘வண்ணம் மிகா’ என்றும் பகுத்தோதினார். அவ்வாறேயரழக்கண்ணும்றும் உயிர்போல வருமொழிச்செய்கையாய் வண்ணமீகுதற்குரியனவன்றி ஏனைமெய்போல நிலைமொழிச்செய்கையாய்த் திரிதற்குரியனவன்மையின், அவற்றுள் முகரம் பொதுப்பெயருயர்தினைப் பெயர்கட்டிருக்காமையின், கருவனவான ஏனை இரண்டினையுழுயிரொடு சேர்த்து வருமொழிச்செய்கை யியல்பாமெள்ளுது, ஏனைமெய்க்கோட்டாப்ப வைத்தியல்பாமென்றல் பொ

ருந்தாமையறிக். ஆக்கருத்துக் கொள்ளாக்கால், ஏற்றுமெய்முன் மிகா எனவும் அவற்றிற்றுயிசியல்பாமெனவுமாறிக்கூறினால் பொருந்துமெனப்பட்டு, வழுவராமாறநிக்.

உ. “ஒளவென வருநம்.”

**இச்சுத்திரத்திற்குறிய வெழுத்துக்களை மீருகவுடைய சொந்கள் முன்னிலைவினைக்கிண்மையான் அதன்களைணயமின்மையின், முன்னிலைவினைய விலக்குதல்வேண்டாம், இவலீற்றுத்தொழிற்பெயருண்மையின் அதனை விலக்குதல் வேண்டுமாயின், சொல்லென்பதேவல்வினையெனவேயமையும். அவவாறு கூருது ஒருமொழியே போசைவேறுபாட்டாற் பிறிதபொருளையு முணர்த்துமெனமயக்கி, எற்பழிக்கோடலான் ஈண்டேவல்வினமேற்றுமிந்தெனப் பழுதுபடக்கறிஞர்.**

உ. “மெல்லெழுத்துமிகுவழி.”

புணர்ச்சிக்கலூயிர்மிகவருஞ்செய்கைக்கு இவரியாண்டிஞ்சூத்திரங் கூருமையின் “உயிர்மிக வருவழி யயிர்கெட வருத்தலும்” என்றலும், எனையவற்றிற்கும் இவலீறு மெல்லெழுத்துமிகும் இவலீறு வல்லெழுத்துமிகும் இவலீறியற்கையாம் இவலீறு சாரியை பேறுமென ஆசிரியர் தொல்காப்பியனுர் குறியவாறே இவர் தனித் தனி வகுத்துக்கூருமையின் “இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்” என உன்னுவார் குறியவாறே பொதுப்படக் கூருது ஆசிரியர் குறியவாறே வகுத்துக்கூறுதலும், பொருந்தாமையறிக்.

“எக்கண்டு பெயருங் காலை” “நப்புணர் வில்லா நயனில் லோர்” என நெடுமுதல் குறுகும் விரவுப்பெயர்கள் இனமெல்லெழுத்தாய்த் திரிதற்குரிய மகரங்கிரியாதுகெட்டு வல்லெழுத்துப் பெற்றனவெனத் தாங்கூறிய செய்கைக்கேற்பக்கூற மறந்து, மூல்வெழுத்துப்பெறுதற்குரியன வல்லெழுத்துப்பெற்றனவென ஆசிரியர் தொல்காப்பியனுர் குறியவாறே அவுறைவாசகத்தை யெடுத் தெழுதிஞர்.

உ. “எகரவினுமுச்சட்டின்.”

இதனுட்சொன்றுமிடபு பொருந்தாமை தெரிந்துகொள்க.

உ. “இயல்பிதழும் விதியிதழும்.”

பிறிதன்னு கய்ம்பற்றிக் குறிவெமண்கூர்க்கு “இயல்பிதழும் விதியிதழும்” எனப் பகுத்துக்கூறல் பொருந்தாமையறிக்.

புலிபோலக் கொண்டான் என்புழிப் போலவெங்பது உணக் கொண்டா னென்புழிப்போலக் காலம் விளக்கி குற்றவிற் ரெரிசிலை விலையாவதல்லது குறிப்புவிலையாகாதென மறுக்க.

கண்டெனக்கொண்டானென்புழி எனவென்பது செய்து செய்து முதலிய வற்றீறுபோல விலையெச்சவிகுதியேயென மறுக்க.

அதிர்ப்புக்கழிதென்பதனுள் அதிர்ப்பென்பதனைக் குற்றியலுகர வீற்றுரிச்சொலென்றார், உரிச்சொலிலக்கண மறியாமையின். அதிரென்னுமுரிச்சொற் புராவிகுதி பெற்றுத் தொழிற்பெயராய் நிற்குமாற்றிக.

நடு. “செய்யியவென்னும்.”

உருபுயிரீண்டடங்காதென “முன்ற னுருபினு மாற னுருபி னும்” என்று வேறுகுத்திருஞ்செய்வார்க்கு கண்டாறனுருபு வேறோதல் பொருங்தாமையுணர்க.

சொற்பல்கச் சூத்திரஞ்செய்தற்கஞ்சாதார்க்கு கண்டைவிதி களை நன்னூலார்போலச் சாலவஞ்சொற்சருங்கச் சூத்திரித்தும், “அன்றுவரு காலை யாவாகுதலு—மைவரு காலை மெய்வரைக்கு கெடுதலெஞ்சு—செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப்.” “மெல்லெ முத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலு—மன்ன பிறவுக் தன்னியன் மருங்கின்—மெய்பெறக் கிளங்கு பொருள்வரைக் கிசைக்கு—மைகார வேற்றுமைத் திரிபென மொழிப்” என்றுந்போலுஞ் சில வற்றை ஆசிரியர் தொல்காப்பியனுர்போலச் சாலவஞ்சொற்பல்கச சூத்திரித்தும், ஒருவழிப்பட நில்லாராயினார். இன்னுஞ் சிலவிதி களை நன்னூலார்கயம்பற்றிப் புடைத்துவோடொப்பக் கூறிச் சில விதிகளை ஆசிரியர்தொல்காப்பியனுர் கயம்பற்றி வழித்துவோடொப்புக் கூறினார். ஒருக்கயம்பற்றியொருவழிப்பட்டுகின்று கூறுது, இவ வாநு பலவழிப்படச் செய்தார், தூல்செய்யுங்கிறனதியாமையா னென்க. ஏனையவுயிவவாறே யாண்டாண்டுக் கண்டுகொள்க, என்று விரிப்பிற்பெருகும்.

உயிர்த்துப்புணரியன் முற்றிற்று.

உருபுணரியல்.

க. “இதற்கிதமுடிபு.”

ஏன் பெயர் முதலிய புதுப்பறக்கருவியென்றார். என்னும் கூறியும் பிறப்பு முகுஷ மனவஞ் செய்கைக்குக் கூவியாகாமை

யின், அவை, பயனில்வாய் முடியும், இவர் கூறிய முறைநோக்குவார்க்கெனவறிக். பதவியல் புறக்கருவியென்றார்க்கு “எழுத்தே தனி த்து மினைந்துங் தொடர்ந்தும்—பதமாம் போருடரின்” என்பதொழித்து ஏனையவெல்லாம் வெந்தெனத்தொடித்தலாய் முடியுமாற்றிச், “மெய்யிர் முதலீ ரூமிரு பதங்கரும்” என்றந்தெல்லாம் வெந்தெனத்தொடித்தலாவற்றை அக்கருவியென்னது அகப்புறக்கருவியெனவும் “கை ஒகரம் பெயர்க்கீ ரூகா” என்றாலும் புறப்புறக்கருவியை அக்கருவியெனவுங் கூறினார், இச்செய்கை செய்ததற்கு இது சிறந்தகருவி இது சிறவாக்கருவியென்னு முன்மையறியமாட்டாமையின்.

இனிச்செய்கையை நான்காக வகுத்துக் கூறியதூடும் பொருதாமையோர்ந்துணர்க.

உருபுபுணரியன்முற்றிற்று.

எ மு த் த திகாரமுடிந்தது.

## சொல்ல திகாரம்.

பெயரியல்.

க. “உமையவளோடு.”

இவ்வதிகாரம் மேற்பாயிரத்துளைமுத்துமுதன்மூன்றையுமே ன நிறுத்தமுறையானே எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்துகின்ற ராகவிற் சொல்லதிகாரமென்னும் பெயர்த்தென்றார். பாயிரல்லசெய்தார் சதாசிவநாவலரென்றனரே ஆண்டுரைத்தார். சதாசிவநாவலர் நிறுத்த முறைபற்றி வைத்தியாத நாவலர் நூல்செய்தாரென்றால் பொருஞ்தாமையறிக், பாயிரம் நூல்செய்த பின்னார்ச்செய்ப்படுத்தாகவின். அது “பொருள்விரித் துரைத்தனன்” என்றிந்தகாலவாய் பாட்டாம் கூறியதனுதுமுணர்க.

க. “உயர்தினை யென்மனுர்.”

மக்கட்சட்டென்பது பண்புத்தொகைவிலக்களத்தைப்பிறக்க அண்மொழித்தொகையெனவும், மக்களென்ற தாகுபெயரான் மக்கட்சட்டயணர்த்தி நின்றதெனவுங்கறினார். மக்களென்றதாகுபெயரான் மக்கட்சட்டயணர்த்திற்கேல், “பாணன் பறையன் றுடியன் கடம்பனென்—நாளான் கல்லது குழியில்லை” என்புழிப் போல ஆண்டுக்கீட்டுமினைச்சொல்லாதல்வேண்டும்: வேண்டுவே,

அஃதலபிறவேயென அஃறினைச்சுட்டாற் கூறுது, “அவரலபிறவே” ஏன்றல் தினைவழுவாய் முடியுமாகவின், அஃதாசிரியர்கருத்தன்றென்க. இன்னேரன்னவையெல்லாங் தொல்காப்பியமுதற்குத்திரவிருத்தியுள் விளங்கக் கூறினும், ஆண்டுக் காண்க.

உயர்தினையென்பது இந்தகாலவினைத்தொகையென்றார். உயர்ச்சி முக்காலத்துமொத்தியல்வதறியார்போலும்.

தினையென்பதொழுக்கமென்றார். அஃறினையுள்ளில்லனவற்றிற்கு ஒழுக்கமின்மையின், அது பொருளன்று. இவையுயர்சாதி இல யவிழிசாதியென உலகத்துப்பொருளையெல்லாம் இருவகைச்சாதியாகப் பகுத்துக்க்கறுதலே ஆசிரியர்கருத்தாகலானும், தினையென்னும் பலபொருளாருசொல் ஈண்டிச்சாதியுணர்த்தி நின்றதெனக்கொள்க.

க. “ஒன்றேபல.”

ஆண்பால் பெண்பாலென்னும் வழக்கு உயர்தினைக்கேயன்றி அஃறினைக்கின்றென்று “ஆண்பா லெல்லா மாணைற்குரிய” “பெண்பா லெல்லாட பண்ணேனற்குரிய” என்னும் மரபியற்குத்திரங்களையும், ஆண்மைக்கட்டியபெயர் பெண்மைக்கட்டியபெயர் ரென்னுங் குறியீடுகளையும், களிறு பிடிமுதலிய வழக்குக்களையும் மறந்தார்போலும்.

ஏ. “தெய்வமும் பேட்டோம்.”

ஆணவாய்ப் பெண்ணிழந்ததற்கும் பெண்ணவையாணிழந்ததற்கும் முறையே பேடன்வந்தான் பேடிவந்தாளைநுதாரணங்காட்டி, அவி அவற்றின்வேறெனக் கூறினார். அது பொருந்தாது, பெண்ணவாயாணிழந்ததையெனப் பேடியெனவும் ஆணவாய்ப் பெண்ணிழந்ததையெனவுங்கறுதலே மரபாகவின். அது பேடன்வந்தான் பேடன்மாரன உரையாசிரியரையுள்ளிட்டேர் காட்டாமையானும், அவிவந்தாளைந்தாமுங்காட்டாமையானும், “பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ” எ-ம். “பேடிகைவாளாண்மை” எ-ம். “இங்பா வடிசிற் கிவர்கின்ற கைப்பேடி.” எ-ப். சாங்கிரூரெல்லாம் பெண்ணவாயாணிழந்ததையே பேடெனக்கறுதலர்ஜுமரிக. அற்றேல், ஏனையரண்பால் பெண்பால்போலப் புணர்ச்சிமுதலாயவற்றிற்குரியவாய் முகவுரோம முலைமுதலிவறுப்புக்களையடையவாய்த் தன்மை திரிக்கன ஆண்பேடு பெண்பேடெனவும், இத்தன்மையில்லதலியெனவுங் கூறினுகாதோவெனின்; — ஆகூடு, “வேயே திரண்மென்கூள் வில்லே கொடும்புருவம்—

வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி—நோயே முலைசமப்ப தென்றூர்க் கருகிருங்தா—றேயே யிவுளொருத்தி பேழியோ வென்று— ரெரிமணிப்பூண் மேகலையான் பேழியோ வென்றூர்.” “பலிசெஞ்டு பேராத பாச யிவள்கண்— தென்றெலைகாண் டியிருண்ணுங் கூற்ற, மென் தெல்லே—கவிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தா—ரிலை கொண்ட பூணினீ ரென்றெழினி சேர்ந்தா—விலங்குபொற் கிங்கி ஸியா ணக்கெழினி சேர்ந்தாள்.” என்பவற்றுற் பேழியை முலையுறு ப்பில்லாதவளனவும், அதனுலொலிகெண்டியிருண்ணுங் தன்மை யில்லாளனவும், விளங்கக் கூறுதலின். அன்றியுங் தன்மைதிரிபெயர்க்கு அவிவந்ததெனவே தாழுமுதாரணங்காட்டினாகலிற் தாடுகுமிதுவே கருத்துப்போலுமென்க.

க “இலக்க ஏழுடையது.”

குசூஉக்குறியையும் வழக்குநெறியெனவுடனெண்ணினர். குபூவின் வந்த குறுஙிலவழக்குச் சான்றேரவழக்கின்கண்ணும் அவர்செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப்படாவெனச் சேனுவரையர் மறுத்தமையான், அது வழக்குநெறியாகாமையைறிக.

க2. “ஆகுபெயர்விளைக்குறிப்பு.”

“அத்தா நிதுவென வெள்ளைக் கிழிபு” என்பதாகுபெயருளடங்குதலின், வேக்ரேதல் பொருங்தாது. “குன்று விளையுனுய் நிலந் துன்புற்றுத்—தாவென் நிரப்பாடன் கை.” என்றாற்போல எழுக்குக்களை யெடுத்துக்கொண்டன சொல்லன்மையான் ஆகுபெயாதற்கேலாமையின், வேக்ரேதலமையுடெனக.

க3. “செந்தமிழாகி.”

வடவேங்கடங் தென்குமரியென இரண்டெல்லைக்குட்பட்டன வெஸ்லாங் தமிழ்நாடாகவும், அவற்றெனாருநிலத்தைப் பிரித்துச் செந்தமிழ்நிலமென்றற்குக் காரணமறியாமையின், அத்மீதல்லை முன்னுரைசெய்தார் கூறியதேபற்றித் தாழுமுரைத்தார், ஒரு வர்சென்றவழியே சேற்றுலகியல்பாகலின். முக்குணவயத்தான்முறைதிற்பல் உயிர்வருக்கத்துக்கெல்லாம் போதுவாதலறிக. கருநின்கிழக்கெல்லாம் புன்னுடேயாம், புன்னுடெனிலுஞ் சோலைடெனிலுமொக்கும். புன்னுடென்றூற்போலப் பொதுட்புட்க் குருது தென்பாண்டியென ஏகதேசத்தைப் பிரித்தோதியதுமறிக.

க4. “ஒருபொருள்குறித்த.”

அருமையான்றி யியல்பாந்பொருளுள்ளுஞ் சொல்லை இயற்சொல்லனவும் அதனின் வேறுயரிதனர்ப்பொருளானாசீய

சொல்லைத் திரிசொல்லெனவுங்கூறிய உண்மை நோக்காது, யான், யாம், நீ, நீர் என்பன என், எம், சின், தும் எனத் திரிந்தாற்போல மலையென்னுஞ்சொல்லே விலங்கல் அடுக்கவென்றற்றெடுக்கத்தன வாய்த் திரிதலிற் திரிசொல்லெனப்படிமெனவும், அது திரியுங்காற் கிளியென்பது கிளியென உறுப்புத்திரிந்தும் தத்தையெழு முழுவ துங்திரிந்தும் வருமெனவுங்கறினார். மலையென்பதே விலங்கல் அடுக்கவென்றற்றெடுக்கத்தனவாய்த் திரியுமெனின், அவையெல்லா மொரு சொல்லெனல்வேண்டும். அவ்வாறன்றி “ஒருபொருள் குறி தத் வேறுசொல் ஸாகியும்” எனவும் ஆவி உடம்பு உறுப்பு ஒற்று உடல் புள்ளியென்றற்றெடுக்கத்தனவந்றைப் பரியாயநாமங்களை எனவும், அவர்தாமே கூறுதலான், அவர்க்கு கருத்தன்றென பறுக்க. அப்பரியாயநாமங்களெல்லாம் பெரும்பான்மையும் ஒவ்வொரு காரணம்பற்ற வருதலின், வேறுசொல்லேயாடுமென்பது.

கசு. “செந்தமிழ்னிலஞ்சேர்.”

தமிழ்மாழி பதினேழ்மிலிலத்து மொழிகளையுங் கொடுக்கயிருக்கும் மொழியோடொப்பத் திசைச்சொல்லெனக் கொண்டார். ஆசிரியர்தொல்காப்பியர் அவ்வாறு கொள்ளாமையானும், உரையாசிரியர் சேஞ்சுவரையர் கூருமையானும், வடசொற்போலவேளை நிலத் துச்சொற்கள் சான்றேர்வழக்கினுள்ளுஞ் செய்யுள்ளும் வாராமையானும், சிலசொற்கள் இக்காலத்து வரினும் இலக்கணமுறையன்மையானும், அவை தமிழ்க்குரிய திசைச்சொல்லாகாடென மறுக்க

கன. “பொதுவெழுத்தானும்.”

வடமொழியிலக்கணமறியாதார் சண்டிக் கூறியவற்றுட்பொருங்குவனவும் பொருங்தாதனவருளா அவையோர்க்குணர்க. இவைவழுத்திவ்வெழுத்தாய்த் திரிந்து வருமென வரையறுத்தோதப் புகின் அங்குவரையறையிற்பிறழ்ந்தும் வருதலின் இங்கனமோதிலையென்றார். புணர்ச்சிமுதலிய வேலைவிதிகளுங் கூறிய வரையறையிற்பி நழ்ந்தும் வருதலின்றே புறன்றை முதலியவற்றூனமைத்தார். அவற்றையுமிக்கருத்தே பற்றியோதாதொழிய மறந்தார்போலும். இங்ஙனங்க்குறுவார்க்கு நூல்செய்துவெனத் தொடங்குதலுங் கூடாதென்க.

உக.

“வெறியறு கம்மகண்ணி வேந்தர்கட்ட காலினும்” என்றாற் போல்வாயற்றட்ட கள்ளுள்ளிலிருதி யிலைச்சிறைத்து கிண்றதேயாடென்றார். விருதியுழிட்டுசொல்லென்னுஞ் சொல்லாகவின், “ஒரு

பொருட் பள்மொழி சிறப்பினின் வழாஅ” என்னும் விதிபற்றிச் சிறப்பின்கண் வந்தமையறியார்போலும்.

உச. “பால்பகாவஃறினை.”

அஃறினையியற்பெயர் பால்வரையறைப்படாது நிற்பது சொல்லியல்லபெலைது, கள்ளொடு சிவனுமையாலென்றார். உழத்திகள் மறத்திக்களன்றூற்போலுமுயர்த்தினைப்பெயர்குங் கள்ளொடு சிவனு வழிப் பால்வரையறைப்படாது நிற்றல்வேண்டும்; அங்குனமின்மையன, அது சொல்லியல்பாமென்க.

உடு. “முதற்பெயர்களன்கும்.”

கோதையென்பது சாத்தன், சாத்தி, மருதி, செவியிலி என்றூற்போல ஏற்றாற் பால் விளக்குதலின்றிப் பொதுவாய் நிற்றலிற் பனமை சட்டியபெயராயென்க.

உஞ. “பன்மைசட்டிய வெல்லாப்பெயர்கும்.”

பன்மைசட்டியபெயரென்றது பலபாலையுஞ்சட்டிநிற்றல்ற் பிறிதினியைபு கீக்கிய விசேடணமடுத்து நின்றதென உரையாகி யாகூறியவாறே கூறாது, இயையின்மை கீக்கிய விசேடணமடுத்து ஆகீஸ்குதுற்றியென்றூற்போலத் தலைமைபற்றிய வழுக்காய் நின்ற தெனவுட், பன்மைசட்டுதறகுத் தலைமை யான்மை சட்டியபெயரா முதன்மூன்றூறும் ஒருகாற்சட்டப்படும் ஒன்றுமொருவரும்போலாது இப்பெயரானே சட்டப்படு முரிமையுடைமையாற் கொள்க ஏவனவங்க்கிறார். ஆண்மைசட்டியபெயர் முதலிய முன்றனையும் பிறிதினியையுஞ்க்கியவிசேடணமடுத்து நின்ற பெயரெனக் கோண்டு, அவற்றேருடுடெண்ணியிலிதனை அவவாறு கொள்ளாது, இயையின்மைக்கிய விசேடணமடுத்து நின்றதெனக் கோடல்லிப்ருங்காமையானும், ஆண்மைசட்டியபெயர் முதலிய முன்றும்போலாது பன்மைசட்டிய பெயர்க்குப் பன்மைசட்டுதற்கண் விசேட.வரிமையின்மையானும், பெயரான் விசேடவரிமையுண்டாயிற் பன்மைசட்டியபெயர் உயர்த்தினைப்பன்மைசட்டாமையும் ஒருமைசட்டுதலும் வழுவாமாகலானும், இஃதமைதிச்சுத்திரமன்ஷூம்யானும், அது போலியுரையென்க. பலபாலையுஞ்சட்டிகிற்றலிற் பன்மைசட்டியபெயரெனின், ஆண்மைசட்டியபெயர்முதலியனவும் பலபாலகளையுஞ்சட்டிநிற்றலின் அவற்றையும் பன்மைசட்டியபெயரெனல வேண்டுமாலெனின்;—அது பொருங்காது, நான்குபாலுஞ்சட்டிநிற்குக் தண்ணோக்க ஏனைசூன்றுபாலு மிரண்டுயாலுஞ்சட்டிநிற்

குழுபெயர்கள் சின்மைசட்டிய பெயரெனப் படுவனவல்லது பன்மைசட்டிய பெயரெனப்படாவாகலானென்க. அந்தேல், அவற்றைச் சின்மைசட்டியபெயரெனவேயமையும் பிறவெனின்;—அவற்றுள் ஆண்மைசட்டிதன் முதலிய பகுப்புண்மையின் அவற்றைப் பகுத்துக்கூறல் வேண்டுதலான், அமையாதன்க. இக்கருத்தேபற்றியும்நே பல்லெருட்டவெண்பாவென்றாலும்போல எனையவற்றையும் பங்கிருட்டவெண்பாவெனக்கூறுத்தாம், பகுப்புண்மையிற் சிஃப்பெருட்டவெண்பாவென்றெழுழியாததாகும், பல்லெழுழிசைக்கொச்சகமென்றதனை நோக்கி, தனிற்குறைந்ததனைப் பகுப்பின்மையாற் சிஃப்பெழுழிசைக்கொச்சகமென்றே போந்ததாகுமென்க. இனியிவாசன்றி, ஆசினாருமை பெண்ணென்றுமை அஃதினையொருமையென்ற மூன்றும் ஒருமைப்பாவென வொன்றுயடக்குதலிற் பலபாலகளையுன் சட்டியநின்றனவல்லவாகலான், அம்மூன்றெழுழியையுஞ்சட்டியபெயர்களை ஒருமைசட்டியபெயரெனவும், இஃதோருமையும் பன்மையுமென்னுமிருபாலுஞ்சட்டிகிற்றலாற் பன்மைசட்டியபெயரெனவுங்கொள்ளினுமிழுக்காது. இனி ஒருமைசட்டிய பெயர்மூன்றும் இருதினையினும் பன்மைசட்டாது ஒருமையே சட்டியவாறுபோலப் பன்மைசட்டியபெயரும் இருதினைக்கண்ணுமாபனமைசட்டிவதல்லது ஒருமைசட்டிதல் பொருந்தாதெனக்கொண்டு, கள்ளொன்விகுதி இருதினைப்பன்மைக்கும், பொதுவாய் நிற்றவின் இருதினையொருமைக்கும் பொதுவாய்நிற்கு முதற்பெயர்முதலிய மூன்றெனுடு அவ்விகுதியைத் தலைப்பெய்து, அவற்றைப் பன்மைசட்டிய பெயர்க்குதாரணமாகக்கொள்ளிற் படியிழுக்கென்னியெனின்;—தாய் தங்கை முதலிய முறைப்பெயருங்கள்விகுதியோடு கூடி மூன்றெனப்படுதலான் முறைப்பெயரின்டாமென்டதேனுடெமுரணுதலானும், இபற்பெயராய் கீற்பவற்றிற்கன்றிவிகுதியேடு வரும்பெயரை ஈண்டு விதிக்கப்புகாலமையானும், தொல்காட்டியதேதூடு முரணுதலானும், அது பொருந்தாதனமறுக்க.

உக. “தன்மையானுன்.”

“பேப்பூத மந்தி கிளிப்புவை பேசதலா—ஞாகுமே தன்மைபொது” என்பதேபற்றித் தன்மையை விரவுத்தினையெனச் சாதி த்து, ஆசிரியர் தொல்காப்பியனுரக்கு மறியாமையேற்றினார். பேப்பூதக் தெய்வச்சாதியாதலால் “தெய்வன் சட்டிய பெயர்ந்தீக்கிளிவி” என்பதனுளாடங்குமாகலானும், மந்திபேசதல் யாண்டியின் மையின் “ஈங்குகீ யெம்மை நோக்கி” என்றாலும்போலவன புனைக்குழாவதூத்யாற்கறியதன்றி உண்மைபற்றிக் கூறியதன்றாகலா

ஞம், இளி பூவை கூறியவாறு கூறுதலைது இச்சால்லை யில் வாறு கூறுவேண்டுமெனச் சொல்லுண்மையறிந்து கூறுதலைக்கு தின்மையால் “பூவையுங் கிணியுங் கேட்டு” என்றால்போல்வண்வும் புனைக்குறைவகையாற் கூறியதேயாமாகலானும், தன்மை விருத்திகளைகாதென மறுக்க. மரமுதலியன பேசுவனவாகச் சான் ரேர்செய்யுட்கண் வருதவின் அவை புனைக்குறையென்வேபடுமா கலான், இவையுமின்னவேயாமென்க. இனி மந்திமுதலிய உண்மையாற்பேசினவேயாமென்னும், ஏறும்புகள் பேசினவற்றை யொருவேந்தன் கேட்டு நகைத்துத் தண்மைனவிக்குக் கூறித் தலையிழுங்கானெனப் புராணங்கள் கூறுதலின், ஏறும்புகள் பேசுதல் பெற்றார்கள்; அவைபேசுதல் குறிப்பாலுணர்த்துதலன்றி மொழியாற்பேசுதலன்றென்ப தல்லார்க்குமொப்ப முடிந்தது; முடியவே, அஃறி ஜெப்பெயர்களைல்லாம் இவ்வாரைஞ்றந்தகான்று குறிப்பாலுணர்த்துமென்பது பெறப்பட்டதாலின், மந்திமுதலிய பேசுதலும் அவையில்பிற்றேயாமென்க. இங்ஙனமன்றாயின், உயர்தினையுடையைனவேன்னும் பகுப்பெலாமையறிக. ஒரோவழி யஃறினைப் பொருள்கள் மொழியாற்பேசுவனவளவாயின், அது தெய்வத்தன்மைமுதலிய விசேடத்தானன்றிப் பொருட்டண்மையானன்மையின், அமைத்துக்கொள்வதன்றி அதுபற்றி விருத்திகளையென்றால் சிறிதும் பொருந்தாதன்க. அற்றாலவினன்றே ஆசிரியர் தன்மையை யுயர்தினையெனவே கூறியதுடிபென்க. இது கொள்ளாதார்க்குச் “சொல்லா மரபி வைந்திருடு கெழ்திச்—செய்யா மரபிற் ரூபிற்படுத் தடக்கியும்” என்பதைத் தழுவதறும் “கேட்குா போலவுங்கள் கூறுக்குஞ்சு மறையப் படுமே” எனவழுவமைத்தலும் வேண்டாவென்க.

**ந. “ஒருவரென்பது.”**

காளை விடலையென்பன பொதுப்பெயரென்றார். சிறப்புப்பெயராக “உம்பியாடேவிடலை” எனச் சூத்திரித்ததை மறந்தார்போ அம். இங்ஙனமுங்களுடியின் மயங்கிக் கூறுதலுரியல்பென்க. ஏருத்தைக் காளை விடலையென அடிப்பட்ட சான்ரேரான் வழங்கப்படாமையுமேன்க.

**ந. “பொருண்முதல்.”**

என்னுப்பெயராகுப்பெயராகதென்றல் பொருந்தாமை விருத்தியுட்கான்த.

இங்வதிகாரமெழுத்து இங்வதிகாரஞ்செல் இங்வதிகாரம்பொருளென்றால்வன எழுத்துச் சொற் பொருளென்றால் சொற்

களான் அவற்றிற்கிலக்கணங்கூறியவதிகாரங்களைக் கூறினவென இவற்றைச் சொல்லாகுபெயருக்குதாரணமாகக்காட்டினார். கடுத்தி ன்றுள்ள, புளித்தின்றுள்ளன்றமெடுக்கத்தனவுங் கடு புளியென்ற ந்றெடுக்கத்துச் சொற்களாற் காப் முதலிய பொருள்களைக் கூற வான், அவற்றையுஞ் சொல்லாகுபெயரெனல் வேண்டும். அவ வாறு வேண்டாமையான், இவையுஞ் சொல்லாகுபெயராகவென மறுக்க. எழுத்துச்சொற்பொருளென்னுந்தானிகளான் அவவிலக்க ணங்களைக் கூறுதற்குத் தாணமாகிய படலங்களைக் கூறினமையான், இவை தானியாகுபெயரோயாமென்க. இனித் திருவாசகம் திருவா ய்மாழியெனச் சொல்லையேயுணர்த்திற்கும் பேயர்களான் அச் சொல்லாலாக்கப்படு நூலைக் கூறினமையின், இவற்றைச் சொல்லா குபெயரென்னுமோவனின்;—என்னும், என்னை? சொற்கெழு த்து முதற்காரணமாயினுற்போலச் செய்யுட்கு முதற்காரணமாய் நிற்குமொழியின்பெயரான் அச்செய்யுட்களை யுணர்த்துதலான் அவை காரணவாகுபெயரெனப்படுமாகலானென்க. இனித்திருவா சகம் திருவாய்மொழியென்பன உண்மையானேஞ்குவார்க்கு அன் மெரியுத்தொகையாவனவன்றி யாகுபெயராகவையுணர்க. “திரை த்த விருது குறள்சிக் தளவடி தேம்பழுத்து” எனவொருசெய்யுட்கு முதனிற்குஞ்சொற்களான் அவ்வுசெய்யுட்களைக் கூறினமையின், இவையே சொல்லாகுபெயராமென்க. இது சினையாகுபெயருளட ங்குமேஜும், விளங்குதற்பொருட்டு வேறு கூறினார்; அளவையாகு பெயர் குணவாகுபெயருளடங்குமேஜும் அதனை வேறுகூறினுற் போவக் கொள்க.

அத்தியம், தொல்காப்பியம், கபிலமென்பனவாகுபெயரல்ல வாதல் விருத்தியுட்காண்க.

ஆகுபெயர்க்கு மன்மொழித்தொகைக்கும் வேற்றுமை விருத் தியுள் விளங்கக் கூறினும், ஆண்டுக்காண்க. ஏண்டாகுபெயருயன் மீரியுத்தொகையுமொன்றென்றவர் குறிப்பிற்றருமொழியிலையெ ன்புழி ஆகுபெயரெனவேயன்மொழித்தொகையுடங்குமென்றே யியாது “ஆகுபெயர் விலைக்குறிப் பன்மொழி விகாரம்” என வேறு கூறலான், அவ்விரண்டுமொன்றேயென்றல் அவர்க்குங்கருத்தன் மையுளர்க. பரிமேலமுகியார் கணங்குழையென்றதனையாகுபெய ரென்றுரைவனின்;—அவர் “பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின்” எண்பதற்குப் பொச்சாவாயனமென அந்தக்கரணத்தைக் கருவியாகக் கூறினார். அதனை மறுத்துப் பொச்சாவாமையாகிய கரு வியெனத் தாழும் பெயரைச்சுக்குத்திரத்துள்ளரத்தாராவின், அவ ஸ்க்ரியன்விவுவாருடன்பாடென்பது தமக்குங் கருத்தன்றென்க.

நும், இனி பூவை குறியவாறு குறுதல்லது இச்சொல்லை யில் வாறு கூறவேண்டுமெனச் சொல்லுண்மையறிந்து குறுதலுக்குத் தின்மையால் “பூவையுங் கிணியுங் கேட்டு” என்றோல்வன்வும் புனைக்குறைவகையாற் குறியதேயாமாகலானும், தன்மை விரவுத் திணையாகதென மறுக்க. மரமுதலியன பேசுவனவாகச் சான ரேர்செய்யுட்கண் வருதலின் அவை புனைக்குறையெனவேபடுமா கலான், இவையென்னவேயாமென்க. இனி மந்திருதலிய உண்மையாற்பேசினவையாமெனினும், ஏறும்புகள் பேசினவற்றை யொருவேங்கண் கேட்டு நகைத்துத் தண்மைனிக்குக் குறித் தலையிழுங் தானெனப் புராணங்கள் குறுதலின், ஏறும்புகள் பேசுதல் பெற முடிம்; அவைபேசுதல் குறிப்பாலுணர்த்துதலன்றி மொழியாற்பேசுதலன்றென்ப தெல்லார்க்குமொப்ப முடிந்தது; முடியவே, அஃறி ஜீனப்பெயர்களெல்லாம் இவ்வாசிரூப்புற்கொன்று ஒரேபாலுணர்த்துமென்பது பெறப்பட்டதாகவின், மந்திருதலிய பேசுதலும் அவவியல்பிற்கேற்றோமென்க. இங்ஙனமன்றாயின், உயர்திணையீடு நினையென்னும் பகுப்பேவாமையறிக. ஒப்ராவழி யஃறினைப் பொருள்கள் மொழியாற்பேசுவனவளவாயின், அது தெய்வத்தனமைமுதலிய விசேடத்தான்றிப் பொருட்டன்மையானன்மையின், அமைத்துக்கொள்வதன்றி அதுபற்றி விரவுத்தினையென்றல்கிறிதும் பொருந்தாதென்க. அந்தல்லன்றே ஆசிரியர் தன்மையை யுயர்த்தினையெனவே குறியதூட்டுமென்க. இது கொள்ளாதார்க்குச் “சொல்லா மரபி ஈவந்தெலூடு கெழிதீசு—செய்யா மரபிற் கோழிப்புத் தடக்கியும்” என்பதைசொல்லும் “கேட்குங் போல வுங் கிளக்குங் போலவு—யஃறினை மருங்குது மறையப் படுமே” எனவழுவுமைத்தலும் வேண்டாவென்க.

**நக. “ஒருவரென்பது.”**

காளை விட்டையென்பன பொதுப்பெயரென்றார். சிறப்புப்பெயராக “நம்பியாடுவிட்டை” எனச் சூத்தித்ததை மந்தாப்போலும். இங்ஙனமுன்னெனுமின் மயங்கிக் குறுதலுரியில்பென்க, குருத்தைக் காளை விட்டையென அடிப்பட்ட சான்றேரான் வழங்கப்படாமையுமென்க.

**நக. “பொருண்முதல்.”**

என்னுப்பெயராகுபெயராகதென்றல் பொருங்தாமை வருத்தியுட்கான்த.

இவ்வதிகாரமெழுந்து இவ்வதிகாரஞ்சொல் இவ்வதிகாரம்பொருளென்றோல்வன எழுந்துச் சொற் பொருள்களுள் சொற்

## சொல்லதிகாரம்.

களான் அவற்றிற்கிலக்கணங்கூறியவதிகாரங்களைக் கூறினவென இவற்றைச் சொல்லாகுபெயருக்குதாரணமாகக்காட்டினார். கடித்தி ஸ்ரூஷ், புளித்தின்றூனன்றற்றெடுட்கத்தனவுங் கடி புளியென்ற ம்பெருடக்கத்துச் சொற்களாற் காப் முதலிய பொருள்களைக் கூற வான், அவற்றையுன் சொல்லாகுபெயரெனல் வேண்டும். அவ்வாறு வேண்டாமையான், இவையுன் சொல்லாகுபெயராகவென மறுக்க. எழுத்துச்சொற்பொருளென்னுந்தானிகளான் அவ்விலக்க ளங்களைக் கூறுதற்குத் தானமாகிய படவங்களைக் கூறினமையான், இவை தானியாகுபெயரோயாமென்க. இனித் திருவாசகம் திருவா ப்பெரும்பீடையாச் சொல்லையேயுணர்த்திந்தும் பெயர்களான் அச் சொல்லாலாக்கப்படி நாலைக் கூறினமையின், இவற்றைச் சொல்லா குபெயரென்னுமோவெனின்;—என்னும். என்னை? சொற்கெழு த்து முதற்காரணமாயினுற்போலச் செய்யுட்கு முதற்காரணமாய் நிற்குபொழுவின்பெயரான் அக்செய்யுட்களை யுணர்த்துதலான் அவை காரணவாகுபெயரெனப்படுமாகலானென்க. இனித் திருவா சகம் திருவாய்மொழியென்பன உண்மையானேஞ்குவார்க்கு அன் மௌழித்தொகையாவனவன்றி யாகுபெயராகவையுணர்க. “திரை த்த விருது குறள்சிங் தளவடி தேம்பழுத்து” எனவொருசெய்யுட்கு முதனிற்குஞ்சொற்களான் அவ்வாசெய்யுட்களைக் கூறினமையின், இவையே சொல்லாகுபெயராமென்க. இது சினையாகுபெயருளாட ங்குமேஜும், விளங்குதற்பொருட்டு வேறு கூறினார்; அளவையாகு பெயர் குணவாகுபெயருளாடங்குமேஜும் அதனை வேறுகூறினுற்போலக் கொள்க.

அகத்தியம், தொல்காப்பியம், கபிலமென்பனவாகுபெயரல்ல வாதல் விருத்தியுட்காண்க.

ஆகுபெயர்க்கு மன்மொழித்தொகைக்கும் வேற்றுமை விருத்தியுள் விளங்கக்கூறினும், ஆண்டுக்காண்க. சண்டாகுபெயருமன் யெரித்தொகையுமொன்றென்றவர் குறிப்பிற்றங்குபொழுவியலையெ ன்புழி ஆகுபெயரெனவேயென்மொழித்தொகையுமடங்குமென்றெழு ழியாது “ஆகுபெயர் விஜைக்குறிப் பன்மொழி விகாரம்” என வேறு கூறலான், அவ்விரண்டுமொன்றேயென்றல் அவர்க்குங்கருத்தன் மையுளர்க. பஸிமேலழகியார் கணங்குழழுயென்றதனையாகுபெய ரென்றூரீரவெனின்;—அவர் “பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின்” என்பதற்குப் பொச்சாவாமனமென அந்தக்கரணத்தைக் கருவியாகக் கூறினார். அதனை மறுத்துப் பொச்சாவாமையாகிய கரு வியெனத் தாழும் பெயரெச்சக்குத்திரத்துஞ்சூரைத்தாரால்ன, அவ ர்க்கியினுவுண்ணாருடன்பாடென்பது தமக்குங் கருத்தன்றென்க.

மக்கட்சட்டு மக்களாகிய நன்குமதிக்கப்படும்பொருளென்றக் கால் நன்குமதிக்கப்படும்பொருளுமக்களேயாகவின், மக்களாகிய மக்களை வருவதல்லது இன்னதிதுவன வாராமையின், மக்கட்சட்டேயிருபெயரோட்டாகாதென்றார். உலகத்துப் பொருளையேல் ஸம உயர்தினைப்பொருள் அஃந்தீனைப்பொருளெனவிரண்டாகப் பருத்துக்கொண்டதற்கேற்ப, மக்களைன்பது பொருளென்னும் பொதுமையிலீக்கி உயர்தினைப்பொருளை விசேஷித்து நிற்பச் சட்ட பெண்பதாகுபெயராய் அப்பொருளினுயர்ச்சி தோன்றச் சிறப்பித்து நிற்ப, இன்னதிதுவன ஒன்றானெயான்று விசேஷித்து இருபெய ருப்யாட்டி வருதலான், இருபெயரோட்டாகாஸம யான்டையூ பினா மறுக்க.

நடு. “எற்குமேவ்வகை.”

செய்ப்படுபொருண்முதலியவற்றின் வேறுபடுத்துப் பொருண்மாத்திரமுணர்த்தி நிற்றலின் எழுவாயும் வேற்றுமையாயிற்றென் ரூர். அவ்வாறு கூறுவார்க்கு விகாரத்தினின்றும் வேறுபடுதலின் இயல்பும் விகாரமேயாயெனல் வேண்டுமென்க.

நட. “ஆறனுருபு.”

எழுவாயும் நிற்றவருபே ஆறு வேற்றுமைகளினுருபுபேந்கு மென்னுங்கருத்தான் “ஆற னுருபு மேற்குமவ வருபே.” எனக் கூறிய நன்னாலார்கருத்தற்யாது, ஆரூம்வேற்றுமையுருபு மிறவரு பகளையேற்குமெனக் கொண்டார். அது பொருந்சாமை விருத்தியுட் கூறினும், ஆண்டுக் காண்க.

சக. “இரண்டாவதனுருபு.”

குழுமயையுடையனென்றவழிக் குழுமும் உடையனெனக் கருததற்கெழுழிலையுற்று சின்றமையிற் செய்ப்படுபொருளேயாமே ன்றார், செய்ப்படுபொருளுண்மையுணராமையின். குழுமயையுடையன் சாத்தனென்றவழி உடையனென்னும் விகுதியானுணர்த்தப்ப டுங் கருத்தாவின்கெழுழிலையுற்று நிற்பனன்றே செய்ப்படுபொருளாம். அவ்வாறன்றி உடையனெனக் கருதுவானாருவன்கெழுழிலையுற்றுநிற்பது செய்ப்படுபொருளெனக் கொள்ளின்;—எயிலையிழை த்தாவென்பதும் இழுத்தாவெனெனக் கருததற்கெழுழிலையுற்று சின்றமையின், அதனையும்வாற்றுந் செய்ப்படுபொருளெனல்வேண்டும். அன்றியுங் குழுமயையுடையனென்பழி, உடையானுமுடையனெனக் கருததற்கெழுழிலையுற்று சின்றமையின், அவனையுமாண்டுசீ சே

யப்படுபொருளெனக் கோடல்வேண்டும், ஆகவீனது போலியுரை யென்க.

ச. “முன்றுவதனுருபு.”

வினைமுதற்குங்கருவிக்குமிவர்க்கறியவிலக்கணம், செய்ப்படு பொருள்குன்றியவினை நிகழ்வுழிச் செல்லாமையின், வழுவாதல றிக. ஆசிரியர்பாணினியார் “சுதந்திரன்கருத்தா.” எ-ம். “சாதகதம நகரணம்.” எ-ம். ஒதினர். ஒருதொழினிகழ்ச்சிக்கட்டனவயத்ததா கக் குறிக்கப்படும் பொருள் கருத்தா. எ-ம். ஒருதொழில் பயத்தற் கண் உயர்ந்த காரகங்கருவி. எ-ம். அவற்றிற்கு நிருத்தி கூறுவார். இங்ஙனங்கூறியவாற்றாற் கருவிகருத்தாமுதலியவற்றிற்கும் கருவி கருத்தாமுதலியவாதற்றனமை பொருந்துமாற்றிக. ஏனையவழியவாறுள்ளனவோர்ந்துணர்க.

ச. “ஐந்தாவதற்குருபு.”

“நீங்கலொப் பெல்லை யேதுப் பொருள்” எனவே இடங்களிலி ற்றிதுவென்னும் பொருள் விளங்குதல்ன், அது கூறுதன்யிகை யாம். அன்றி அதுகூறவேண்டுவார்க்கு “நீங்கலொப் பெல்லை யே துப் பொருள்வயின்” என்றன்மிகையாக். இரண்டுங்கூறுதலே யர பென்பார்க்கு ஏனையவற்றிற்கும் ‘இடங்கைச் செய்வ திதுவென வதன்பொருள்’ இதனாற் செய்வ திதுவென வதன்பொருள்’ என்றாற் போலச் சூத்திரஞ்செய்யாமை குன்றக்கூறலாம் முடியுமெனவனார்க. மேலுமிவ்வாறே காண்க.

ச. “ஆறன்.”

சொல்லின்றிரிபே பொருளென அபேதங்கூறுவார் மத்தப்பச் றித் தொகையதுவிரி பொருளாது கேடு என்பவற்றேஒ சொல்லது பொருளென்பதனையுஞ் சிறிது திரித்தற்குதாரணமாகக் காட்டி னர். மேற்சொல்லாவத்திருத்தீணையம்பாற்பொருளையு மொருவனு னர்தற்குக் கருவியாமோசையெனப் பேதமாகக்கறியதை மறந்தார் போலும்.

ச. “ஏழுறுபு.”

கீன் கால் முதலியன உருபாகாவென்றார், அவையோரிடத் தினை வரைந்துணர்த்துங்காற் பொருளாதலும் ஜம்முதலியனபோலச் சாத்தனுஸ்மூர்க்கான் சாத்தன்முன்வந்தான் எனத் தனக்கெ ன்வோர்பொருளின்றிப் பெயர்ப்பொருளையிடமாக வேறுபடுத்துங் களில் உருபாதலுமாகிய வேறுபாடுணராமையின்.

சு. “இம்முப்பெயர்க்கண்.”

பால் காட்டுதீரின்றேனும், பொருள்வகையான் ஆண்பால் பெண்பாலென்பன அஃறினைக்குமுன்மையின், அவை இருதினைக்கும் பொதுவாய்ச் சொற்றன்றமையான் அஃறினைப்பெயராய்நிற்கும். அவற்றை ஆண்பால் கூறுய் பெண்பால் கூறுய் எனலகரவீற்றுயர்தினைப் பெயர்க்குதாரணங்காட்டல் பொருந்தாமையறிக். அவை இருதினைக்கும் பொதுவாதல் “ஆண்பா லெல்லா மானென்ற குரிய.” “பெண்பா லெல்லாம் பெண்ணென்ற குரிய.” என்னுமரபியற்குத்திரங்களானுமுனர்க.

கு. “ஒருசார்னவ்வீற்று.”

ஏடாவென்பது தோழின் முன்னிலைப்பெயராயே நீற்பதொன்றுயின் ஆண்டுருபேற்றந்திடமாகாமையின், “வேற்றுமைக்கிடனுய்” எனச் சிறந்தெடுத்தோதிய பெயரிலக்கணம் வழுவாய் முடியுமன்க. தோழின்முன்னிலைப்பெயரென்றமையான், அஃதிடைச் சொல்லன்மையுமுணர்க. ஆயின் ஏடாவென்பது தோழின்முன்னிலைப்பெயரென்றதென்னெயனின், வழுக்குமிகுதிபத்தி அவவாறு கூறியதென்க. “நோனுமை பொருமை யாமென நவல்வர்” என்றாரேனும், நோன்றலென்னுமுடம்பாட்டுச்சொல் விலக்கப்படாமைபோலக் கொள்க.

கு. “தநது.”

“இ உ வோடு” என்னுஞ்சுத்திரத்தான் விளியேற்குமெனக் கூறிப்போந்த ஈற்றுள் ஒன்றல்லாத மகாவீற்றுத் தாமென் னும் விரவுப்பெயரையும் ஈன்டெடுத்து விலக்கினார். அவருக்கு மயக்கமுறைவியும் இயல்பென்றந்திடுவே சான்றூதலறிக.

சு. “வினையேசெய்வது.”

குழையாளைன்றவழுகுக் கருததற்றெழுதிலும் கருததற்கருக்காவுங் கருதப்பட்டகுழுயும் பிறவும்பற்றி அக்கருத்து கிகழ்ச்சதென்றார். அது பொருந்தாமை மேலே கூறினும். வினைக்குறிப்பிலுமையரியாமையின், இவ்வாறு தமக்கு வேண்டியவாறே கூறினார்.

பெயரியன்முற்றிற்று.

வி னை யி ய ஸ்.

ந. “அவைதாம்.”

முற்கிற்குமெச்சத்திற்குக் தமக்கு வேண்டியவாறே இடர்ப் பட்டிலக்கணங் கூறினார். அவாய்க்கிளியில்வழிபும் “ஆர்த்தார் செக் ஸ்மார் வந்தார்” “காண்கும் வந்தேம்” எனபன பிற்கோர்சொற் பற்றியல்லது நிற்றலாற்றாலையின், அவையெச்சமாவான் சேற ஏக்கணவழுவாதலறிக்.

கந. “கயவொடு ரவ்வொற்று.”

“பாடின் மன்னரைப் பாட ‘மா ரெமரே’ “நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே” என மாரீறு பல்லோர்ப்படர்க்கையெடான்றற்கேயுரித்தாய் வருதவின், அதனைத் தினைபாலிடமெல்லாஞ் செல்லும் வியங்கோளிரெனக் கோடல்சிறிதும் பொருந்தாமையறிக். ஏனையவுமிவ்வாறு வருவனவோர்க்குணர்க்.

கச. “வேற்ன்மையுண்டு.”

“குருகுமுன்டு” என்புழி உண்டெனக் குறிட்டுணர்த்தி நிற்குஞ்சொல்லும் ‘ஆவண்டு’ எனவுண்மையுணர்த்தி நிற்குஞ்சொல் அல்ல ஒன்றென மயங்கிக் கூறினார். அவை தய்முன் வேரூதல் விருத்தியுட்காண்க.

கள. “அவற்றுட்சேய்த.”

ஆறுசென்றவியர், உண்டவெச்சில் என்றாற்போல்வன செய்ப்படுபொருட்கண்டங்குமென்றார். “மற்றிங்கோய் த்ரு மருங்தருளாய்” என்புழிக் கருவிக்கண்டங்குமென்ற மருந்து மருந்தானேய்தீர்க்கத்து எனக் கருவிப்பொருண்ணைக்குரிய மூன்றஞ்சுருடேற்று நிற்குமாறுபோல, வியர்முதல்ய செய்ப்படுபொருண்மைக்கு ரீயி இரண்டஞ்சுருபேற்று நில்லாமையிற் செய்ப்படுபொருட்கண்டங்குமாறியான்றையதென்க.

உ. “கிளைவிக்கீழமுதலோடு.”

புதலினுன்கும் பிறவினைமுதலோடு முடியுமாயின், “கிளைவினைமுதலோடும்” எனவுமைக்கவும், “முதலீனுன்கும் வினைமுதல் கொன்றும்” என விதக்கோதவும் வேண்டா. அங்குனம் வேண்டலாற் பிறவினை பிறவினைமுதலோடு முடியுமென்றல் அவர்க்குங்கருத்தன்றுபோலுமென மறக்க. “உரந்கால் யானை யொடித்தன்கெடுஞ்சிய யா” என்றாற்போல்வனவற்றிற்குப் பொருள்கோளற-

யாமையின், அவ்வாறு கூறினார். இன்னேரன்னவையெல்லாம் விருத்தியுட்காண்க. செய்தெனச்சம் பிறவினையுங்கொள்ளுமென் பார்க்குத் தலைவன்பிரிந்து வருந்தினால் என்றாற்போல்வனவற்றை யுஞ் செய்தெனச்சம் பிறவினைகொண்டனவென்னாலும் செயவெல் கீடு எனச்சத்திரிபென்றவெற்றிற்கென்க. காரணகாரியப்பொருட்டாயி நித்தகால முணர்த்துவனவெல்லாஞ் செயவெனச்சத்திரிபாமெல் லின், கையற்றுவீழ்ந்தான் கண்ணெனுஞ்தகிடந்தான் என்றந்தெல்லா யடக்கத்தனவற்றையுங் காரணகாரியப்பொருட்டாயிறந்தகாலமுணர்முத்துதல்பற்றிச் செயவெனச்சத் திரிபென்றல்வேண்டும். அங்கு எனக்குருது, அவற்றைச் செய்தெனச்சமென்றே கொண்டார். இவ்வாறு மயங்கக் கூறுதல் அவரியல்பென்க. ‘ஆகிடந்து செறு விளைக்கது’ ‘பூணைக்குது விளங்கிய புக்ஷ்சான் மார்பு’ ‘உண்டு பசு எனகெட்டது’ என்றாற்போல்வனவுங் காரணகாரியப்பொருளாவாய்ப் பல பிறவினைகோடவின், இவையுஞ்செயவெனச்சத் திரிபென்றே யுக்காள்க.

ஏ

எ

2.ச. “வினைமுற்றேவினை.”

வा “கானுன் கழிதலு முண்டென் ரேரூநாள்” என்புழி எச்ச எழுற்றுய்த் திரிக்கதென்னாலும் முற்றெச்சமாய்த் திரிக்கதென்றாக்டாகுத் தலைவன்பிரிந்து வருஞ்தினோன்புழியும் அவ்வாறு சொல்வ டிவுபற்றிப் பிரிக்கதென்னாஞ்செய்தெனச்சஞ் செயவெனச்சமாய்த் திரிக்கதென்றவேண்டும். அதனை மறந்தார்போலும். அன்றி யும், செயவென்னாமெச்சஞ் செய்தெனச்சமாய்த் திரிக்கதவழியுங்காதன்பொருளையே தந்து கிண்றாற்போல, முற்றெச்சமாய்த் திரிக்க இலுவழியும் முற்றுப்பொருளே தால்வேண்டும். அங்குந்தாரானயீன், முற்றேயெச்சமாய்த் திரிதல் யாண்டையெதன்க. எச்சமே முற்றுய்த் திரிக்கதாயின், இருக்கிணையைப்பான் முவிடத்திற்கும் பொதுவாய் நில்லாது முற்றுச்சொற்கோதியவீற்றவாய் யைய்பான் மூவிடமுழுணர்த்துமாற்றனவையனின்;—அற்றாற்றல்லன்றே திரிக்கதெனப்பட்டதென்க. கண்ணியன் வில்லினான் எனவரும் வினைக்குறிப்புமற்றாதற்கேற்பதோ ரைச்சமின்றுவெள்ளி ன்;—நன்றுசொன்னும். வினைக்குறிப்புமற்றெச்சமாய்த் திரியுமென்றாரை அங்குமெச்சமாய்த் திரிக்க வாய்பாடியாதெனத்தோடு மினுக்கு விடை யாதோவென்க.

வினையியன் முற்றிற்று.

## இடைச் சொல்லியல்.

சு. “எதிர்மறைகிறப்பெண்.”

சாத்தனவருத்தகுமுரியனன்பது வாராமைக்குமுரியனன் ரெஞ்சிங்டிப் எச்சவும்மைக்குரியவிலக்கணமுழுவது மேற்றுகிறத வின், அதைச்சவும்மையாவதல்லது எதிர்மறையும்மையாகாதென மறுக்க. “மறப்பினு மோத்துக் கொள்ளாகும்” என்பது மறப்பினு மென்னுமும்மை மறக்கலாகாதென்னுமெதிர்மறைப்பொருட்டு நிற்றலின், இன்னேரன்னவையே எதிர்மறையும்மையாமென்பது. “ஒன்றுரைப்பான்போலிலிவங்குந்தெசால்லும்” என்பதன்கண் வருவனவற்றையையவும்மையென்றார். ‘திருமகஞுமல்லரிவன்’ என்பதனே முதுகையுடையன் அடக்கமுழுடையன் வன்னையுமுடையன் ஒருவன்’ என்பதன்கண் வேற்றுமையின்னையானும், மதுகையுடையவனே அடக்கமுடையவனே வன்மையுடையவனே வென்றுவென ஜூப்பொருடாராமையானும், “அன்னு வெளிருவன் தென்டகையை விட்டென்னோச் சொல்லுஞ்சொந் கேட்டிசுடர் மாய்” எனத் தோழி தலைவன்றன்மைகளையெடுத்துக் காட்டி அதன்மைகளையுடையானான்ருவன் சோல்லுஞ்சொல்லைக் கேட்ப்பாகவெனத் தலைவிக்கறிவுறுக்கின்றாள்வது ஜூப்புறுக்குறுக்கின்றாள்வாகலானும், அது பொருந்தாதென மறுக்க. அவன்வெல்லனும் வெல்லுமென்பது துணியாமைக்கண் வருதல்ன், இன்னேன்னவையே ஜூப்பும்மையாம். பத்தாலுமிழட்டாலுமிழனக் காட்டி வாருமூளர்.. திருமகஞுமல்லராமகளுமல்லளென்பதும் எச்சவுமையென மறுக்க. நெடியனும் வலியனுமாயினுடெனன்பது என்றும் மையென மறுக்க. இதுவே சேனுவரையர்க்குங்கருத்தாதல் அவருளரயானுணர்க. முற்றும்மையெச்சப்படுவதெதிர்மறைவினைக்கணன்றி விதிவினைக்கணின்றென மறுக்க. அவர் பெயரெச்சக்குத்திரத்துள் “அறுபொருட்பெயரோடு முடிய முறையது” என்பது முற்றும்மையை யெச்சமாக்கிப் பிறபொருட்பெயரோடு முடியமென்கொள்கவென்றார். ஆண்டிதலை மறக்காதபோலும். ஏனையவுமோந்துணர்க்.

இடைச் சொல்லியன்முற்றற்று.

---

உரிச் சொல்லியல்.

கக. “அன்னபிறவும்.”

“எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்” எனவென்னற்றப்பட்ட பாதுகாவலாளையாலென்றார். இவவிலக்கணவின்

யாமையின், அவ்வாறு கூறினார். இன்னேரன்னவையெல்லாம் விருத்தியுட்காண்க. செய்தெனச்சம் பிறவினையுங்கொள்ளுமென் பார்க்குத் தலைவன்பிரிந்து வருஞ்தினாள் என்றாற்போல்வனவற்றையுஞ் செய்தெனச்சம் பிறவினைகொண்டனவென்னாது செயவெனைச்சத்திரிபென்றலெற்றிற்கென்க. காரணகாரியப்பொருட்டாயிறந்தகால முணர்த்துவனவெல்லாஞ் செயவெனைச்சத்திரிபாமெனின், கையற்றுவீழ்ந்தான் கண்ணெனுஞ்தகிடந்தான் என்றாற்றெலூடக்கத்தனவற்றையுங் காரணகாரியப்பொருட்டாயிறந்தகாலமுணர்த்துதல்பற்றிச் செயவெனைச்சத் திரிபென்றல்வேண்டும். அங்கு னங்கரூது, அவற்றைச் செய்தெனைச்சமென்றே கொண்டார். இவ்வாறு மயங்கக் கூறுதல் அவரியல்பென்க. ‘ஆகிடந்து செறுவினோந்தது’ ‘பூண்ணிந்து விளங்கிய புக்ஞ்சான் மார்பு’ ‘உண்டு பசுகெட்டது’ என்றாற்போல்வனவுங் காரணகாரியப்பொருளாவாய்ப்பிறவினைகோடலின், இவையுஞ்செயவெனைச்சத் திரிபென்றே கொள்க.

உ. “வினைமுற்றறேவினை.”

“கானுன் கழிதலு முண்டென் ரெருநாள்” என்புழி எச்சமுற்றுய்த் திரிக்ததென்னாது முற்றெச்சமாய்த் திரிக்ததென்றாக்குக் கூட தலைவன்பிரிந்து வருஞ்தினோன்புழியும் அவ்வாறு சொல்வதிவுபற்றிப் பிரிக்தென்னுஞ்செய்தெனைச்சஞ் செயவெனைச்சமாய்த் திரிக்ததெனல்வேண்டும். அதனை மறந்தார்போலும். அன்றியும், செயவென்னுமெச்சஞ் செய்தெனைச்சமாய்த் திரிக்தவழியுங்தன்பொருளையே தந்து கின்றுத்தோல், முற்றெச்சமாய்த் திரிக்தவழியும் முற்றுப்பொருளே தரல்வேண்டும். அங்குன்தாராமையின், முற்றேயெச்சமாய்த் திரிதல் யாண்டையதென்க. ஏச்சமே முற்றுய்த் திரிக்ததாயின், இருதினையைப்பான் முவிடத்திற்கும் பொதுவாய் நில்லாது முற்றுச்சொற்கோதியவீற்றவாய் இருதினையைப்பான் மூவிடமுமுணர்த்துமாற்றனவென்னையனின்;—அற்றாதவென்றே திரிக்ததெனப்பட்டதென்க. கண்ணியன் வில்லினன் எனவரும் வினைக்குறிப்புமுற்றுதற்கேற்பதோ ரெச்சமின்றுவென்னி;—நன்றுசொன்னும். வினைக்குறிப்புமுற்றெச்சமாய்த் திரியுமென்றார அங்குமெச்சமாய்த் திரிக்த வாய்பாடியாதெனக் கூடாறினுர்க்கு விடை யாதோவென்க.

வினையியன் முற்றற்று.

## இடைச் சொல்லியல்.

சு. “எதிர்மறைகிறப்பெண்.”

சாத்தன்வருத்தற்குழுயினன்பது வாராமைக்குழுயினைன் ரெஞ்சித்தப் எச்சவும்மைக்குரியவிலக்கணமுழுவது மேற்றுள்ள வின், அஃதெச்சவும்மையாவதல்லது எதிர்மறையும்மையாகாதென மறுக்க. “மறப்பினு மோத்துக் கொள்ளாகும்” என்புழி மறப்பினு மென்னுமும்மை மறக்கலாகாதென்னுமெதிர்மறைப்பொருட்டு நிற்றலின், இன்னேரன்னவையே எதிர்மறையும்மையாமென்பது. “ஒன்றுரைப்பான்போவிலிவங்குஞ்சொல்லும்” என்பதன்கண் வருவனவற்றையயவும்மையென்றார். ‘திருமகளுமல்லளரமகளுமல்ல ஸிவன்’ என்பதனேடு ‘மதுகையுடையன் அடக்கமுழுடையன் வன்னயுடையன் ஒருவன்’ என்பதன்கண் வேற்றுமையின்மையானும், மதுகையுடையவனே அடக்கமுழுடையவனே வன்மையுடையவனேவன ஜயப்பொருடாராமையானும், “அன்னு வெளிருவன்ற ஞன்டகைமை விட்டென்னைச் சொல்லுஞ்சொற்-கேட்டிசுடரிழாய்” எனத் தோழி தலைவன்றன்மைகளையெடுத்துக் காட்டி அத்தன்மைகளையுடையானாலென்றுவன் சொல்லுஞ்சொல்லைக் கேட்பாயாகவெனத் தலைவிக்கறிவுறுக்கின்றாள்வது ஜயற்றுக்கூறுகின்றாள்வலாகலானும், அது பொருக்தாதென மறுக்க. அவன்வெல்லீனும் வெல்லுமென்பது துணியாமைக்கண் வருதலின், இன்னேரன்னவையே ஜயவும்மையாம். பத்தானுமெட்டானுமெனக்காட்டுவாருமூர். திருமகளுமல்லளரமகளுமல்லளைன்பதும் எச்சவும்மையென மறுக்க. நெடியனும் வலியனுமாயினுளென்பது என்னும்மையென மறுக்க. இதுவே சேனுவரையர்க்குங்கருத்தாதல் அவருரையானுணர்க. முற்றும்மையெச்சப்படுவதெதிர்மறைவினைக்கணன்றி விதிவினைக்கணின்றென மறுக்க. அவர் பெயரெச்சச்சுத்திரத்துள் “அறுபொருட்பெயரொடு முடிய முற்றையது” என்புழி முற்றும்மையை யெச்சமாக்கிப் பிறபொருட்பெயரொடு முடியமெனக்கொள்கவென்றார். ஆண்டிதனை மறக்கார்போலும். ஏஜையவுமோர்ந்துணர்க்:

இடைச் சொல்லியன் முற்றற்று.

## உரிச் சொல்லியல்.

கக. “அன்னபிறவும்.”

“எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்” எனவென அற்றறப்பட்ட பாதுகாவலாணையாலென்றார். இவ்விலக்கணவிள

க்கநாலுள்ளசொலாயினும் பொருள்வேறுகிளத்தலென இவர்க்கரப்பட்டவானை யாண்மையெதன்க. தாஞ்செய்த நூன்முறைப் பற்றியிரசெய்யாது தொல்காப்பியத்திற்கிடங்தவாறே படியெடுத்தெழுதித் தமதறியாமையை விளக்கினுரெனவறிக. ஏனையவுமோர் ந்துணர்க.

உரிச்சொல்லியன்முற்றிற்று.

### பொதுவியல்.

க.

நால்வகையோத்தினுள்ளுங்கூறுதற்கிடனின்றியென்கினின்ற நால்வகைச்சொல்லிலக்கணங்களை முன்னர் வைத்து வழுக்களைந்து சொற்களையமைத்துக்கோட்டில் அவற்றின்பின்னுக்கையெப்பினன்றே, நால்வகையோத்தினேடு இவ்வோத்திற்கிணையபுடைமை விளங்கும். அங்ஙனம் வையாமன் மாறி வாத்தமையான், முதலோத்துக்களோ டியையாமையுணர்க.

2. “திணைமயக்குற்ற.”

துணிக்தவழி அன்மைச்சொல் அன்மைத்தன்மையை மறுக்கப்படுக்கப்படுமேனும் மறுக்கப்படுமுகத்தாற்கூட்டின்குமென்றார். குற்றிவொல்லோ டகன்கொல்லோவென்றையுற்றதுடும் பின்னர் மகனெனத் துணிக்ததுங்குங்தன்முன்னுக்க் காணப்படும் பொருளை யாமன்றே, அங்ஙனமாகவே வேறுபொருள்ளுந்தன்மையை அப் பொருண்மேற்கூட்டிக் கூறுவானல்லது வேறுபொருண்மேற்கூட்டிக் கூறுதற்கோரியைபின்மையின், அது பொருந்தாதென மறுக்க. அல்லதுங்குற்றியன்று மகனென்றவழி மகனென்பது இவனென்னுங்தோன்றுவெழுவாய்க்குப் பயளிலையாய் நின்று முடியினுங்குற்றியன்றென்பதனேடியையாமையின், குற்றியன்று மகனென்றப் பொருத்தாடரன்றும். அன்றாகவே, குற்றியன்றென்பது துணிதற்பயன்பற்றி வந்ததன்றாய் முடிந்தது. முடியவே, குற்றியன்று மகனென்றதனால் வேறுபயனின்மையின், அது வழுவாமென மறுக்க. ஏனையுதாரணங்களுமிவ்வாறே காணக.

3. “திணைவிரவென்னுப்பெயர்.”

“தாலுங் தேரும் பாகனும் வந்தென் னல்னுண்டான்” என்புழி வருதல்வினை மூன்றந்துமுன்மையான், ஆண்டமைக்கவேண் விவதின்று. இனியம்முப்பொருளின் விளையாகிய வந்தென்னுஞ்செய்தெனச்சம் உண்டானென்னுமொன்றன்விலைகொண்டு முடி

தல் விசையெச்சமுடிபாராய்ச்சிக்கட்டபெற்பாலதாகவின், அதனையும் எண்டொன்றென்முடித்தலாலமைத்தல் பொருந்தாமையறிக்.

ஞ. “உவப்பினும்.”

வேவள் குரிசிலென்பன அஃறினைவாசகமென என்டு வழுவமைத்தார். மேற்பெயரியலுள் “நம்பி யாடே விடலை கோவேள் தரிசில்” என உயர்தினையாண்பாற்பெயருளெடுத்தோதியதனை மற தார்போலும். குழமைங்கல்லன் ஆண்மைகல்லனென ஈரு திரியாது நின்றூங்கு நின்று குழமை ஆண்மை முதலியன உயர்தினைமுடிபு கொள்ளுமெனவும், அ. மூாங்லீயாமெனவுங்க்கறினார். ஆசிரியர் தொல்காப்பியனுர் “உயர்தினை மருங்கி ஸிலையின வாயினு—மலை நினை மருங்கிற கிளந்தாங் கியலும்” என்றதனால் அவையுயர்தினை முடிபுகொள்ளவென விலக்கப்பட்டமையானும், குழமைங்கல்லன் ஆண்மைங்கல்லன் முதலிய வாய்பாடு இருவகைவழக்கினுமின்றையானும், அது பொருந்தாதென மறுக்க. “நின்றூங் இசைத்த வில ஸியல் பின்றே.” “இசைத்தலு முரிய வேறிடத் தான்” என்னுஞ் குத்திரங்கட்குப் பொருள்றியாது உரையாசிரியரையுள்ளிட்டோ ரெல்லாம் “அஃறினை மருங்கிற கிளந்தாங் கியலும்” என்பதனேடு மாறுஷ்காளவுரைத்தார். அது பொருந்தாமையறிக். இவவாறின் னுமெடுத்து விரிக்கிறபெருகும். ஆங்காங்கும்துணர்க.

பொ து வியன் மு ற் றி ற் று.

சொல்லதிகாரமுடிந்தது.

இலக்கணவிளக்கச்சுரூவளி முற்றுப்பெற்றது.

மெய்கண்டதேசிகன் றிருவடிவாழ்க.